




**2007-2008**  
**86th Annual Report**



**Tamilnad Mercantile Bank Ltd.,**  
**Customer Oriented & Committed to Excellence**

Estd:1921

Regd.Office : 57,V.E. Road,Thoothukudi - 628 002 Website : [www.tmb.in](http://www.tmb.in)



Our Bank's Board of Directors, Top Executives and Statutory Auditors on the day of signing the Balance Sheet

## BOARD OF DIRECTORS - (AS ON 23-05-2008)

இயக்குநர்கள் குழு

Shri. G. NARAYANA MOORTHY - Managing Director and CEO

திரு. G. நாராயண மூர்த்தி

Shri. M.G.M. MARAN

திரு. M.G.M. மாறன்

Shri. R. KANNAN ADITYAN

திரு. R. கண்ணன் ஆதித்தன்

Shri. V. BHASKARAN

திரு. V. பாஸ்கரன்

Shri. P.H. ARVINDH PANDIAN

திரு. P.H. அரவிந்த் பாண்டியன்

Shri. P. PREM VETTY

திரு. P. பிரேம் வெற்றி

Shri. A. NARAYANAN

திரு. A. நாராயணன்

Shri. N. BALASUBRAMANIAN

திரு. N. பாலசுப்பிரமணியன்

Shri. A. SELVAGANESH

திரு. A. செல்வகணேஷ்

Shri. S.T. KANNAN

- Additional Director, RBI Nominee

திரு. S.T. கண்ணன்

Shri. S. SWAMINATHAN

- Additional Director, RBI Nominee

திரு. S. சுவாமிநாதன்

**Auditors**

தணிக்கையாளர்கள்

M/s. Vivekanandan Associates, Chennai

திருவாளர்கள் விவேகானந்தன் அசோசியேட்ஸ், சென்னை.

Registered Office : 57, V.E. Road, Thoothukudi - 628 002.

பதிவு அலுவலகம் : 57, V.E. ரோடு, தூத்துக்குடி - 628 002.

## Directors Report for the year 2007-08

Your Board of Directors have great pleasure in presenting the Eighty Sixth Annual Report together with the audited Balance Sheet as on 31st March 2008 and the Profit & Loss Account for the year ended 31st March 2008.

### 1. OVERALL ECONOMIC REVIEW

During 2007-2008, although there was some moderation in the growth momentum the Indian economy continued to expand at a robust pace for the fifth consecutive year. The real GDP rate came down to 8.7 % in 2007-08 from 9.6 % in 2006-2007. The moderation in growth occurred in all the three major sectors viz agriculture and allied activities, industry and services. Industrial production decelerated to 8.7% during 2007-08 from 11.2 % primarily due to the performance of manufacturing sector coming down from 12.2% to 9.1%. The services sector retained its double digit growth which was 10.6% during 2007-08 and continued to be the significant contributor to GDP growth. During 2007-08, growth of the infrastructure decelerated to 5.6% from 8.7% for the corresponding period of the previous year reflecting a deceleration in all the major sectors viz electricity, steel, crude petroleum, cement etc, except coal. Amongst the various industry sectors, the largest gain in business confidence was in the services sector, while the smallest gain was in the consumer non durable sector. Inflation based on the wholesale price index (WPI) increased from 5.9% from the beginning of the fiscal year to 7.4 % mainly reflecting hardening of prices of primary articles, fuel group and some

## இயக்குநர்களின் அறிக்கை

31.03.2008 தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் 31.03.2008 தேதியின் இருப்பு நிலை கணக்கும் அடங்கிய 86வது வருடாந்திர அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

### 1. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையின் கண்ணோட்டம்

2007-08 ஆம் ஆண்டு மிதமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக அபரிதமான வளர்ச்சி காணப்பட்டது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு விகிதம் 2006-07-ல் 9.6 சதவீதமாக இருந்தது, 2007-08-ம் வருடம் 8.7 சதவீதமாக குறைந்திருந்தது. மூன்று முக்கிய துறைகளான விவசாயம், தொழில் மற்றும் சேவை பிரிவில் மிதமான வளர்ச்சி காணப்பட்டது. உற்பத்தி துறையின் செயலாக்கத்தில் 12.2 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதம் என்று ஏற்பட்ட சரிவின் காரணமாக தொழில் உற்பத்தியின் மதிப்பு 11.2 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைந்திருந்தது. சேவைப் பிரிவின் இரண்டு இலக்க வளர்ச்சி விகிதம் 10.6 சதவீதமாக 2007-08ம் ஆண்டும் இருந்ததன் விளைவாக நாட்டின் உற்பத்தி மதிப்பு உயர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது. 2007-08-ம் ஆண்டு கட்டுமானப்பணி துறையின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் 8.7 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக குறைந்ததன் காரணமாக ஏனைய முக்கிய பிரிவுகளான மின்சாரம், உலோகம், சுத்திகரிக்கப்படாத பெட்ரோலியம், சிமெண்ட் (நிலக்கரி தவிர்த்து) உள்ள துறைகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து காணப்பட்டது. அனைத்து தொழில் துறைகளுள், சேவைப்பிரிவு அதிக லாபம் ஈட்டியிருந்தது மற்றும் நுகர்வோர் உணவு பொருட்கள் துறை குறைந்த லாபம் அடைந்திருந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு வருடத்தின் ஆரம்பத்தில் 5.9 சதவீதமாக இருந்தது, 7.4 சதவீதமாக உயர்ந்ததனை பிரதிபலிக்கும் முகமாக மற்ற அடிப்படை பொருட்கள், எரி பொருள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்

manufactured product items. Indian financial markets however remained largely orderly and stable during 2007-08, the exception being the equity market which witnessed bouts of volatility, beginning with the second week of January 2008 in tandem with trends in major international equity markets. Interest rates in the money markets remained generally within the informal corridor set by reverse Repo and Repo rates during the year. The call rate reached below 1% on a number of occasions in June and July 2007; it reached as low as 0.13% on August 2, 2007. Although call/notice money market rates edged up in the second half of March 2008, pre-emptive steps taken by the Reserve Bank including special arrangements under the LAF, to smoothen the liquidity management helped in maintaining orderly conditions in the money market.

The Reserve Bank's operations were generally focused on managing excess capital flows through various instruments at its disposal, during this period and it remained vigilant to the evolving situation. The Reserve Bank continued to actively manage liquidity during 2007-2008 by using all the policy instruments at its disposal including CRR, issuances of securities under the market stabilization scheme operations under the liquidity adjustment facility and conduct of open market operations. The CRR was raised by 150 basis points in three phases during 2007-08.

## 2. BANKING SCENARIO

Expansion in bank credit to the commercial sector stood moderated and remained within the Reserve Bank's policy projection of 24.0 to 25.0 %. Accretion

விலையேற்றத்துடன் காணப்பட்டது. 2007-08ம் ஆண்டு நாட்டின் நிதி பரிமாற்ற அங்காடிகளில் அதிகபட்சமாக உறுதியான தன்மை காணப்பட்டது. ஆனால் இந்திய பங்கு சந்தை ஜனவரி 2008 துவக்கத்தில் மிகுந்த மாற்றத்திற்கு உட்பட்டு, சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஒத்திருந்தது. நிதி பரிமாற்ற அங்காடிகளில் நிலவும் வட்டி விகிதம் திரும்ப வாங்கி கொள்ளும் - பணமாக்கும் உத்தரவாதத்துடன் விற்கப்பட்ட - வாங்கப்பட்ட முதலீடுகளின் மீது வாங்கிய-கொடுத்த கடன்கள் மீதான வட்டி விகிதத்தின் அளவுக்குள் இருந்தது. குறுகிய காலத்தில் கடன் வாங்கும் கொடுக்கும் வசதியுடைய பணச்சந்தையில் நிலவும் வட்டி விகிதம் ஜூன்-ஜூலை 2007இல் 1 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஆகஸ்ட் 2, 2007 இல் 0.13 சதவீதம் என்ற குறைந்த நிலையிலும் காணப்பட்டது. மேற்கண்ட வட்டி விகிதம் மார்ச் 2008, இரண்டாம் பகுதியில் அதிகரித்தாலும் ரிசர்வ் வங்கி நிதி பரிமாற்ற அங்காடியில் செய்த சிறப்பு ஏற்பாட்டின் காரணமாக, தாராள பணப்புழக்கம் நிலைப்படுத்தப்பட்டு அவ்வங்காடியில் ஸ்திரத்தன்மை காணப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் செயலாக்கம், பொதுவாக, அதிகப்படியான முதலீடுகளை நிர்வகிக்கும் நோக்கத்திலும் எதிர்வரும் நிலைமையை சமாளிக்கவும் கவனமாக இருந்தது. ரிசர்வ் வங்கி அதன் முடிவுக்கு உட்பட்ட பல கொள்கைகளான ரிசர்வ் வங்கியில், வங்கிகள் வைக்க வேண்டிய பணம், தாராளப்பணப்புழக்கத்தை நிலைப்படுத்தும் அங்காடியில் நடைபெறும் செயல்பாடுகள் மற்றும் வெளிச்சந்தை செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து 2007-08 ம் ஆண்டு தாராள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய பணவிகிதம் 150 அடிப்படை புள்ளிகள் மூன்று கட்டமாக 2007-08 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

### 2. வங்கித் துறையின் நிலை

வணிக வங்கிகளின் கடன் வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு உட்பட்டு 24 சதவீதத்தில் இருந்து 25 சதவீதத்திற்குள் இருந்தது. வங்கிகளின் வைப்பு நிதி வளர்ச்சிக்கு குறித்த கால வைப்பு நிதியின் அதிகரிப்பு

to bank deposits was led by buoyancy in time deposits. Banks investments in SLR securities increased in quantum with growth in deposits. The SLR investments as a proportion of their NDTL remained more or less as at end March 2007.

The overall credit growth of scheduled commercial Banks increased by 22.3% (previous year 28.5%) and there was a decline in the incremental credit deposit ratio, which was 71.9% as at end March 2008 as against 84.3% a year ago.

The infrastructure sector alone accounted for around 33% of the incremental credit as compared with 21 % in the corresponding period of the previous year.

The benchmark prime lending rate (BPLR) of Public sector banks increased by 75 basis points and ranged to 12.25-13.50 % during 2007-08. The private sector banks increased their BPLR from a range of 12-16.50% to a range of 13-16.50% in the same period.

The aggregate deposits of scheduled commercial Banks increased by 22.2% (previous year 23.8%). Growth in demand deposits year to year as at March 2008 was higher at 20.2% than 17.9% a year ago. But time deposits growth decreased to 22.6% from 25.1 % in the previous year. Most of the Public sector banks readjusted their deposit rates as a whole downwards by 25-50 basis points, even while some banks offering lower deposit rates for similar maturity earlier increased their deposit rates by 50-100 basis

காரணமாக இருந்தது. வங்கிகள் சட்டபூர்வமாக வைக்க வேண்டிய எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளின் அளவு வைப்புநிதியின் வளர்ச்சியினை போல் அதிகரித்து காணப்பட்டது. மேற்கண்ட முதலீடுகள் வங்கியால் கேட்டதும் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய நிகர பொறுப்புகளின் சதவீதம் கடந்த 2007 ஆம் ஆண்டு காணப்பட்டவை போலவே இருந்தது.

வணிக வங்கிகளின் கடன் வளர்ச்சி 22.3 சதவீதம் (கடந்தவருடம் 28.5 சதவீதம்) அதிகரித்துள்ளது. வங்கி கடனுக்கும் வைப்பு நிதிக்கும் உள்ள அதிகரிப்பு விகிதம் கடந்த ஆண்டில் 84.3 சதவீதமாக இருந்தது 2007-08ம் ஆண்டு 71.9 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.

கட்டுமானப்பணி துறைக்கு வழங்கப்பட்ட கடனளவு மொத்த கடன் அதிகரிப்பில் கடந்த ஆண்டில் 21 சதவீதம் இருந்து இந்த ஆண்டு 33% சதவீதமாக உயர்ந்திருந்தது.

அடிப்படை கடன் வட்டி விகிதம் பொதுவுடைமை வங்கிகளில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 12.25-13.50 சதவீதத்திற்குள் இடைப்பட்டிருந்தது. தனியார் வங்கிகளில் மேற்கண்ட விகிதம் முன்பு நிலவிய 12-16.50 சதவீதத்தில் இருந்து 13-16.50 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது.

வணிக வங்கிகளின் வைப்புநிதி 22.2 சதவீதம் (கடந்த வருடம் 23.8 சதவீதம்) அதிகரித்துள்ளது. கேட்கும் தருணத்தில் திரும்ப வழங்கப்பட வேண்டிய வைப்பு நிதி வளர்ச்சி கடந்த வருடத்தில் 17.9 சதவீதமாக இருந்தது 2008ம் வருடம் 20.2 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆனால் தவணை கால வைப்பு நிதியின் வளர்ச்சி கடந்த வருடத்தில் 25.1 சதவீதமாக இருந்தது, இவ்வருடத்தில் 22.6 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. பொதுவுடைமை வங்கிகள் வைப்புநிதிக்கு வழங்கக்கூடிய வட்டி விகிதத்தை 25-50 அடிப்படை புள்ளிகள் குறைத்த போதிலும், மற்றும் சில

points, to attract deposit. On the other hand private sector banks increased their interest rates for long term deposits of above one year maturity from a range of 6.75-9.75% to 7.25-9.75% during the same period.

Commercial Banks investments in Government and other approved securities expanded during 2007-2008 mainly reflecting the need to maintain SLR requirements in consonance with the increase in their net demand and time liabilities. Investments in SLR securities increased by 22.9%, year to year as at end March 2008 as compared with 10.3 % a year ago. Commercial banks holdings of such securities as at end March 2008 remained at 27.9% of their NDTL almost the same as at end March 2007.

### 3. BUSINESS PERFORMANCE

The Bank had a successful year in its 86th year of operations and recorded a better performance. Your Bank's rate of increase in business both in Deposit and credit was significantly higher than the Industry. Bank's credit growth outpaced deposit growth. During the year under review the total business increased from Rs.10067 crore in March 2007 to Rs.13001 crore at the end of March 2008 registering a growth of 29.15%. The Bank had also improved its performance under various parameters in various business segments. There was a significant improvement in recovery and asset management, because of which both gross and net NPAs as a percentage of total advances got reduced substantially.

வங்கிகள் வாடிக்கையாளரை ஈர்க்கும் விதமாக கடந்த காலத்தில் அதே காலகெடுவுள்ள வைப்புநிதிக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை காட்டிலும் 50-100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்கியது. ஆனால் தனியார் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலக்கெடு உள்ள வைப்பு நிதிக்கு 6.75-9.75 சதவீதத்திலிருந்து 7.25-9.75 சதவீதத்திற்குள் இடைப்பட்டிருந்த வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது.

சட்டபூர்வமாக வைக்க வேண்டிய எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடு மற்றும் வங்கியால் கேட்டதும் கொடுக்கப்படவேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய நிகர பெறுப்புகளின் விகிதம் அதிகரித்ததனால் அரசு கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான வணிக வங்கிகளின் முதலீடுகள் 2007-08ம் ஆண்டு அதிகரித்து காணப்பட்டது. சட்டபூர்வமாக வைக்க வேண்டிய முதலீடுகள் கடந்த ஆண்டில் 10.3 சதவீதமாக இருந்தது, 2007-08ம் ஆண்டு 22.9 சதவீதம் என்று அதிகரித்திருந்தது. வணிக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய அத்தகைய முதலீடுகள் 27.9 சதவீத அளவில் கடந்த ஆண்டின் அளவை ஒத்திருந்தது.

### 3. வங்கியின் செயலாக்கம்

வங்கித் துறையில் நிலவியது போல உங்கள் வங்கியின் கடன் வளர்ச்சியும் வைப்புநிதி வளர்ச்சியைக் காட்டிலும் குறிப்பிடும் வகையில் அதிகமாக இருந்தது. வங்கியின் 86வது வருடமான இவ்வாண்டு தனது தொடர்ந்த சீரிய செயல் திறனுடன் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இவ்வாண்டு வங்கியின் மொத்த வணிகம் 2007 மார்ச் மாதத்தில் ரூ.10067 கோடியாக இருந்தது, 2008 மார்ச் மாதத்தில் ரூ.13001 கோடியாக வளர்ந்து இவ்வாண்டு 29.15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி தனது சீரிய செயல்திறன் மூலம் பலதரப்பட்ட வியாபார வளர்ச்சி விகிதங்களில் சிறப்பானதொரு முன்னேற்றம் கண்டுள்ளது. வருமானம் ஈட்டாத கடன்களை வசூலிப்பதிலும் மற்றும் சொத்துக்களை நிர்வகிப்பதிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

Some of the significant features of the Bank's performance during the year are indicated below:

- ⇒ The deposits of the Bank increased from Rs.6020 crore to Rs.7670 crore during the year, a percentage increase of 27.41% as against 15.70% in the previous year.
- ⇒ The advances increased from Rs.4047 crore to Rs.5331 crore during the year, and recorded a phenomenal growth of 31.73% as against 29.46% during the last year.
- ⇒ The Net profit grew from Rs.105.78 crore to Rs.126.73 crore recording an increase of 19.81% as against 4.54% of last year.
- ⇒ The Gross NPA came down from 4.54% to 2.25%.
- ⇒ The Net NPA was substantially reduced from 0.98% to 0.38%.

The income grew by Rs.171 crore during the year from Rs.721 crore in the previous year to Rs.892 crore during the year representing 23.72% growth.

Interest income rose by about Rs.136 crore and other income from Rs.83 crore to Rs.118 crore during the current year. The increase in total expenditure was at Rs.150 crore. The expenditure rose from Rs.615 crore during the previous year to Rs.765 crore during the year. The net profit rose to Rs.126.73 crore as compared to Rs.105.78 crore in the previous year registering a growth of 19.81% as against 4.54% during the last year. Earnings per share rose to Rs.4455/-. The capital adequacy ratio of our Bank remained the highest in the Banking Industry at 15.35% as against the requirement of 9% stipulated by RBI. The Bank was able to reduce its NPAs and the ratio of net NPAs to net advances stood reduced to 0.38% one of the lowest in the Banking Industry below the Industry average as against 0.98% in the previous year.

இவ்வாண்டில் வங்கியின் சிறந்த செயல்பாட்டினை சித்தரிக்கும் சிறப்பு அம்சங்களில் சில கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

- வங்கியின் வைப்பு நிதி இவ்வாண்டு ரூ.6020 கோடியிலிருந்து ரூ.7670 கோடியாக உயர்ந்து 27.41 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- வங்கி வழங்கிய கடன்கள் ரூ.4047 கோடியிலிருந்து ரூ.5331 கோடியாக உயர்ந்து 31.73 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- நிகர இலாபம் ரூ 105.78 கோடியிலிருந்து ரூ 126.73 கோடியாக உயர்ந்து 19.81 சதவீதம் (கடந்த வருடம் 4.54 சதவீதம்) வளர்ச்சி கண்டுள்ளது.
- மொத்த செயல்திறனற்ற கடன் 4.54 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாக குறைந்துள்ளது.
- நிகர செயல்திறனற்ற கடன் குறிப்பிடத்தக்க அளவில் 0.98 சதவீதத்திலிருந்து 0.38 சதவீதமாக குறைந்துள்ளது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ.171 கோடி அதிகமாகி, கடந்த வருட வருமானமான ரூ.721 கோடியிலிருந்து இவ்வருடம் ரூ.892 கோடியாக அதிகரித்து 23.72 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வருமானம் அதிகமானதற்கு முக்கிய காரணம் கடன்கள் மீதான வருவாய் ரூ.136 கோடி அதிகமானதும், இதர வருமானம் ரூ.83 கோடியிலிருந்து ரூ.118 கோடியாக உயர்ந்ததும் ஆகும். வங்கியின் மொத்த செலவுகள் ரூ.150 கோடி அதிகரித்திருந்தது. வங்கியின் செலவுகள் ரூ.615 கோடியிலிருந்து ரூ.765 கோடியாக உயர்ந்திருந்தது. வங்கியின் இலாபம் கடந்த வருடம் ரூ.105.78 கோடியாக இருந்தது. இவ்வருடம் ரூ.126.73 கோடியாக இருந்தது. இவ்வருடம் இலாபத்தின் வளர்ச்சி விகிதம் 19.81 சதவீதமாக இருந்தது (கடந்த வருடம் 4.54 சதவீதம்) ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபத்தின் அளவு ரூ.4455 ஆக இருந்தது. மூலதன தன்னிறைவு விகிதம் எதிர்பார்க்கக் கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டிய சொத்துக்கள் கூடியிருந்தும் வங்கித்துறையில் உயர்ந்த அளவுகளில் ஒன்றாக 15.35 சதவீதமாக அமைந்துள்ளது. (ரிசர்வ் வங்கி குறிப்பிடும் அளவு 9 சதவீதம்) வங்கியானது செயல்திறனற்ற கடனின் அளவை குறைத்ததன் பயனாக நிகர செயல் திறனற்ற கடனுக்கும் நிகரக் கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 0.98 சதவீதமாக இருந்தது 0.38 சதவீதமாகக் குறைந்துள்ளது.



#### 4. PROFIT AND APPROPRIATION

The net profit stood at Rs.126.73 crore (previous year Rs.105.78 crore) after making all necessary provisions under various categories as per prudential norms prescribed by Reserve Bank of India. After adding thereto the surplus brought forward from 2006-2007 Rs.0.12 crore, there is an available balance of Rs.126.85 crore which has been appropriated as under:

Transfer to:	Rs. in crore
• Statutory Reserves	38.10
• Capital Reserve	0.03
• Investment Reserve	1.91
• General Reserve	70.00
• Proposed Dividend for the year	14.22
• Tax on Dividend	2.42
• Balance carried over to next year	0.17
	126.85

#### 5. DIVIDEND

Considering the excellent performance and the overall growth in the business of your Bank during the year and also keeping in view the increase in the amount of earning per share of the Bank, your Directors have proposed to recommend, a dividend of 5000% to the shareholders for their approval.

#### 6. CAPITAL AND RESERVES

The Capital and Reserves of your Bank stand increased to Rs.858.29 crore from the previous year's level of Rs.759.15 crore, showing an increase of 13.06% after effecting the above proposed appropriations.

#### 4. இலாபமும் ஒதுக்கீடுகளும்

இவ்வாண்டு பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைக்கு இணங்க ஒதுக்கீடுகளை தேவையான அளவுக்கு பல்வேறு தலைப்பின் கீழ் செய்த பின்பு உங்கள் வங்கி ரூ.126.73 கோடி (சென்ற வருடம் ரூ.105.78 கோடி) நிகர இலாபம் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டு (2006-2007) இலாபத்தின் கையிருப்பான ரூ.0.12 கோடியையும் சேர்த்து, மொத்தம் உள்ள ரூ.126.85 கோடி கீழ்க்கண்டவாறு பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

	(ரூபாய் கோடிகளில்)
• சட்டபூர்வ ஒதுக்கீடு	38.10
• மூலதன ஒதுக்கீடு	0.03
• முதலீடுகளுக்கான ஒதுக்கீடு	1.91
• பொது ஒதுக்கீடு	70.00
• இந்நிதியாண்டிற்கான இலாப பங்கீட்டிற்கான ஒதுக்கீடு	14.22
• இலாப பங்கீட்டிற்கான வரி	2.42
• அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்படும் மீதித் தொகை	0.17
	126.85


#### 5. இலாப பங்கீடு

இவ்வாண்டும் உங்கள் வங்கி தொடர்ந்து நிறைவான செயல்திறனுடன் ஈட்டியுள்ள வியாபார வளர்ச்சி மற்றும் ஒரு பங்கு மதிப்பிற்கும் ஈட்டிய இலாபத்துக்கும் உள்ள கூடுதலான விகிதம் ஆகியவைகளின் அடிப்படையில் உங்கள் வங்கியின் இயக்குநர்கள் 5000 சதவீதம் இலாப பங்கீடு வழங்குவதற்கு பரிந்துரைக்கத் தீர்மானித்துள்ளார்கள்.

#### 6. மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள்

பல்வேறு ஒதுக்கீடுகளையும் பகிர்வுகளையும் செய்த பின்னர் உங்கள் வங்கியின் மூலதனம் மற்றும் ஒதுக்கீடுகள் முந்தைய ஆண்டின் நிலையான ரூ.759.15 கோடியிலிருந்து ரூ.858.29 கோடியாக உயர்ந்து 13.06 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

### ACCUMULATED SURPLUS RUPEES IN CRORE



### 7. CAPITAL ADEQUACY

The accretion to capital funds during the year amounted to Rs.99.14 crore which raised the net worth of the Bank to Rs.858.29 crore. The Capital to Risk Adjusted Assets Ratio (CRAR) stood at 15.35% as on 31-03-2008 which is more than the minimum required level of 9% stipulated by Reserve Bank of India.

### 7. மூலதன தன்னிறைவு விகிதம்

வங்கியின் மூலதனம் சம்பந்தப்பட்ட நிதி அளவு ரூ.99.14 கோடி அதிகரித்ததனால் வங்கியின் பெறுமதி ரூ.858.29 கோடியாக உயர்ந்துள்ளது. மூலதனத்திற்கும் எதிர்பார்க்கக் கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சொத்துக்களின் மதிப்பிற்குமான விகிதம் 31.03.2008ம் தேதியில் 15.35 சதவீதமாகும். இது பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச அளவான 9 சதவீதத்துக்கும் அதிகமாகும்.


### 8. DETAILED ANALYSIS DEPOSITS GROWTH

The aggregate year end deposits of the Bank as on 31st March 2008 were Rs.7670 crore, thus recording a growth of 27.41% over the position as at the end of the previous year against the industry's reported growth of 22.20%. The interest rates of the Bank on

### 8. வைப்பு நிதி வளர்ச்சி

வங்கியின் வைப்புநிதி கடந்த வருடத்தின் வைப்புநிதியை விட 27.41 சதவீதம் அதிகரித்து 2008ம் வருடம் மார்ச் 31ம் தேதி ரூ.7670 கோடியை எட்டி உள்ளது. வங்கித்துறையில் இவ்வருடம் வைப்புநிதி சராசரி வளர்ச்சி 22.20 சதவீதமாகும். வட்டியற்ற மற்றும் குறைந்த வட்டி விகிதமுடைய வைப்புநிதி மொத்த வைப்புநிதியில் 23.93 சதவீதமாக இருந்தது.

### DEPOSIT MIX RUPEES IN CRORE



deposits are kept in line with the prevailing trends in the banking industry. The Low cost Deposit viz Current Account and Savings Bank Account constituted 23.93% of the Deposits.

In tune with industry trend there was an increase in cost of funds. The average cost of deposits increased to 7.18% for 2007-2008 from 6.16% in 2006-2007 owing to the general upward movement in interest rates during the last quarter of the fiscal. Taking note of the trend in the interest rate scenario and the dwindling spreads available to the Bank it adopted a prudential and cautious approach in accepting high cost deposits.

#### **9. ADVANCES PORTFOLIO – MANAGEMENT OF ASSETS AND DEVELOPMENT OF BUSINESS**

Your Bank continued its lending activities in conformity with the credit policies announced by the Reserve Bank of India. Total advances of your Bank increased by Rs.1284 crore during this period and reached the level of Rs.5331 crore showing a growth of 31.73% against the industry's reported growth of 22.30%. The increase in the average advances was also significant during the year at 28.67%. Advances made to export sector by the Bank stood at Rs.203.45 crore as on 31.03.2008. The average yield on advances increased to 11.44% from 11.21% in the previous year. Your Bank has an effective system of Rating its Borrower. Under this for all loans above Rs.20 lakhs, a rating Mechanism has been put in position. The rating parameters have been built on sound and prudential principles and takes into account not only the financial position of the borrower but also his business potential and equally important the conduct of the Account. Your Bank also uses the rating for pricing its excellent customer getting the

வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வங்கித்துறையில் நிலவும் வட்டிக்கு நிகரான அளவிலேயே உள்ளது.

வங்கித்துறையின் பொதுவான நிலைக்கிணங்க வட்டி வகையிலான செலவு கடந்த வருடத்தை விட உயர்ந்திருந்தது. இந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் வட்டி விகிதத்தில் ஏற்பட்டிருந்த ஏறுமுகம் காரணமாக வைப்பு நிதிகளின் மீதான சராசரி வட்டி விகிதம் 2006-07-ம் வருடத்தில் 6.16 சதவீதமாக இருந்தது, 2007-08-ம் வருடம் 7.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. வட்டி விகிதத்தில் ஏற்படுகின்ற மாற்றம் மற்றும் வட்டி வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசமான அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் வட்டிக்கு வைப்பு நிதிகளை பெறுவதில் வங்கியானது எச்சரிக்கையுடனும் மதி நுட்பத்துடனும் செயல்பட்டுள்ளது.

#### **9. வங்கியின் கடன் வழங்கல் துறை**

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு வங்கியானது கடன் வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. முந்தைய ஆண்டின் இறுதியில் வங்கியால் அளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து ரூ.1284 கோடி அதிகரித்து இவ்வாண்டு இறுதியில் வங்கியால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடன்தொகை ரூ.5331 கோடியை எட்டி 31.73 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கித்துறையில் சராசரி வளர்ச்சி விகிதம் 22.30 சதவீதம் என்று கூறப்படுகிறது. வங்கியால் வழங்கப்பட்டுள்ள கடன்களின் சராசரி அளவு 28.67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் 2008ம் வருடம் மார்ச் 31ம் தேதி அன்று ரூ.203.45 கோடியாக இருந்தது. கடன்கள் வாயிலாக ஈட்டிய சராசரி வட்டி வருமான விகிதம் 11.21 சதவீதத்திலிருந்து 11.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. உங்களது வங்கி கடன்தாரர்களின் தரத்தை அறியும் பொருட்டு ஒரு சிறந்த வழிமுறையை பின் பற்றுகிறது. இதன் கீழ் ரூ. 20 இலட்சத்திற்கும் அதிகமான கடன் வாங்கியவர்களின் தரத்தை அறியலாம். இதன் மூலம் கடன்தாரரின் நிதி நிலைமை மட்டுமல்லாது வியாபார திறன் மற்றும் கணக்கின் நடைமுறைகளையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த முறையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறையில் ஒரு சிறந்த வட்டி

finest interest rates in the whole Banking Industry. Your Bank has now designed a more simple rating mechanism for all its small Borrowers having limits between Rs.2 lakhs and Rs.20 lakhs. This will be put in position in the first half of 2008-09.

The Bank continued its thrust in lending to small scale industries, agriculture, other priority sectors and weaker sections. The level of advances to priority sectors at Rs.2384.44 crore was 56.84% of the adjusted net bank credit (ANBC) as at the previous year as against the requirement of 40% prescribed by Reserve Bank of India.

The Bank has installed sophisticated software called LAPS, which process all proposals on an Electronic format for automatic processing of loans using customer data in an Electronic format. The entire retail loan processing is now done under the support of the software. During the year the branches of the Bank processed a total number of 2640 applications under LAPS. The entire corporate lending will get covered in the next 3 months. The Non Performing Assets (NPAs) have a direct bearing on the earnings and profitability of the Bank. Recognizing the importance of recovery and reduction in the level of NPAs, the Bank has initiated several positive measures in this regard during the year under report. These include (i) vigorous follow up of all suit filed and long pending NPAs (ii) making earnest efforts to recover and regularise the accounts which have turned out to be NPAs for the first time (iii) identifying potential NPAs for effective follow-up. The Board and the Board Committee showed special interest in giving several policy directions for having a more effective and efficient Recovery policy. The Focus has been on big value accounts to make greater Recovery. The Bank also made very special efforts to speed up cases in DRT and DRAT. The Bank is one of the few Banks in the country which has a software at all Regional Offices and Head Office for a close and

விகிதத்தை உங்கள் வங்கி வழங்கி கொண்டிருக்கிறது. ரூ. 2 இலட்சம் முதல் ரூ. 20 இலட்சம் வரை கடன் பெற்றவர்களின் தரத்தை அறிய ஒரு எளிய நுட்பத்தை 2008-09ம் ஆண்டு முதல் பாதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வங்கியானது சிறு தொழில், விவசாயம், ஏனைய முன்னுரிமைத் துறை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் வழங்குவதிலும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2008ம் வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படி முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.2384.44 கோடியாகும். இவ்வாறான கடன்கள் கடந்த வருடத்தின் நிகரக்கடனில் 40 சதவீதமாக இருக்க வேண்டுமென்று பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப் பட்டதற்கிணங்க 56.84 சதவீதமாக இருந்தது.

உங்கள் வங்கி Laps என்னும் மென்பொருளை வாடிக்கையாளர்களுக்கு மின்னணு வாயிலாக கடன்களை துரிதமாக வழங்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. சில்லரை கடன்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் Laps ன் கீழ் 2640 விண்ணப்பங்கள் வங்கி கிளைகளில் இருந்து பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டது. கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களும் இன்னும் 3 மாதத்தில் Laps ன் கீழ் கொண்டு வரப்படும். வருமானம் ஈட்டாத கடன்கள் வங்கியின் வருமானத்தையும் நிகர இலாபத்தையும் வெகுவாக பாதிப்பதை உணர்ந்து இவ்வாண்டு கடனை திறம்பட வசூலிப்பதற்கும் வருமானம் ஈட்டாத கடன்களின் அளவினை குறைப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை இவ்வங்கி மேற்கொண்டுள்ளது. பணம் வசூலிப்பதற்காக வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளவை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வரும் வருமானம் ஈட்டாத கடன்கள் ஆகியவற்றை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுதல், முதல் முறையாக வருமானம் ஈட்டாத கடன்களாக மாறியுள்ளவற்றை வசூலிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் எல்லா முயற்சிகளும் எடுத்தல், வருமானம் ஈட்டாத கடன்களாக மாறும் வகையில் உள்ளவற்றை வசூல் செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை முழுமுச்சுடன் பின்பற்றுதல் ஆகியவை மேற்சொன்ன வழிமுறைகளில் அடங்கும். கடன் வசூலிக்கும் தீர்ப்பாயம் மற்றும் கடன் வசூலிக்கும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் நடக்கும் வழக்குகளை வேகமாக முடிப்பதற்கு விசேஷ முயற்சிகளை வங்கி எடுத்துள்ளது. செயல்திறனற்ற கடன்களை கூர்ந்து கண்காணிக்கும் பொருட்டு தலைமை அலுவலகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் பிரத்தியேக மென்பொருள்


effective monitoring of NPAs. The Bank has constituted exclusive cells at Head Office, Regional Offices and at certain major branches to speed up the recovery process. Action under Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act (SARFAESI) 2002 of the Govt. of India, an important tool for recovery, has started yielding good results. The Bank has also taken recourse to the compromise route to settlements by bringing parties for a negotiable settlement.

In compliance with Reserve Bank of India Directions to introduce Early Warning signals against slippages in Standard Assets, your Bank was one of the first to install a sophisticated software for intense monitoring of special mention accounts, which gives early warning signals. This software is being used not only by Head Office and Regional Offices, but also used extensively by all the important Branches. This has enabled Regional Managers and the Branch Managers to take effective and timely step to avoid slippages. Due to the various vigorous steps taken, the gross NPAs as a percentage to gross advances have come down from 4.54% to 2.25%. The Net NPAs to Net advances have come down to 0.38% from 0.98% in the previous year. The slippages were also substantially arrested.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வசூலை துரிதப் படுத்தும் பொருட்டு வங்கியின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் முக்கிய கிளைகளில் தனிப்பட்ட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன்தொகையினை வசூல் செய்யும் பொருட்டு கையகப்படுத்தி விற்க வழிவகுக்கும் பொருட்டு 2002ம் வருடம் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக சட்டம் வருவாய் ஈட்டாத கடன்களை வசூல் செய்ய சிறந்த உபகரணமாக உள்ளது. இதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனளிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் கடன் வாங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் சலுகை அடிப்படையில் பணம் செலுத்த விளையும்போது அவர்கள் கேட்கும் சலுகைகள் நியாயமானதாகக் கருதப்பட்டால் ஏற்றுக்கொள்ளும் வழிமுறையையும் வங்கி எடுத்து வருகிறது.

தரமான கடன்கள் செயல் திறனற்ற கடன்களாக மாற இருப்பவைகளை முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலும், சில குறிப்பிட்ட கணக்குகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தவும் உயர்தரமான மென்பொருள் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், மற்றும் முக்கிய கிளைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் தரமான கடன்கள் செயல்திறனற்ற கடன்களாக மாறாமல் இருக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிகிறது. இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக மொத்த வருவாய் ஈட்டாத கடனுக்கும் மொத்த கடன்களுக்கும் உள்ள விகிதம் 4.54 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாக குறைந்துள்ளது. மற்றும் நிகர செயல் திறனற்ற கடனுக்கும் நிகர கடனுக்கும் உள்ள விகிதம் கடந்த வருடம் 0.98 சதவீதமாக இருந்தது 0.38 சதவீதமாக குறைந்துள்ளது.

**ADVANCES  
RUPEES IN CRORE**



## 10. INVESTMENTS AND TREASURY OPERATIONS

During the period ended on 31<sup>st</sup> March 2008 your Bank has made a total turnover of Rs.3498.44 crore and the total income from treasury operations stood at Rs.24.42 crore (previous year Rs.12.30 crore).

The Investments of the Bank stood at Rs.2554 crore as on 31st March 2008 as against Rs.2316 crore at the end of previous year. The Investments Deposits Ratio of your Bank was brought down from 38.8% to 33.3%, the reduction being used effectively to accommodate the higher demand of credit that occurred during the year.

The average yield on Investments came down during the year from 9.49% to 9.16%. The income from Investments, comprising interest and dividend earned during the year was Rs.229.69 crore as against Rs.219.50 crore during the previous year. During the year, the Bank shifted Rs. 119.62 crore of Investments from Available for Sale category to Held to Maturity category.

## 11. FOREIGN EXCHANGE BUSINESS

During the year under review, the bank continued to maintain its growth momentum in international trade business with the merchant foreign exchange turnover growing to US\$ 1006.76 Million from US\$ 891.54 Million over the previous year, registering a rise of about 13.00%. In Rupee terms, the merchant turnover has surpassed the level of Rs.4000 crore by achieving Rs.4027.02 Crore for the year 2007-08 compared the level of Rs.3997 crore in 2006-07. The

## 10. முதலீடுகள் மற்றும் கருவூல நடவடிக்கைகள்

31.03.2008 தேதியுடன் முடிவடையும் ஆண்டில் வங்கியானது அரசாங்க கடன் பத்திரங்கள் வாங்கி விற்கும் வணிகத்தில் ரூ.3498.44 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது. அவ்வாறான வணிகத்தின் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.24.42 கோடியாகும் (முந்தைய வருடம் ரூ.12.30 கோடியாகும்).

வங்கியின் முதலீடுகள் கடந்த வருடம் ரூ.2316 கோடியாக இருந்தது 2008ம் வருடம் மார்ச் 31 தேதியில் ரூ.2554 கோடியாக இருந்தது. வங்கியின் முதலீடுகளுக்கும் வைப்புநிதிக்கும் உள்ள விகிதம் 31.03.2008ம் தேதியன்று கூடுதல் கடன் தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்குமாறு முந்தைய ஆண்டின் 38.8 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

முதலீடுகளின் சராசரி வருமானம் முந்தைய ஆண்டு 9.49 சதவீதமாக இருந்தது, இவ்வாண்டு 9.16 சதவீதமாக இருந்தது. முதலீடுகளின் வாயிலான வட்டி மற்றும் பங்கீட்டுத் தொகையின் வருமானம் கடந்த ஆண்டு ரூ.219.50 கோடியாக இருந்தது இவ்வாண்டு ரூ.229.69 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் "விற்பனைக்கு கிட்டுபவை" என்ற தலைப்பின் கீழ் உள்ள முதலீடுகள் ரூ. 119.62 கோடி, முதிர்வு காலம் வரை வைக்கக் கூடிய முதலீடுகளாக மாற்றப்பட்டுள்ளது.

## 11. அந்நியச் செலாவணி வணிகம்

இவ்வருடம் அந்நியச் செலாவணி வணிகம் 13 சதவீதம் அதிகரித்து ரூ.4027.02 கோடியை எட்டியிருந்தது (சென்ற வருடம் ரூ.3997 கோடி). வங்கிகளுக்கிடையேயான மொத்த வணிக மதிப்பு ரூ.12306.55 கோடியாகும். (கடந்த வருடம் 11691.21 கோடி) அந்நியச் செலாவணி மாற்றத்தின் மூலம் சம்பாதித்த இலாபம் கடந்த ஆண்டு ரூ.11.51 கோடியாக இருந்தது ரூ.16.33 கோடியாக உயர்ந்தது. அந்நிய செலாவணி மாற்றத்தின் மூலம் பெறப்பட்ட நிகர இலாபம் 2006-07ம் ஆண்டு ரூ. 13.49 கோடியாக இருந்தது. 2007-08ம் ஆண்டு 36 சதவீதம் அதிகரித்து ரூ. 18.28 கோடியாக இருந்தது.

inter-bank turnover has also grown to Rs.12306.55 Crore for the year 2007-08 from Rs.11691.21 Crore achieved during the previous year. Under revenue front also the bank has witnessed a good growth during the year. The exchange profit as on 31.03.2008 was higher at Rs.16.33 crore as against Rs.11.51 crore during the previous year. The total profit on all Foreign Exchange transactions resulted in a net profit of Rs.18.28 Crore for the year 2007-08 as against Rs.13.49 crore for the year 2006-07, registering a rise of about 36%.The Bank has started conducting several exclusive Export seminars at various important Export oriented centers where apart from marketing, the Bank's export customers can have interaction with Bank Officials.

To facilitate smooth and fast flow of international business, the bank has a global network of 560 correspondent banks overseas with whom bilateral keys have been exchanged. The international banking division of the bank has to its credit, the speedy service relating to adjustment of all the inward remittances within 24 hours of receipt in its 15 nostro accounts in 9 foreign currencies. The international banking division of the bank is providing information about forex market on a daily basis and the ongoing currency rates are displayed live in the bank's website as also in the bank's intranet help site updated every 10 minutes, which have been well received by the bank's forex clients all over the country. The division also publishes a monthly newsletter furnishing the details and analysis about the forex market for the use of the bank's customers, the desk officers and all Foreign Exchange dealing officials.

ஏற்றுமதியாளர்களுக்கென வங்கியின் சார்பில், ஏற்றுமதி அதிகம் நடைபெறும் முக்கிய நகரங்களில் கருத்தரங்கம் நடத்தப்பட்டதில், வங்கிஅதிகாரிகளுடன் வாடிக்கையாளர்கள் கருத்து பரிமாற்றம் செய்ய வழி வகுத்தது. நமது வங்கி 560 வெளிநாட்டு வங்கிகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியதால் பரஸ்பரம் அந்நியச் செலாவணி வணிகத்தொடர்பு கொண்டிருப்பதால் உலக அளவில் பரவலாக வணிகம் செய்ய முடிகிறது. இது தடைகளற்ற, வேகமான உலகளாவிய வணிகத்துக்கு வழி வகுக்கிறது. உலக அளவிலான பணப்பரிமாற்று தொலை தொடர்பு துறையில் உறுப்பினராக இருப்பதால் அந்நியச் செலாவணி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த நேரத்தில் திறமையான சேவையைச் செய்ய முடிகிறது.

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு அதன் விரைவான சேவையினால், எல்லா பண வரவுகளையும் 9 வகையான வெளிநாட்டு நாணயங்களில் 24 மணி நேரத்துக்குள் அதனுடைய 15 NOSTRO (வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள்) கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்ய முடிகிறது. சென்னையிலுள்ள வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு அந்நியச் செலாவணி அங்காடி நிலவரத்தை ஒவ்வொரு பத்து நிமிட நேர இடைவெளியில் வங்கியின் இணையத்தளத்தில் ([www.tmb.in](http://www.tmb.in)) காண்பித்து வருவது வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி அங்காடி நிலை பற்றியும் வணிக விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும்பொருட்டும் மாதம் ஒரு முறை பிரசுரிக்கப்படும் தகவல் அறிக்கை வாடிக்கையாளர்களுக்கும், வங்கியின் அதிகாரிகளுக்கும் பெரும்பயனுள்ளதாக அமைந்துள்ளது.


The bank has entered in to a tie up arrangement with UAE Exchange Centre LLC, Abu Dhabi, for money transfer services through the web based speed remittance system. During the year 3955 remittances have been received. The bank is exploring the possibilities of establishing tie up arrangements with more number of such exchange companies. The Bank is also deputing two of its experienced officers on deputation to UAE to do the necessary facilitates and marketing work.

Given the buoyancy of the growing Indian economy, globalised business trend, liberalization in money remittance schemes and increased multi currency exposures among the foreign exchange clients, the bank sees a quantum growth from this business segment. The International Banking Division of the bank at Chennai is committed to significantly increasing the contribution of forex activities to the total revenues of the bank in the coming years.

அபுதாபியில் உள்ள UAE Exchange Centre LLC-உடன் அந்நிய செலாவணி மாற்றும் முறையில் பாரம்பரியமான கேட்பு காசோலை எடுத்து அனுப்பும் முறையிலிருந்து மாறுபட்டு வலைதளத்தின் வழியாக விரைவான பணப்பரிமாற்றம் செய்யும் வசதிக்கான ஒப்பந்தம் செய்திருப்பதால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வணிகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. அனுபவம் மிக்க அதிகாரிகளை UAE க்கு விற்பனைத் திறன் கொண்ட வேலைக்காக மாற்றுப் பணியாக வங்கி அனுப்ப முடிவெடுத்ததுள்ளது. வங்கியானது இவ்வாறான ஒப்பந்தங்களை இன்னும் அதிகப்படியான அன்னியச் செலாவணி மாற்று வணிகம் செய்யும் நிறுவனங்களுடன் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம், உலகளாவிய வணிகத்தின் தரம், பணப்பரிமாற்ற முறையில் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள், அந்நியச் செலாவணி வாடிக்கையாளர்களுக்கிடையேயான அதிகமான பணப்புழக்கம் ஆகியவைகளினால் வங்கி வணிகத்துறையில் மிகச் சிறப்பான வளர்ச்சியை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. வரும் வருடங்களில் சென்னையில் உள்ள வெளிநாட்டு வணிகத்துக்கான பிரத்தியேக வங்கிப்பிரிவு கூடுதலான அந்நியச் செலாவணி வணிகத்தை சிறப்பான முறையில் பெருக்குவதுடன் வங்கியின் வருமானத்தையும் அதிகரிக்க உறுதி கொண்டிருக்கிறது.

### FOREIGN EXCHANGE BUSINESS Rupees in Crore



### 12. BRANCH NETWORK

During the year 2007-08 the Bank opened 18 new branches taking the total number of Branches to 200. In addition 6 Central Processing Centres were setup.

### 12. கிளைகளின் விரிவாக்கம்

2007-08ம் வருடம் 18 புதிய கிளைகள் திறந்ததன் பயனாக கிளைகளின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது. மேலும் 6 ஒருங்கிணைப்பு சேவை மையங்கள்



These centres have taken over certain operations like cheque clearing work etc on a centralized basis. The activities of these centres would be enlarged and simplified during the next year. The Bank will add new centralized processing centres, depending upon the needs and after a careful watching of the operations of the existing centres. Bank also installed 26 Off-Site ATMs, 27 On-Site ATMs. With the above expansion the Bank has 103 ATMs of its own. The Bank has made arrangements with 31 number of leading Banks whose 19854 ATMs can also be used by our Bank customers on payment of small fee. Reserve Bank of India has accorded permission to open 17 branches all over the country and two mobile banking branches in Thoothukudi and Valliyoor and these will be opened in a phased manner in the first half of next year.

### 13. PERSONNEL

The Bank's total staff strength was 2386 employees as on 31st March 2008, consisting of 851 Officers, 1124 Clerks and 411 other members of staff.

The per employee business has increased from Rs.4.51 crore to Rs.5.42 crore as on 31st March 2008. The profit per employee increased from Rs.4.76 lakhs to Rs.5.31 lakhs.

The Bank continues to lay emphasis on developing the individual skills of its employees and providing a healthy and congenial working environment so as to get maximum contribution from the employees of the Bank.

The Bank's Staff Training College at Nagercoil conducted 21 programme, imparting training to 228 Officers, 292 Clerical employees and 59 subordinate staff during the year.

திறக்கப்பட்டுள்ளன. இத்தகைய மையங்களில் காசோலை மாற்றுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மையங்களின் நடவடிக்கைகளை அடுத்த ஆண்டில் விரிவுபடுத்தவும், எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மையங்களின் செயலாக்கத்தை உன்னிப்பாக கவனித்த பின்னும், தேவைக்கேற்பவும் புதிய ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் 26 வெளியிடங்களிலும் 27 கிளை வளாகங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கத்தால் வங்கியின் தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரங்கள் 103 ஆக உயர்ந்துள்ளது 31 முக்கிய வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வங்கியின் வாடிக்கையாளர்கள் 19854 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் மூலம் ஒரு சிறிய தொகை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 17 கிளைகளும், 2 நடமாடும் வங்கி கிளைகளை தூத்துக்குடியிலும், வள்ளியூரிலும் திறப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த வருட முதல் பாதிக்குள் அந்த இரண்டு நடமாடும் கிளைகளும் திறக்கப்படும்.

### 13. ஊழியர்கள்

வங்கியில் 851 அதிகாரிகள், 1124 எழுத்தர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் 411-ம் சேர்த்து 2008-ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2386 ஆகும்.

ஊழியரால் கையாளப்படும் தனி நபர் வியாபாரம் கடந்த வருடம் ரூ.4.51 கோடியாக இருந்தது 2008-ம் வருடம் மார்ச் மாத இறுதியில் ரூ.5.42 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஊழியரும் ஈட்டிய இலாபம் ரூ.4.76 இலட்சத்திலிருந்து ரூ.5.31 இலட்சமாக உயர்ந்துள்ளது.

ஊழியர்களின் உழைப்புத்திறனின் பயனை முழுமையாக அடையும் பொருட்டு ஆரோக்கியமான மற்றும் இதமான முறையில் பணியாற்றும் சூழ்நிலையை ஏற்படுத்துதல், ஊழியர்களுடைய தனிப்பட்ட திறனை வளர்த்தல் ஆகியவற்றில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

நாகர்கோவில் அமைந்துள்ள வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் 228 அதிகாரிகள், 292 எழுத்தர்கள் மற்றும் 59 கடைநிலை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் பல்வேறுபட்ட 21 பயிற்சிவகைகள் நடத்தப்பட்டுள்ளன.

In addition to the in-house programme, 322 officers were deputed to other institutions in India like SIBSTC-Bangalore, BTC-Mumbai, NIBM-Pune, IDRBT- Hyderabad, FEDAI and other training institutions.

During the year the Bank has proposed to install a software on HRMS (Human Resource Management System) to completely take care of all HR functions and processes such as quicker pay roll processing, leave management, cost effective employee information management, etc. The proposed software caters to all areas of HR management from simple personnel administration to today's complex strategic approaches.

Industrial relations in the Bank continued to be cordial during the year with frequent interaction between the management and the Officers' and Employees' Associations and various staff welfare activities were continued.


There were no employees who were in receipt of remuneration above the limit prescribed under Section 217 (2A) of the Companies Act, 1956 requiring the Bank to furnish a statement with particulars prescribed under the Act and the Companies (Particulars of Employees) Rules, 1975.

இக்கல்லூரியில் நடத்தும் பயிற்சி வகுப்புகள் தவிர தென்னிந்திய வங்கி ஊழியர்கள் பயிற்சி கல்லூரி (பெங்களூர்), வங்கி ஊழியர்கள் பயிற்சிக் கல்லூரி (மும்பை), தேசிய அளவிலான வங்கி நிர்வாகத்திற்கான பயிற்சி நிறுவனம் (பூனா), IDRBT (ஹைதராபாத்), அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமம் மற்றும் பிற பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற 322 அதிகாரிகள் அனுப்பப்பட்டார்கள்.

நடப்பு ஆண்டில் மனிதவள மேம்பாட்டுக்காக ஒரு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்த வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் சம்பள பட்டுவாடா வேகப்படுத்தவும், விடுப்பு நாட்கள் நிர்வகிக்கவும், திறம்பட செலவு நிர்வகிக்கப்பட்ட தொழிலாளர் தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி நிர்வாக பணியை எளிய முறையில் செயல்படுத்தவும் இன்றைய கடினமான நிலைமைகளை அணுகவும் முடியும்.

நிர்வாகத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் அடிக்கடி நடந்து இவ்வருடமும் ஊழியர்களுடனான சுமுக உறவு தொடரப்பட்டு தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிர்வாகத்தினரால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

1956ம் வருட கம்பெனிகள் சட்டம் பிரிவு 217 (2A) ல் உள்ள வரையறைக்கு மேல் சம்பளம் வங்கியில் எந்த ஊழியரும் வாங்காத காரணத்தால் அதற்கான விவரங்கள், கம்பெனிகள் (ஊழியர் விவரங்கள்) விதிகள் 1975ல் குறிப்பிட்டபடி அளிக்கப்படவில்லை.



#### 14. INTER BRANCH ADJUSTMENTS

The Bank has continued to maintain a very good record in the matter of internal house keeping. Since the Bank has installed a core banking solution with 100% networking it was possible for the branches to balance all their accounts and the balances were tallied upto 31<sup>st</sup> March 2008. There was also timely submission and scrutiny of the control returns which was given adequate importance at all levels with necessary follow up. The Bank continues to attach greater importance in the matter of House Keeping to ensure that its good performance during the year is maintained in future too.

There have been prompt reconciliation and speedy elimination of unmatched entries in respect of inter branch transactions for the previous year. During the year under review all entries were reconciled within 30 days and the maximum time gap for elimination of entries remained just one month.

#### 15. INTERNAL CONTROL AND INSPECTION / AUDIT

The Bank has in place an effective and strong Internal Audit system. Your Bank is one of the few Banks which has the system of conducting annual internal inspection of all its branches each Year. During the year 2007-08, internal inspection was accordingly conducted for all the 182 branches of the Bank in existence, 18 branches which were

#### 14. உள்நடப்பை ஒழுங்குபடுத்துதல்

வங்கியானது உள்நடப்புகளை ஒழுங்குபடுத்துவதில் கடைப்பிடிக்கும் சிறப்புத் தன்மையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. கிளைகள் அனைத்தும் பிரத்தியேக மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டதன் பயனாக 2008 வருடம் மார்ச் 31 தேதியன்று அனைத்துக் கிளைகளிலும் உள்ள கணக்குகள் நேர் செய்யப்பட்டுள்ளன. மேற்பார்வைக்காக வாங்கப்படும் தகவல் பட்டியல்கள் காலதாமதம் இல்லாமல் வாங்கி சரிபார்ப்பதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உள்நடப்பை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சிறந்த தன்மை தொடரும் பொருட்டு வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

உரிய நேரத்தில் கிளைகளுக்கு நடுவிலான பற்று வரவு கணக்குகளில் தற்காலிக வித்தியாசங்களை கண்டுபிடித்தல் மற்றும் நிலுவைகளை நேர் செய்தல் போன்றவை உங்கள் வங்கியில் கடைப்பிடிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் எல்லா தற்காலிக வித்தியாசங்களும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் நேர் செய்யப்பட்டன. நிலுவைகள் சரி செய்வதற்கான காலம் அதிகபட்சம் ஒரு மாதமாக இருந்தது.

#### 15. உட்கட்டுப்பாடு ஆய்வு மற்றும் தணிக்கை

ஆய்வு மற்றும் தணிக்கை வங்கியின் உட்கட்டுப்பாடு முறைகளில் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அனைத்து கிளைகளிலும் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் சில வங்கிகளில் ஒன்றாக உங்கள் வங்கி திகழ்கிறது. 2007-2008-ம் வருடத்தில் 182 கிளைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதி 18 கிளைகள் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் தொடங்கப்பட்டதால் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. ஆய்வறிக்கைகள் உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படுகின்றன. இயக்குநர் குழுவின் கிளைக்குழுவான தணிக்கை குழு ஆய்வறிக்கைகளை பரிசீலனை செய்து

opened during the year will come under this yearly inspection from next year. In addition, all accounts having limits of Rs.100 lakhs and above have been subjected to Post Credit Supervision by the Inspection Department and 90 branches involving 571 accounts have been covered during the year. Compliance reports are invariably received from most of the branches in time and now receipt of compliance is strictly monitored by the Inspection Department.

The Bank continued with the system of having Concurrent audit of its major branches. Concurrent audit has been recognized as an important tool of internal control and was in force in 54 branches including all the Foreign Exchange 'B' category branches.

Further Treasury operations, International Banking Division and DPS Cell are also subjected to Concurrent audit. The Bank is in the process of further strengthening and making Concurrent audit more effective and purpose oriented. Additional areas of Bank's activities are now covered under Concurrent Audit. Revenue audit was also conducted in 81 branches by Bank's internal auditors.

During the year, Management audit was conducted in Mumbai, Tirunelveli and Thoothukudi Regional Offices, Chennai and Madurai Currency Chest, Chennai Service Branch, Secretarial Section, Inspection Department and Staff Training College by the Bank's Inspection Department.

The Bank has put in place stock Audit for major borrowal accounts. Under this during the year 2007-08

ஆய்வு அறிக்கைகளில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகின்றது. ஆய்வறிக்கையில் கண்ட குறைகளை நிவர்த்தி செய்த வகைக்கான அறிக்கைகள் ஒரு சில கிளைகளைத் தவிர பெரும்பாலான கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. அவ்வாறான அறிக்கைகள் பெறாத பட்சத்தில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆய்வுப் பிரிவினால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. ரூ.100 இலட்சத்திற்கும் மேலாக கடன் வழங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறான கடன்களுக்கு ஈடாக வாங்கியிருக்கும் சரக்குகளை ஆய்வு பிரிவிலுள்ள அதிகாரிகள் குழுவாக சென்று இவ்வருடத்தில் 90 கிளைகளில் உள்ள 571 கணக்குகளை சரி பார்த்துள்ளனர்.

ஒரு உட்கட்டுப்பாடு முறையான உடனுக்குடன் தணிக்கை மேற்கொள்ளும் முறை 54 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்நியச் செலாவணி வணிகத்தை மேற்கொள்ளும் நடுத்தர கிளைகளும் அவ்வாறான தணிக்கைக்குட்பட்டுள்ளன.

மேலும் அந்நிய செலாவணி வணிகம் மேற்கொள்ளும் தனிப்பிரிவு DPS பிரிவு மற்றும் கருவூல நடவடிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இவ்வாறான தணிக்கை நடைபெற்றது. இவை தவிர வரவு செலவு கணக்குகளுக்கான தனிப்பட்ட தணிக்கை 81 கிளைகளில் வங்கியிலுள்ள ஆய்வாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனுக்குடன் தணிக்கை செய்யும் முறையினை பலப்படுத்தி அதன் செயல் திறனை அதிகரிக்க வங்கி ஏற்பாடு செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் மும்பை மண்டல அலுவலம், திருநெல்வேலி மண்டல அலுவலம், தூத்துக்குடி மண்டல அலுவலம், சென்னை மற்றும் மதுரையிலுள்ள கருவூலப்பிரிவு, தகவல்தொடர்பு பிரிவு, சென்னையிலுள்ள சேவை பிரிவு, செக்ரட்டேரியல் பிரிவு, ஆய்வுப்பிரிவு மற்றும் வங்கியின் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் வங்கியின் ஆய்வுப் பிரிவினால் நிர்வாகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2007-08ம் வருடத்தில் ரூ.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் அதற்கு அடமானமாக

Stock Audit was conducted by External auditors in respect of 67 borrowal accounts having total credit limits of Rs.5 crore and above.

Bank has also conducted Information System AUDIT in 182 computerized branches, seven Regional Offices, Service branch, and two Currency chests. The Bank has introduced a Risk Based Internal Audit of branches from 1<sup>st</sup> April 2005. During the year 2007-2008 Inspection Department has conducted Risk Based Internal Audit in 182 branches except the newly opened 18 branches in addition to regular inspection.

Your Bank is one of the first Banks to introduce Off-site surveillance system. Under this certain key and critical areas are subjected to inspection without a physical visit to Branches. Bank has so far identified 11 areas to be covered under this system. More areas are likely to be added next year.

A separate cell for monitoring compliance with Know Your Customer and Anti money Laundering norms has been formed in order to have close monitoring of the accounts as per the RBI guidelines and under the provision of the Prevention of Money Laundering Act, 2002.

தரப்பட்டுள்ள சரக்குகள் அனைத்தும் பிரத்தியேகமாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான தணிக்கை 67 கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 18 கிளைகளைத் தவிர கணிப்பொறி மயமாக்கப்பட்ட 182 கிளைகளிலும், ஏழு மண்டல அலுவலகங்கள், சேவை கிளை மற்றும் இரண்டு கருவூலங்கள் ஆகியவற்றிலும் கணக்குகளை மின்னணு இயந்திரங்களில் கையாளும் முறைகளுக்கான சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வங்கியின் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் ஆய்வினை 01.04.2005 முதல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு 2007-2008-ம் வருடத்தில் நமது ஆய்வுப்பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 18 கிளைகளைத் தவிர 182 கிளைகளில் வழக்கமான ஆய்வுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் வங்கி வேலை நடக்கும் இடத்துக்குச் செல்லாமல் தகவலின் அடிப்படையில் அவ்வப்போது கண்காணிக்கும் முறையினை ஏற்படுத்திய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 11 வகையான பணப்பிரமாற்ற வகைகள் இவ்வாறான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை நிலைநாட்டுதல் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக புழக்கத்தில் விடுவதை தடுப்பதற்கான நடைமுறைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படியும், மற்றும் வெளிநாட்டு பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக புழக்கத்தில் விடுவதை தடுக்கும் முகமாக 2002-ம் வருடம் இயற்றப்பட்ட விசேஷ சட்டத்தில் கண்டுள்ளபடியும் கண்காணிப்பதற்காக பிரத்தியேக பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

## 16. VIGILANCE

The Vigilance Department functioning at Head Office is initiating corrective measures for improving the control systems & compliance thereof and laying down procedures and carrying out preventive vigilance exercises. It is also ensured that the guidelines and directives issued by Reserve Bank of India are implemented from time to time through the Compliance Officer designated for this purpose. There has been perceptible improvement in identifying the staff lapses / fixing the accountability and also in disposing of the disciplinary proceedings against staff.

## 17. CUSTOMER SERVICE

Your Bank is committed to provide its customers with a high standard of services and the Bank is known for its personalized services. The Top Management of the Bank also keeps a close watch on the redressal of the customer complaints & grievances. The Bank's aim is to respond to complaints with efficiency, alacrity, courtesy & fairness. The Bank has also constituted a Board level committee to look in to important individual customer grievances. The Bank has become a Member of the "Banking Codes and Standards Board of India (BCSBI)" set up by Reserve Bank of India. By virtue of covenant entered with the Board the Bank is expected to treat all its customers especially Borrowers with fairness, transparency and equity. The Bank has also framed a ethical and transparent Recovery Policy providing dignity to the Borrowers apart from being fair and just in recovering its money. The code of conduct prescribed by the Board is conscientious focused by the Bank. It does not employ Recovery Agencies. Possession under

## 16. கண்காணிப்பு

தவறுகளை தடுப்பதற்கு தலைமை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு பிரிவு, தவறுகளை தடுக்கும் எண்ணத்தோடு கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்தி அவைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுகிறது. பாரத ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்படும் வலியுறுத்தல்கள் மற்றும் ஆணைகள் சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்று அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் உறுதி செய்யப்படுகிறது. தவறு செய்யும் ஊழியர்களை கண்டுபிடித்து அவர்கள் மீதான குற்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

## 17. வாடிக்கையாளர்களுக்கு சேவை

இவ்வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை செய்வதை கடமையாக நினைக்கும் வங்கியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. வங்கியின் உயர்மட்ட நிர்வாகமும் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்குவதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. இவ்வங்கியின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நியாயமான, கனிவான மற்றும் திறமையான முறையில் கையாளுவதாகும். வாடிக்கையாளர்கள் குறையை நீக்கும் பொருட்டு இயக்குநர்களிடங்கிய கிளைக் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய வங்கிகளுக்கான தரம் மற்றும் தொகுப்புச் சட்ட நிர்வாக குழுமத்தில் வங்கி உறுப்பினராக உள்ளது. மேற்கண்ட குழுமத்தோடு ஏற்பட்ட உடன்படிக்கைப்படி வங்கி அனைத்து வாடிக்கையாளர்களையும், நியாயமான, வெளிப்படையான நேர்மை நெறியோடு கருதும். மேலும் வங்கி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் கடன் வசூல் செய்யும் கொள்கையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்கை கடன்தாரர்களிடம் பணம் வசூல் செய்யும் பொழுது கண்ணியத்துடன் மட்டுமல்லாது முறையான மற்றும் நியாயமானபடி நடந்து கொள்ள வழி வகுக்கும். வங்கி ஏற்படுத்தியுள்ள நடத்தை விதி தொகுப்பு மனச்சான்றுப்படி அமைந்ததாக உள்ளது. கடன்தாரர்களிடம் பணம் வசூல் செய்வதற்கு முகவர்களை பணிக்கு அமர்த்தவில்லை. கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக சட்டம் மிகவும்

SARFAESI Act is done in a dignified and proper way.

## 18. TECHNOLOGY ADVANCEMENT

Your Bank is one of the forerunners among the first generation Private sector banks to go in for comprehensive computerization and adoption of all latest Technologies to meet the ever growing needs of the Banking Public. The Bank has put in position a centralized Core Banking Solution called "FINACLE" from INFOSYS and all its branches are completely networked. It is already a 100% Networked centralized Core Banking Bank.

On completion of Cent Percent Core Banking implementation in all our Branches, your Bank is now directing its attention to provide greater customer satisfaction like Internet Banking, Mobile Banking, Debit Cards etc. All these are expected to take shape and get launched early next year.

Necessary steps have been initiated in the project of implementation of Internet Banking in our Bank and it is getting a shape and is more likely to be launched as the first project in the year 2008-2009. By throwing open Internet Banking, our Bank will be one among the Old Private Sector Banks to extend such facility to our Customers.

Our Bank has become an associate member of VISA. All necessary steps have been initiated and our Bank is ready to launch our DEBIT Card during the first half of the year 2008-2009.

To make our customers have access to their Accounts even while on travel, the project of SMS banking was

கண்ணியத்துடனும், சரியான முறையிலும் செயல்படுத்தப்படுகிறது.

### 18. தொழில் நுட்ப முன்னேற்றம்

உங்கள் வங்கி நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப அவ்வப்பொழுது தொழில் நுட்பங்களை தரம் உயர்த்துவதிலும் தனியார் வங்கிகளுள் முன்னோடியாகத் திகழ்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்ட பினாக்கிள் என்னும் மென்பொருள் மூலம் அனைத்து கிளைகளும் 100 சதவீதம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எல்லாக் கிளைகளும் 100 சதவீதம் பிரத்தியேக மென்பொருள் வாயிலாக ஒருங்கிணைத்ததால், வாடிக்கையாளர்களுக்கு அதிக திருப்தியை தரக்கூடிய சேவைகளான இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமான வங்கிச் சேவை மற்றும் கடன் அட்டை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இவை யாவும் அடுத்த வருட துவக்கத்தில் செயல்படுத்தப்படும்.

இணையதளம் மூலம் வழங்கப்படும் வங்கிச் சேவையை துரிதப்படுத்தும் நோக்கத்தோடு உங்கள் வங்கி செயல்படுவதால் 2008-09ம் வருடத்தில் முதல் திட்டமாக செயல்படுத்தப்படும் மேற்கண்ட சேவையினை வழங்குவதின் வாயிலாக, உங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை வழங்கும் பழைய தனியார் வங்கிகளில் ஒன்றாகத் திகழும்.

Visa வின் இணை உறுப்பினராக வங்கி உள்ளது. கடன் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு 2008-09ம் வருடத்தின் முதல் பாதிக்குள் வழங்க வங்கி எல்லாவித நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு விபரங்களை பயணம் செய்யும் போது கூட அறிந்து கொள்ளும் வகையில்

introduced in March 2008. To start with they are able to get SMS alerts even while a travel including all transaction done. The customers will also be able to receive various types of alerts on their mobile phones with regard to their accounts with our Bank.

As an innovative measure, our Bank has launched the concept of outsourced ATMs, with a tie up arrangement with M/s.Transaction Solution International (India) Pvt. Ltd., New Delhi. Through the new arrangement, during the year 2007-2008, our Bank has launched 50 ATMs and we propose to launch more of such ATMs during the year 2008-2009.

All our Branches opened during the year 2007-2008 are networked under the existing Finacle Core application software thereby maintaining its 100% achievement of implementation of Core Banking. During the year in collaboration with INFOSYS Technologies, your Bank installed an upgraded version of FINACLE (Version 7.0.13). This conversion was done effectively and most importantly, smoothly, without affecting customers,

To extend speedy realization of Cheques, Sending of Account Statements, handling of DD payments, the concept of having Centralized Processing Centers (CPC) was considered and CPCs were opened at Thoothukudi, Tirunelveli, Nagercoil, Madurai, Coimbatore and Mumbai. The services that are to be provided at CPCs will be analysed and reviewed periodically.

During the current year, manually operated accounts under Daily Savings Deposit scheme were

தொலைபேசி வாயிலாக அனுப்பப்படும் தகவல் திட்டத்தை மார்ச் 2008ல் அறிமுகப்படுத்தியுள்ளது. விழிப்படையச் செய்யும் தகவல் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு சம்பந்தமான பலவிதமான நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியும்.

Transaction Solution International (India) Pvt. Ltd., புதுடெல்லி என்ற நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களை நிறுவுவது மற்றும் பராமரிக்கும் வசதியினை வங்கி ஏற்படுத்தியுள்ளது. 2007-08ம் ஆண்டு இதன் மூலம் 50 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இன்னும் அதிகமான இயந்திரங்கள் 2008-09 ம் ஆண்டில் நிறுவப்படும்.

2007-08ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அனைத்து கிளைகளும் 100 சதவீதம் பிரத்யேக மென்பொருள் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்காத வண்ணம் பிளாக்கிள் மென்பொருள் (Version 7.0.13) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

காசோலைகள் விரைவாக வரவு வைத்தல், கணக்கு நடவடிக்கைகளை அனுப்புதல் மற்றும் பணவிடை செலுத்துதல் ஆகிய வாடிக்கையாளர்கள் சேவையை ஒருங்கிணைப்பு மையங்கள் மூலம் வழங்குவதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் மும்பையில் மேற்கண்ட மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

நடப்பு ஆண்டில் தினசரி சேமிப்பு வைப்பு நிதி திட்டம் கணினி மயமாக்கப்பட்டு தினசரி சேமிப்பு பணத்தை வசூல்



computerized and Hand Held Terminals were introduced to our DSD Canvassers, by which DSD accounts are handled through System by the Canvasser and as well as the Branches without any manual intervention.

During the current year fully automated process of submitting and sanctioning of Credit Proposals through an interface software LAPS has been achieved successfully for retail loans. Under this 2640 retail loans were processed by various branches during the year. This number is expected to go up manifold during next year. This has enabled Branches to speed up sanctions as the process takes 1/2 an hour. Several loans have been sanctioned on the day of receipt of the applications. The launch of automated process of corporate loan under LAPS is expected in the first half of 2008-09.

Further in line with RBI direction our Bank has procured and installed the required Hardware and Software and is ready with the project of implementing Cheque Truncation System at our Delhi Branch as a Pilot Project.

Our Bank, has launched a Cheque Deposit Kiosk on trial basis at our Chennai GT Branch, whereby our Customers can deposit their cheques in the machine and can take a receipt for the same. Various options for linking the data of cheques dropped in the kiosks directly into Finacle (eg: Clearing) are being explored. This will facilitate speedy realization of Clearing Cheques and would also enable customers to drop cheques throughout the day.

Apart from the above, Technology initiatives in other areas like Anti Money Laundering, Risk Management

செய்கிறவருக்கு பணவரவை கணக்கு வைக்கக்கூடிய ஒரு கைக்கருவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த கணக்கில் வரக்கூடிய பண வரவுகளை கிளைகளும், வசூல் செய்கிறவரும் எந்தவித இடையூறும் இல்லாமல் கணினியில் பதிவு செய்து கொள்ள முடியும்.

நடப்பு ஆண்டில் கடன் விண்ணப்பங்களை உடனுக்குடன் சமர்ப்பிப்பது மற்றும் அனுமதி வழங்குவது ஆகியவை முழுவதும் LAPS முறையில் கணினி மயமாக்கப்பட்டு வெற்றிகரமாக சில்லறை கடனுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2640 சில்லறை கடன்கள் இவ்வாண்டில் பல்வேறு கிளைகள் மூலம் வழங்கப்பட்டது. இதன் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமாகும். அரை மணி நேரத்திற்குள் இந்த கடன்கள் பரிசீலிக்கப்படுவதால், கிளைகள் அனுமதி வழங்குவதை வேகப்படுத்த முடிகிறது. கடன் விண்ணப்பங்கள் வந்த அன்றே அநேக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு LAPS ன் கீழ் கடன் வழங்குவது 2008-09ம் ஆண்டு முதல் பாதியில் அமுல்படுத்தப்படும்.

மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி காசோலைகளின் நிழற்படங்களை கணினி மூலம் அனுப்பி பண வசூல் செய்யும் முறைக்கான மென்பொருள் மற்றும் உபகரணங்களை வங்கி தயாராக வைத்துள்ளது. இதனை டில்லி கிளையில் முதல் முயற்சியாக நிறுவ வங்கி செயல்பட்டு வருகிறது.

உங்கள் வங்கி சென்னை G.T. கிளையில், காசோலைகளை சேகரிக்கும் இயந்திரங்களை முதல் முயற்சியாக நிறுவி உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலைகளை இந்த இயந்திரங்களில் சமர்ப்பித்து, ஓர் ஒப்புக்கைச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த காசோலைகளின் விபரத்தை பிரத்தியேக மென்பொருளான பினாக்களில் நேரடியாக இணைப்பதற்கு வங்கி எல்லாவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் காசோலைகளை துரிதமாக வசூல் செய்யவும், வாடிக்கையாளர்கள் காசோலைகளை நாள் முழுவதும் சமர்ப்பிக்கவும் முடியும்.

வெளிநாட்டு பணத்தை சட்டத்துக்கு புறம்பாக பழக்கத்தில் விடுவதை தடுப்பதற்கான நடைமுறைகள்,

(Basel II) Software, Human Resource developments are also identified and are under process.

Our Bank is also very seriously considering launch of Mobile Van Banking, which is expected to cater the needy public in rural areas, in other words 'Bank at Customers Door Step'.

### RTGS (Real Time Gross Settlement) / NEFT (National Electronic Funds Transfer)

Your Bank is one of the earliest adaptors of RTGS (Real Time Gross Settlement), a robust, fast, secure and efficient online real time electronic payment and settlement system launched by RBI for funds transfer between Banks branches situated across the country for High Value payments.

Our Bank is the first in Tamilnadu and third in India to achieve 100% RTGS status throughout India at all its branches without any exception. In view of the Core Banking solution implemented by your Bank and that all the 200 branches are networked, RTGS services are available at all the branches. Through this system, our customers can send / receive funds to / from more than 30000 RTGS enabled other Bank branches located across the country at nominal cost.

During the year as an extension of this system, NEFT was introduced by RBI to enable Banks to settle remittances of small value and your Bank has enabled at its branches to offer these services. This enables the Bank to offer fast and secure payment services across the country to its 'niche' of Retail and 'SME' customers.

எதிர்நோக்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைகள், மனித வள மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு தேவையான மென்பொருள் வாங்க வங்கி பரிசீலித்து வருகிறது.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் வங்கிச் சேவை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலிலேயே வங்கிச் சேவையை பெற்றுக் கொள்ள இயலும்.

### வங்கிகளுக்கிடையேயான பணமாற்றம் முறை / நாடு தழுவிய மின்னணு பணப்பரிமாற்றம்

இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றம் பாரத ரிசர்வ் வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட துரிதமாகவும், தடையில்லாமலும் மற்றும் துல்லியமாகவும் மின்னணு முறையில் பணம் பட்டுவாடா மற்றும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளின் கிளைகளுக்குள்ளான பெருந்தொகையிலான பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் முறையினை (REAL TIME GROSS SETTLEMENT) வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய முன்னோடி வங்கிகளில் ஒன்றாகத் திகழ வழி வகுத்துள்ளது.

நமது வங்கி இந்தியா முழுவதும் அதன் அனைத்துக் கிளைகளுக்குள்ளும் 100 சதவீத அளவில் RTGS முறையினை செயல்படுத்தியதில் தமிழ்நாட்டிலேயே முதலாவதாகவும் இந்தியாவிலேயே மூன்றாவதாகவும் திகழ்கின்றது. உங்கள் வங்கியின் 200 கிளைகளும் மென்பொருள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதால் RTGS சேவை அனைத்துக் கிளைகளிலும் சாத்தியமாகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் நமது வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் RTGS சேவை உள்ள 30000 மற்ற வங்கி கிளைகளுக்குள்ளேயும் குறைந்த செலவில் பணம் அனுப்பவும், எடுத்துக்கொள்ளவும் முடிகிறது.

இந்த தொழில் நுட்பத்தின் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய NEFT தொழில் நுட்பத்தின் மூலம் உங்கள் வங்கியும் குறைந்த மதிப்புள்ள பணப்பரிமாற்ற சேவையையும் அதன் கிளைகளில் செயல்படுத்தியுள்ளது. இந்த முறையில் விரைவான, பாதுகாப்பான சேவையை நாடு முழுவதும் உள்ள சில்லறை மற்றும் நடுத்தர வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிகிறது.

During the year the bank has introduced four new Deposit Schemes namely TMB 55 months, TMB 400 days, TMB 222 days and TMB150 days to cater to the peculiar needs of different types of deposit customers. The above schemes received overwhelming response from the general public due to competitive rate of interest offered by the Bank.

The insurance linked recurring deposit "Siranjeevee" was fine tuned during the year. The insurance premium under the scheme was reduced in consultation with our Associates, to make the scheme more attractive

To speed up the sanctioning process, your Bank has now empowered Branch Managers with greater sanctioning power to meet the emerging demand to have expeditious sanctioning of all retail loans. This together with LAPS, will enable to sanction most of the Retail loans on their own, within the minimum possible time.

The bank has also offered free Personal Accident Insurance Coverage of Rs.1.00 lakh to all Savings Bank Premium account holders and to SB accounts holders those who have maintained an average balance of Rs.5000 or more during 2006-07.

More thrust was extended to "No frills" Savings Bank account scheme to cater the needs of the underprivileged people. The scheme will enable individuals to open a SB account with an initial deposit of Rs.5/. The bank has opened 43808 accounts under the above category during the year 2007-08 to take the tally to 73732 accounts as on 31.03.2008.

## 19. நவீன கண்டுபிடிப்புகள், புதிய திட்டங்கள், புதிய சேவைகள் :

இவ்வருடம் வங்கி 4 புதிய வைப்பு நிதி திட்டங்களான TMB-55 மாதங்கள், TMB-400 நாட்கள், TMB-222 நாட்கள் மற்றும் TMB-150 நாட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் வட்டி விகிதம் காரணமாக வாடிக்கையாளர்களிடம் மேற்கண்ட திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

காப்பீட்டு வசதியுடன் கூடிய சிரஞ்சீவி மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சில அம்சங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. காப்பீட்டு பிரிமியத் தொகை வங்கியோடு இது சம்பந்தமாக தொடர்புடையவர்களோடு கலந்தாலோசித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் குறைக்கப்பட்டது.

சில்லரை கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் நோக்கத்தோடு வங்கியின் கிளை மேலாளர்களுக்கு அதிக கடன் வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதனோடு சேர்த்து LAPS என்னும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதால் சில்லரை கடன்களுக்கு குறைந்த நேரத்தில் அனுமதி வழங்க முடியும்.

TMB-SB Premium என்னும் சேமிப்பு கணக்கு மற்றும் சாதாரண சேமிப்பு கணக்கில் 2006-07-ம் ஆண்டு சராசரி ரூ. 5000-ம் அதற்கும் அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான தனிநபர் விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.

குறைந்த வருமானம் உள்ளவர்கள் சிரமம் இல்லாமல் சேமிப்புக்கணக்குகள் ஆரம்பிக்க வங்கிகள் வகைசெய்யுமாறு பாரத ரிசர்வ் வங்கியால் வலியுறுத்தப்பட்டதற்கிணங்க இவ்வங்கியானது சேமிப்பு கணக்குத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் குறைந்த அளவான ரூ. 5 வைப்பு நிதியுடன் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வங்கி வகை செய்துள்ளது. வங்கி இத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் 43808 சேமிப்புகணக்குகளை தொடங்கி மொத்தம் 73732 சேமிப்பு கணக்குகளை திறக்க வகை செய்துள்ளது.

Under Cheque collection arrangement with IDBI (108 Branches) and HDFC (222 Branches) the customers will get the benefit of 'No extra charge' towards other Banks' commission in 330 locations where the Bank's branches are not located.

The Bank has introduced a Novel scheme for senior citizens under which the elderly customers can access ATM of other Banks for a limited number of Accesses.

The bank has tied up with UAE Exchange Centre LLC, Abu Dhabi, the largest exchange house in the emirates, for money transfer services. This tie up arrangement will facilitate NRI customers to remit their funds through DD on all our bank branches and Electronic Transfer of Funds under Speed Remittance Facility.

The bank has also made a tie up arrangement under which Western Union Money Transfer facility from abroad is available in all the branches. Mutual Fund Services are offered to Customers of the Bank by having tie up arrangement with ICICI Prudential Asset Management Company, UTI Mutual Fund, Franklin Templeton Asset Management Company and Reliance Capital Asset Management Company Ltd.

வங்கியானது கிளைகள் இல்லாத இடங்களில் கூடுதல் செலவு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பணவிடை வழங்கும்பொருட்டும் காசோலைகள் வசூல் செய்யும் பொருட்டும் IDBI வங்கி (108 கிளைகளில்) மற்றும் HDFC வங்கியுடன் (222 கிளைகளில்) ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் வங்கி வழக்கமாக வசூலிக்கும் கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் இல்லாமல் வங்கியின் கிளைகள் இல்லாத 330 நகரங்களுக்கு பணவிடை வழங்கவும் அந்நகரங்கள் மீதான காசோலைகள் வசூல் செய்யவும் முடியும்.

வங்கி அறிமுகப்படுத்தியுள்ள மூத்த குடிமக்களுக்கான ஒரு உன்னத திட்டத்தில் மற்ற வங்கிகளில் உள்ள தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட தடவை வரை கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

விரைவான பணப்பரிமாற்றம் செய்யும் வசதிக்கான ஓர் ஒப்பந்தத்தை அபுதாபியில் உள்ள UAE Exchange Center - LLC நிறுவனத்துடன் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்கள் பணத்தை கேட்பு காசோலையாக வங்கியின் எல்லா கிளைகள் மேலும் பெற்றுக் கொள்ளும் வசதி மற்றும் மின்னணு வழியாக விரைவான பணப் பரிமாற்றம் செய்யும் வசதியினையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கியானது ஒப்பந்தம் அடிப்படையில் எல்லா கிளைகளிலும் வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் (Western Union Money Transfer) என்னும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வசதி செய்துள்ளது. ICICI புரூடன்சியல், UTI, ரிலையன்ஸ் கேபிடல் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Reliance Capital Asset Management Company Ltd.) மற்றும் பி.ஃராங்கிளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Franklin Templeton Asset Management Company Ltd) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் வசதியினையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

## 20. ASSET LIABILITY MANAGEMENT & RISK MANAGEMENT

The Bank has implemented ALM system covering 100% of its assets and liabilities. ALCO, a Committee of Senior Executives headed by Managing Director has been further activated and is now meeting more frequently, more often once in a fortnight in tune with the emerging requirements of more timely and effective management of Asset and Liabilities. The ALCO committee has now been empowered to look in to and analyse interest movement across various buckets and take timely decision on changing interest rates for ensuring that huge gaps are plugged then and there. The Board's ALM Committee is now monitoring ALCO more vigorously.

In terms of the guidelines issued by the Reserve Bank of India on implementation of the Risk Management system in Banks, the Bank has established a full fledged Risk Management Department under Deputy General Manager to measure assess and monitor various risks. The Bank has charted out various strategies for complying with the guidelines of Reserve Bank of India and the progress made thereon is being reported to the Bank's Board and the Reserve Bank of India periodically. In the background of the fact that for 31.03.2009, Bank will come under Basel II norms the Bank has already started a Parallel Run on Basel II of its risk weighted Assets and these are periodically submitted to Board's Risk Management Committee.

As suggested by Reserve Bank of India the Bank has put in place the various components of Risk Based

## 20 சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

முதிர்வுறும் தருவாயில் பொறுப்புகளுக்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இல்லாமல் இருக்கும் பொருட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகைக்கு 100 சதவீதம் எல்லா சொத்துக்களையும் பொறுப்புக்களையும் இவ்வங்கி கணக்கில் எடுத்துள்ளது. மூத்த அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநரை தலைவராக கொண்ட குழுவின் செயல்பாடு வேகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கூடி சரியான நேரத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகையை பற்றி முடிவெடுத்து வருகிறார்கள். மேற்கண்ட குழுவுக்கு முதிர்வுநிலை வாரியாக உள்ள சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள வட்டி விகிதங்களை ஆராய்ந்து சரியான தருணத்தில் அதிகபட்ச இடைவெளி இல்லாதவாறு வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்களிடங்கிய கிளைக்குழு மேற்கண்ட குழுவை கவனமாக மேற்பார்வையிடுகிறது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க வங்கிகள் ஏற்படுத்த வேண்டிய எதிர்பார்க்கும் இழப்புக்களின் ஆளுகை முறையை, பல்வேறு எதிர்நோக்கும் இழப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக வங்கி ஒரு தனிப் பிரிவை இணை பொது மேலாளரின் கீழ் ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவுரையை நடைமுறை படுத்தும் விதமாக வங்கி பல்வேறு திட்டங்களை தீட்டியதோடு, இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ரிசர்வ் வங்கிக்கும், இயக்குநர் குழுவுக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தெரியப்படுத்துகிறது. 31.3.2009-இல் வங்கி Basel-II என்ற புதிய வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டிய பின்னணியில் எதிர்பார்க்கக்கூடிய இழப்புக்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சொத்துக்களின் மேல் Basel-II என்ற வழிமுறையை அதற்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்தி இயக்குநர்களிடங்கிய மேற்கண்ட கிளைக் குழுவுக்கு சமர்ப்பிக்கின்றது.

பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கிணங்க எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகை நடவடிக்கைக்கான எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு

Supervision (RBS) including adoption of Risk based Internal Audit along with the internal inspection in all the branches of the Bank except the newly opened branches. The developments in other areas of Risk based supervision namely strengthening of MIS, addressing HRD issues and setting up of compliance units are also in line with the programme towards smooth transition to Risk based supervision.

## 21. COMPLIANCE FUNCTION

In order to ensure strict observance of all statutory provisions, regulatory guidelines and also Bank's internal policies and practices the Reserve Bank of India had issued guidelines on compliance function.

In terms of the instructions of Reserve Bank of India a Compliance Policy has been prepared and approved by the Board. The Compliance Department is being set up with one of the Deputy General Managers of the Bank as the Chief Compliance Officer to put in place a proper compliance mechanism.

## 22. BOARD / AUDIT COMMITTEE MEETINGS

The Bank's Board held 18 meetings while the Audit Committee of the Board met 10 times during the year.

## 23. CHANGES IN THE BOARD DURING THE FINANCIAL YEAR

1. Thiru M.G.M.Maran, who was appointed as part-time Non Executive Chairman of the Bank for a period of one year has completed his tenure on 08.04.2008.
2. Thiru B.Ramachandra Adityan, Director completed his 8 years of continuous tenure as Director of the Bank on 18.08.2007 and accordingly ceased to be a Director in terms of Section 10A (2A)(i) of the Banking Regulation Act, 1949.

பகுதியான வங்கியின் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கும் இழப்புகளை கணித்து அவற்றை தவிர்க்கும் வகையில் நடத்தும் ஆய்வு புதிதாக துவக்கப்பட்ட கிளைகள் தவிர எல்லாக் கிளைகளிலும் வழக்கமான ஆய்வுடன் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. நிர்வாகத்துக்குத் தேவையான தகவல்களை வழங்கும் பிரிவின் திறன் அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கான நடவடிக்கை ஆகியவையும் எதிர்பார்க்கும் பாதிப்புக்கு ஏற்ப மேலாண்மை முறையினை செயலாற்றும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடக்கும் வகையில் அமைந்துள்ளன.

### 21. வங்கி பின் பற்றி நிறைவேற்ற வேண்டியவைகள்

சட்டபடியான விதிமுறைகள், ஒழுங்கு முறை விதிகள் மற்றும் வங்கியின் உள்ளார்ந்த கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை வங்கி பின் பற்றி நிறைவேற்ற வேண்டியதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

வங்கி பின் பற்ற வேண்டிய திட்டங்கள் ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க தயாரிக்கப்பட்டு இயக்குநர் குழுவின் ஒப்புதலை பெற்றுள்ளது. இதற்காக ஒரு தனிப்பிரிவு வங்கியின் இணை பொது மேலாளரின் கீழ் ஏற்படுத்தப்பட்டு இதன் நுட்பங்கள் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மேற்கண்ட அதிகாரி விதிகளை பின்பற்றி நிறைவேற்ற வேண்டிய முதன்மை அதிகாரியாக செயல்படுவார்.

### 22. இயக்குநர் குழு மற்றும் தணிக்கை குழு கூட்டங்கள்

இவ்வாண்டு வங்கியின் நிர்வாகக்குழு 18 கூட்டங்கள் நடத்தியுள்ளது. வங்கியின் தணிக்கைக் குழு 10 கூட்டங்கள் நடத்தியுள்ளது.

### 23. இந்நிதியாண்டில் இயக்குநர் குழுவில் ஏற்பட்ட மாற்றங்கள்

1. ஊழியர் அல்லாத வங்கியின் பகுதி நேர தலைவராக பணியாற்றிய திரு. M.G.M. மாறன் அவர்களின் ஒருவருட பதவிக்காலம் 08.04.2008 அன்று நிறைவடைந்தது.
2. திரு. B. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் 8 ஆண்டுகள் தொடர்ந்து இயக்குநர் பதவியில் இருந்து 18.08.2007 அன்று பதவிக்காலம் நிறைவு பெற்றதால் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, 10A 2A(i) பிரிவின்படி இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.

3. Thiru .A.Rajagopalan, Director completed his 8 years of continuous tenure as Director of the Bank on 27.02.2008 and accordingly ceased to be a Director in terms of Section 10A (2A)(i) of the Banking Regulation Act,1949.

The Board places on record its appreciation of the very valuable and distinguished services rendered by Thiru M.G.M.Maran as part-time Non Executive Chairman of the Bank and T/Thiru B.Ramachandra Adityan and A.Rajagopalan as Directors of the Bank. All the 3 Directors had rendered excellent service and were responsible to a large extent in furthering Business Development and greater profitability.

#### 24. CORPORATE GOVERNANCE

With the objective of introducing and implementing Corporate Governance throughout the Bank and in accordance with the directions and guidelines issued by Reserve Bank of India from time to time, your Bank had taken several steps towards a more effective Corporate Governance. The Board consists of persons with rich experience and specialized knowledge in various areas of relevance to the Bank including banking, accountancy, finance, small scale industry, agriculture, information technology, etc. The Bank has some distinguished professionals on its Board.

Few Directors of the Bank attended specialized training in new areas conducted by the outside training institutions. The Bank has set up the under-noted Committees of the Board of Directors so that there could be more focused and concentrated attention on each of the critical areas of Bank's operations. These Committees monitor the activities falling within their terms of reference.

3. திரு. A. இராஜகோபாலன் அவர்கள் 8 ஆண்டுகள் தொடர்ந்து இயக்குநர் பதவியில் இருந்து 27.02.2008 அன்று பதவிக்காலம் நிறைவு பெற்றதால் வங்கியியல் ஒழுங்கு முறைச் சட்டம் 1949, 10A 2A(i) பிரிவின்படி இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.

திரு M.G.M. மாறன் அவர்கள் ஊழியர் அல்லாத வங்கியின் பகுதி நேர தலைவர், மற்றும் இயக்குநர் குழுவிலிருந்து விடுபட்ட திரு. B. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், திரு. A. இராஜகோபாலன் அவர்கள் வங்கிக்கு ஆற்றிய விலை மதிக்க முடியாத மற்றும் புகழ் பெற்ற சேவைகளை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து பாராட்டுகின்றது. மேற்கண்ட 3 இயக்குநர்களும் வங்கியின் வியாபார வளர்ச்சிக்கும் வங்கி அடைந்த அதிகமான இலாபத்திற்கும் உறுதுணையாக இருந்தார்கள்.

#### 24. குழும மேலாண்மை

பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கிணங்க வங்கியின் அனைத்து மட்டத்திலும் குழும மேலாண்மை சிறப்பாக அமையும் நோக்குடன் உங்கள் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இயக்குநர் குழு வங்கியியல், கணக்கு பதிவியல், நிதியியல், விவசாயம், சிறு தொழில், மென்பொருள் சார்ந்த தொழில் நுட்பம் இவைகளில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சில இயக்குநர்கள் வெளி பயிற்சி நிறுவனங்களில் வேறு புதிய துறைகளில் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கியானது அதிக கவனம் செலுத்தவேண்டிய செயல்பாடுகளில் சிறப்புக் கவனம் செலுத்தும்பொருட்டு இயக்குநர்களிடங்கிய பல கிளைக்குழுக்களை நிறுவி உள்ளது. இவ்வாறு நிர்வாகக் குழுவால் நிறுவப்பட்ட கிளைக் குழுக்கள் பின்வருமாறு:

1. நிர்வாகக் கிளைக்குழு
2. தகவல் தொழில் நுட்பக் குழு
3. தணிக்கைக் குழு
4. தளவாடங்கள் பரிசீலனைக் குழு
5. செயல்பாடற்றக் கடன்களை கண்காணிக்கும் குழு
6. தவறுகள்/ஏமாற்று வேலைகள் நடைபெறாவண்ணம் கண்காணிக்கும் குழு
7. இயக்குநர்களுக்கான வேட்பாளர்களின் தகுதியினை பரிசீலனை செய்யும் குழு

S.No.	Name of the Committee
1.	Management Committee
2.	Information Technology Committee
3.	Audit Committee
4.	Infrastructure Committee
5.	NPA Monitoring Committee
6.	Fraud Monitoring Committee
7.	Nomination Committee
8.	Customer Grievances Committee
9.	HRM Committee
10.	ALM Committee
11.	Risk Management Committee
12.	Share Transfer Committee

### ANNUAL GENERAL MEETING:-

In terms of order dated 27.03.2008 passed by the Hon'ble Madras High Court in O.A.No .23 of 2007 in C.S.No.981 of 2004 the adjourned 83rd Annual General Meeting (original meeting held on 27.07.2006) and also the 84th and 85th Annual General Meetings of the Bank for the year 2006 and 2007 were proposed to be convened on 5<sup>th</sup> June' 2008 at Thoothukudi.

T/Thiru V.Bhaskaran, A.Narayanan and N.Balasubramanian, Directors liable to retire by rotation shall retire at the 85<sup>th</sup> Annual General Meeting of the Bank scheduled to be held on 5<sup>th</sup> June, 2008. T/Thiru V. Bhaskaran, A. Narayanan and N. Balasubramanian, Directors have offered to themselves for reappointment at the said meeting subject to "fit and proper" criteria of Reserve Bank of India.

T/Thiru M. G. M. Maran, R. Kannan Adityan and A. Selvaganesh, who were appointed as Additional Directors on the Board on 05.05.2007 shall hold office as Directors of the Bank up to the date of 85<sup>th</sup> Annual General Meeting of the Bank.

### 25. STATUTORY AUDITORS

The Statutory Auditors of your Bank M/s.Vivekanandan Associates, Chartered Accountants, Chennai were re-appointed in the 83rd Annual General Meeting of your Bank held on

8. வாடிக்கையாளர்களின் குறைகளை பரிசீலனை செய்யும் குழு
9. மனிதவள மேலாண்மைக்குழு
10. சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள நடவடிக்கையினை கண்காணிக்கும் குழு
11. எதிர்பார்க்கும் இழப்புகளின் ஆளுகைக்கான குழு
12. பங்கு பரிமாற்றங்களை நிர்வகிக்கும் குழு

### வருடாந்திர பொதுக்குழு கூட்டம்

சென்னை உயர்நீதி மன்றத்தால் 27.03.2008 தேதியன்று OA No. 23/2007, CS No. 981/2004 எண்ணுடைய வழக்கில் அளித்த ஆணைப்படி தள்ளிவைக்கப்பட்ட 83 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (27.07.2006 அன்று நடத்தப்பட்ட கூட்டம்) மற்றும் 2006, 2007ம் வருடங்களுக்குரிய 84, 85வது பொதுக்குழு கூட்டங்கள் 5, ஜூன் 2008 தேதியன்று தூத்துக்குடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருவாளர்கள் V. பாஸ்கரன், A. நாராயணன் மற்றும் N. பாலசுப்பிரமணியன் சுழற்சி முறையில் 5, ஜூன் 2008 தேதியன்று நடைபெறவுள்ள 85வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். திருவாளர்கள் V. பாஸ்கரன், A. நாராயணன் மற்றும் N.பாலசுப்பிரமணியன் இயக்குநர்கள் மேற்கண்ட கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கோட்பாடுகளின் அடிப்படையில் தகுதியை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் தங்கள் மறு நியமனத்துக்கு கோரியிருக்கிறார்கள்.

05.05.2007 அன்று கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட திருவாளர்கள் M.G.M. மாறன், R.கண்ணன் ஆதித்தன் மற்றும் A. செல்வகணேஷ் அவர்கள் 85வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நாள் வரை இயக்குநர் பதவியில் இருப்பார்கள்.

### 25. சட்டபூர்வ தணிக்கையாளர்கள்

சென்னையிலுள்ள திருவாளர்கள். விவேகானந்தன் அசோசியேட்ஸ், தணிக்கையாளர்கள் 27.07.2006-ல் நடைபெற்ற 83வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில்



27.07.2006 and they are holding Office upto the conclusion of the 86<sup>th</sup> Annual General Meeting of your Bank.

## 26. OTHERS

As your Bank has no activity relating to conservation of energy and technology absorption, such particulars are not required to be furnished under Section 217(2)(e) of the Companies Act, 1956.

## 27. COMMENTS ON AUDITORS' REPORT

The Notes on Accounts and Significant Accounting Policies referred to in the Auditors' Report are self-explanatory and do not require Board's explanations as required under Section 217(3) of the Companies Act, 1956.

## 28. DIRECTORS' RESPONSIBILITY STATEMENT

In the preparation of the Annual Accounts,

- the applicable accounting standards have been followed and material departures have been properly explained.
- Your Directors have selected such accounting policies and applied them consistently and made judgements and estimates that are reasonable and prudent so as to give a true and fair view of the state of affairs of the Bank at the end of the year under report and of the profit of the Bank for that period.
- Your Directors have taken proper and sufficient care for the maintenance of adequate accounting standards in accordance with the various statutory provisions and
- Your Directors have prepared the Annual Accounts on a going concern basis.

வங்கியின் சட்ட பூர்வ தணிக்கையாளர்களாக மறுநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் 86 வது வருடாந்திர பொதுக்குழு கூட்ட முடிவு வரை பொறுப்பில் இருப்பார்கள்.

## 26. மற்றவை

எரிசக்தி சேமிப்பு மற்றும் அதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வங்கி ஈடுபடாததால், கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217(2)(e) பிரிவின் படி கொடுக்கப்படவேண்டிய விவரங்கள் இவ்வறிக்கையுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.

## 27. கணக்கு வழக்குமுறை பற்றிய தணிக்கையாளர்களின் குறிப்புகளுக்கு விளக்கங்கள்

தணிக்கையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குறிப்புகள் சுயவிளக்கமுள்ளவை. எனவே கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 217 (3)ன் படி வழங்கப்படவேண்டிய வங்கியின் இயக்குநர் குழுவின் விளக்கங்கள் தேவை இல்லை.

## 28. இயக்குநர்களின் பொறுப்பு பற்றிய அறிக்கை

வருடாந்திர கணக்குகள்

- உரிய கணக்கு வழக்கு நெறிப்படி தயாரிக்கப்பட்டுள்ளன. வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
- வங்கி இயக்குநர்கள் இருப்பு நிலை கணக்கு மற்றும் இவ்வருடத்திற்கான இலாப நடட்டக்கணக்கு வங்கியின் உண்மையான நிலையைக் காட்டுவதற்கு தேவையான கணக்கு முறைகளை தேர்ந்தெடுத்து அவற்றை வழிவழியாக நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
- வங்கி இயக்குநர்கள் பல்வேறுபட்ட சட்ட திட்டங்களுக்கு இணங்க கணக்கு வழக்கு முறைகளை கடைப்பிடிப்பதில் ஒழுங்கான மற்றும் போதுமான கவனம் செலுத்தியுள்ளார்கள்.
- மற்றும் வங்கி இயக்குநர்கள் வருடாந்திர கணக்குகளை நடந்து கொண்டிருக்கிற ஒரு ஸ்தாபனம் என்பதை கருத்தில் கொண்டே தயார் செய்துள்ளார்கள்.

## 29. NEW AREAS

The Bank is in the process of

- Introducing various insurance linked deposit / loan products
- introducing new delivery channels like internet banking, mobile banking, etc.

The Bank has taken proactive steps to develop its services to suit the new environment and the needs of the discerning customers. The focus in the coming years would be to achieve a substantial growth of retail assets, enhance exposure to micro credit and consolidation of the existing credit portfolio with total emphasis on quality of lending. The substantial technological improvements made by the Bank by cent percent networking its branches will not only enhance the customer satisfaction but also enable the Bank to introduce a series of new products and services during the year.

## 30. ACKNOWLEDGEMENT

The Board places on record its appreciation of the valuable patronage, co-operation and goodwill received by your Bank from customers, fellow bankers, financial institutions and Non-Resident Indians. The continued support and co-operation of the employees and customers have been a constant source of strength to the Bank in all its endeavors.

## 29. புதிய வியாபாரங்கள்

வங்கியானது கீழ்க்கண்ட புதிய வியாபார முயற்சிகளை எடுத்து வருகிறது.

- காப்பீட்டுடன் கூடிய புதிய வைப்புநிதி மற்றும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்
- இணையதளம் மூலம் வங்கிச் சேவை மற்றும் தொலைபேசி மூலமான வங்கிச் சேவை ஆகிய புதிய வழிமுறைகளை புகுத்துதல்

மாறிவரும் சூழ்நிலைக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப வங்கியின் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. வரும் வருடங்களில் வங்கியின் நோக்கம் பல தரப்பட்ட கடன் திட்டங்கள் மூலம் கடன் வழங்கி அவ்வகையிலான சொத்துக்களை பெருக்குதல், அடிமட்ட கடன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் வழங்கியுள்ள கடன்களை ஒழுங்குபடுத்துதல் ஆகும். தொழில் நுட்ப முன்னேற்றத்தின் வாயிலாக கிளைகளை கணிப்பொறி மூலம் இணைத்திருப்பதின் பயனாக வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது மட்டுமல்லாமல் புதிய திட்டங்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

## 30. நன்றியுரை

வங்கியின் நிர்வாகக்குழு வாடிக்கையாளர்கள், சக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வங்கியின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு மற்றும் வங்கிக்கு நல்கிய ஒத்துழைப்பு, உதவி ஆகியவற்றிற்கு பாராட்டினை தெரிவிக்கிறது. வங்கி ஊழியர்களின் அயராது உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு வங்கியின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக அமைகிறது.

The Board places on record its gratitude to Reserve Bank of India and other regulatory authorities, the Government of India and State Governments for their continued guidance and support.

The staff members of the Bank have been working with dedication and deep commitment. Teamwork at every level well supported by appropriate technology architecture, has been the hall mark of the Bank's performance. The Board places on record its appreciation of the excellent contribution made by each and every member of the staff, which has made our achievements all along possible and is confident that such contribution will continue in the coming years.

For and on behalf of the Board

Sd/- G.NARAYANA MOORTHY

Place : Thoothukudi  
Date : 23.05.2008

**Managing Director and  
Chief Executive Officer**

வங்கியின் இயக்குநர் குழு பாரத ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தும் எல்லா ஆணையங்களுக்கும் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கும், அறிவுரைகளுக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றது.

வங்கியின் ஊழியர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். எல்லா நிலையிலும் உள்ள ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியும், ஈடுபாடும் உயர்வான தொழில் நுட்பத்தோடு சேர்ந்து அவர்களின் செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது. கால காலமாக இவ்வங்கி அடைந்து வரும் சாதனைகளுக்கு வங்கி ஊழியர்கள் ஆற்றும் பங்கினை இயக்குநர் குழு நினைவு கூர்ந்து வருங்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறது.

இயக்குநர் குழுவின் ஆணைப்படி

(ஒப்பம்) G. நாராயணமூர்த்தி

இடம்: தூத்துக்குடி  
தேதி: 23.05.2008

நிர்வாக இயக்குநர் மற்றும்  
தலைமை நிர்வாக அதிகாரி

# TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

## BALANCE SHEET AS ON 31st MARCH 2008

இருப்பு நிலை கணக்கு - 31.03.2008

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	AS ON		
	31st March 2008	31st March 2007	
<b>CAPITAL &amp; LIABILITIES</b>			
மூலதனமும் பொறுப்புகளும்			
Capital பங்கு மூலதனம்	1	2845	2845
Reserves & surplus ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை	2	8580039	7588686
Deposits வைப்பு நிதிகள்	3	76702609	60198767
Borrowings பெற்ற கடன்கள்	4	11110	570513
Other liabilities and provisions இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்	5	3351721	2508535
<b>Total</b>		<b>88648324</b>	<b>70869346</b>
<b>ASSETS</b>			
சொத்துக்கள்			
Cash and balances with Reserve Bank of India ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்	6	6788213	3680253
Balances with Banks and Money at Call and short notice இதர வங்கிகளில் உள்ள இருப்பும், குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்	7	989178	1111901
Investments முதலீடுகள்	8	25535382	23164062
Advances கொடுத்த கடன்கள்	9	53313152	40467221
Fixed assets நிலையான சொத்துக்கள்	10	491079	492958
Other assets இதர சொத்துக்கள்	11	1531320	1952951
<b>Total</b>		<b>88648324</b>	<b>70869346</b>
Contingent liabilities சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்	12	24223493	12072535
Bills for collection வசூலுக்கு பெற்றுக் கொண்ட பில்கள்		6576919	3382663
Significant Accounting Policies முக்கிய கணக்கு நெறிமுறைகள்	17		
Notes on Accounts கணக்குகள் சம்பந்தமான விளக்கவுரை	18		

The Schedules referred to above form an integral part of the Balance Sheet.

மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணைகள், வங்கி இருப்புநிலைக் கணக்கோடு இணைந்த பகுதியாகும்.

sd/- G.Narayana Moorthy  
Managing Director and CEO

sd/- R.Kannan Adityan  
sd/- V.Bhaskaran  
sd/- P.H.Arvinth Pandian  
sd/- P.Prem Vetty  
Directors

sd/- A.Narayanan  
sd/- N.Balasubramanian  
sd/- A.Selvaganesh  
sd/- S.Swaminathan  
Directors

# TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

## Profit & Loss account for the year ended 31st March 2008

இலாப நஷ்டக் கணக்கு 31.03.2008

(Rs. In Thousands)

Schedule அட்டவணை	Year ended	
	31st March 2008	31st March 2007
<b>I. Income</b>		
வருமானம்		
Interest Earned வட்டியின் மூலம் பெற்றது	13 7741410	6379883
Other Income இதர வருமானம்	14 1175677	828521
<b>Total</b>	<b>8917087</b>	<b>7208404</b>
<b>II. Expenditure</b>		
செலவுகள்		
Interest Expended கொடுக்கப்பட்ட வட்டி	15 4988037	3422079
Operating Expenses நடைமுறை செலவுகள்	16 1685122	1474363
Provisions and Contingencies ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள்	976577	1254198
<b>Total</b>	<b>7649736</b>	<b>6150640</b>
<b>III. Profit/Loss</b>		
இலாபம் / நஷ்டம்		
Net Profit for the year இந்த வருடத்தின் நிகர இலாபம்	1267351	1057764
Add Profit brought forward சென்ற வருடத்திய இலாபத்தில் மீதித் தொகை	1190	3138
<b>Total</b>	<b>1268541</b>	<b>1060902</b>
<b>IV. Appropriations</b>		
ஒதுக்கீடுகள் செய்தவை		
Transfer to statutory reserve சட்டபூர்வமான ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டவை	381000	317500
Transfer to other reserves ஏனைய ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.	700350	708088
Transfer to Investment reserve முதலீடு ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டவை	19110	
Dividend (பங்கு இலாபம்)		
Proposed for 2007 at 1000%		28445
Proposed for 2008 at 5000%	142227	
Tax on Dividend பங்கு இலாபத்தின் மீதான வரி	24171	5679
Balance carried over to Balance Sheet அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்லப்படும் தொகை	1683	1190
<b>Total</b>	<b>1268541</b>	<b>1060902</b>
Earning per share (Basic and Diluted)	Rs. 4455.38	3718.58

The Schedules referred to above form an integral part of the Profit & Loss Account.

sd/- K.K.Sharma  
Company Secretary

Thoothukudi  
23.05.2008

sd/- P.R.Varatharajan  
sd/- A.Manickam  
sd/- S.Selvan Rajadurai  
General Managers

Vide our Report attached  
For Vivekanandan Associates  
Chartered Accountants  
sd/- N.Subramanian  
Partner

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 1 - Capital</b> அட்டவணை 1 மூலதனம்		
<b>Authorised capital</b> அங்கீகாரம் பெற்ற மூலதனம் 1,00,00,000 Equity Shares of Rs.10/- each ரூ. 10 வீதம் 1,00,00,000 பங்குகள்	100000	100000
<b>Issued, Subscribed, called-up and paid-up capital</b>  2,84,454 equity shares of Rs.10/- each வழங்கப்பட்டதும் பெற்றுக் கொள்ளப்பட்டதும் ரூ. 10 வீதம் 2,84,454 பங்குகள்	2845	2845
<b>Total</b>	<b>2845</b>	<b>2845</b>
<b>Schedule 2 - Reserves and Surplus</b> அட்டவணை 2 ஒதுக்கீடுகள் மற்றும் எஞ்சியிருப்பவை		
<b>I. Statutory Reserves</b> சட்டபூர்வமான ஒதுக்கீடுகள்		
Opening balance ஆரம்ப இருப்பு	2344486	2026986
Additions during the year நடப்பு ஆண்டில் சேர்த்தது	381000	317500
<b>Total</b>	<b>2725486</b>	<b>2344486</b>
<b>II. Capital Reserve</b> மூலதன நிதி		
Opening balance ஆரம்ப இருப்பு	47403	41315
Additions during the year நடப்பு ஆண்டில் சேர்த்தது	350	6088
<b>Total</b>	<b>47753</b>	<b>47403</b>
<b>III. Revenue and other Reserves</b> வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள்		
Opening balance ஆரம்ப இருப்பு	5195607	4493607
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	109600	
Additions during the year நடப்பு ஆண்டில் சேர்த்தது	719110	702000
<b>Total</b>	<b>5805117</b>	<b>5195607</b>
<b>IV. Balance in Profit and Loss Account</b> இலாப நஷ்டக் கணக்கின்படி மிகுதியான இலாபம்	1683	1190
<b>Grand Total (I,II, III &amp; IV)</b>	<b>8580039</b>	<b>7588686</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 3 - Deposits</b>		
அட்டவணை 3 வைப்பு நிதிகள்		
<b>A. I. Demand Deposits</b>		
கேட்பு வைப்பு நிதிகள்		
i) From Banks	6988	28383
வங்கிகளிடமிருந்து		
ii) From others	9226516	8260715
மற்றவர்களிடமிருந்து		
<b>II. Savings Bank Deposits</b>	9876243	8515086
சேமிப்பு கணக்குகள்		
<b>III. Term Deposits</b>		
குறித்த கால வைப்பு நிதி		
i) From banks	689625	284515
வங்கிகளிடமிருந்து		
ii) From Others	56903237	43110068
மற்றவர்களிடமிருந்து		
<b>Total (I,II and III)</b>	76702609	60198767
<b>B. I. Deposits of branches in India</b>	76702609	60198767
இந்தியாவில் இருக்கும் கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்		
<b>II. Deposits of branches outside India</b>	NIL	NIL
வெளிநாட்டு கிளைகளில் உள்ள வைப்பு நிதிகள்		
<b>Total</b>	76702609	60198767

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 4 - Borrowings</b>		
அட்டவணை 4 பெற்ற கடன்கள்		
<b>I. Borrowings in India</b>		
இந்தியாவில் வாங்கிய கடன்கள்		
<b>i. Reserve Bank of India</b>		
ரிசர்வ் வங்கியிடமிருந்து	11110	450000
<b>ii. Other Banks</b>		
இதர வங்கிகளிடமிருந்து		100000
<b>iii. Other institutions and agencies</b>		
இதர நிதி நிறுவனங்களிடமிருந்து		20513
<b>II. Borrowings outside India</b>		
வெளிநாடுகளில் பெற்ற கடன்கள்	NIL	NIL
<b>Total</b>	11110	570513
Secured borrowings included in I and II above		
மேலே குறிப்பிட்ட I மற்றும் II இல் ஈட்டின் பேரில் வாங்கிய கடன்கள்		
	NIL	NIL
<b>Schedule 5 - Other Liabilities and Provisions</b>		
அட்டவணை 5 இதர பொறுப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள்		
<b>I. Bills Payable</b>		
கொடுக்கப்பட வேண்டிய பில்கள்	1674058	1368173
<b>II. Interest accrued</b>		
கொடுக்கப்பட வேண்டிய வட்டி	382947	226329
<b>III. Others (including Provisions)</b>		
மற்றவை (ஒதுக்கீடுகள் உட்பட)	1294716	914033
<b>Total</b>	3351721	2508535



## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 6 - Cash and Balances with Reserve Bank of India</b> அட்டவணை 6 ரொக்க இருப்பும் ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பும்		
Cash in hand ரொக்க இருப்பு	716252	480440
Balances with Reserve Bank of India ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு	6071961	3199813
In current account நடப்பு கணக்குகளில்		
<b>Total</b>	<b>6788213</b>	<b>3680253</b>
<b>Schedule 7 - Balances with Banks &amp; Money at call and short notice</b> அட்டவணை 7 இதர வங்கியில் உள்ள இருப்பும் குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகையும்		
I. In India இந்தியாவில்		
i) Balances with Banks இதர வங்கிகளில் உள்ள இருப்பு		
a) In current accounts நடப்பு கணக்குகளில்	181189	192021
b) In other Deposits மற்றைய கணக்குகளில்	699000	732000
ii) Money at call and short notice குறுகிய காலத்தில் வாங்கக்கூடிய தொகை		100000
<b>Total</b>	<b>880189</b>	<b>1024021</b>
II. Outside India வெளிநாடுகளில்		
In current accounts நடப்பு கணக்குகளில்	108989	87880
<b>Total</b>	<b>108989</b>	<b>87880</b>
<b>Grand total (I &amp; II)</b>	<b>989178</b>	<b>1111901</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 8 - Investments</b>		
அட்டவணை 8 முதலீடுகள்		
<b>I. Investments in India</b>		
இந்தியாவில் முதலீடுகள்		
<b>i. Government securities</b>		
மத்திய மாநில அரசு கடன் பத்திரங்கள்	19147463	14851942
<b>ii. Other approved securities</b>		
மற்றைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள்	294048	377730
<b>iii. Shares</b>		
பங்குகள்	60335	28046
<b>iv. Debentures &amp; Bonds</b>		
கடன் பத்திரங்கள்	4956073	6370415
<b>v. Others - Mutual Fund</b>		
மற்றவை Repo SGL	148587	751178
Deposit with RIDF/IDBI	928876	784751
<b>Total</b>	<b>25535382</b>	<b>23164062</b>
<b>Gross Investments</b>		
மொத்த முதலீடுகள்	25767316	23399104
<b>Less : Provision for Depreciation</b>		
கழிக்க : தேய்மானத்திற்கான ஒதுக்கீடு	231934	235042
<b>Total</b>	<b>25535382</b>	<b>23164062</b>

### II. Investments outside India

NIL

NIL

வெளிநாடுகளில் முதலீடுகள்

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 9 - Advances</b> அட்டவணை 9 கொடுத்த கடன்கள்		
A. i) Bills purchased and discounted டிஸ்கவுண்ட் செய்ததும் வாங்கியதுமான பில்கள்	2201691	1987141
ii) Cash credits, overdrafts and loans repayable on demand ரொக்கப் பற்று அதிகப் பற்று வகை மற்றும் கேட்கும்பொழுது கொடுக்க வேண்டிய கடன்கள்	28185614	21776011
iii) Term loans காலக் கெடுவுள்ள கடன்கள்	22925847	16704069
<b>Total</b>	<b>53313152</b>	<b>40467221</b>
B. i) Secured by tangible assets* * (includes advances against book debts) நிலையான சொத்துக்களின் ஈட்டின் பேரில் (ஏட்டுக் கடன்களின் பிணையத்தில் வழங்கப்பட்ட கடன்களையும் சேர்த்து)	49157252	36222135
ii) Covered by Bank/ Government Guarantee வங்கி மற்றும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடியது	1452786	1303922
iii) Unsecured ஈட்டின் பேரில் இல்லாதது	2703114	2941164
<b>Total</b>	<b>53313152</b>	<b>40467221</b>
C. Advances in India இந்தியாவில் கடன்கள்		
i) Priority Sector முன்னுரிமைப் பிரிவிற்கு	23732185	18920459
ii) Public Sector பொதுவுடைமைப் பிரிவிற்கு	1817563	503827
iii) Banks வங்கிகளுக்கு	NIL	NIL
iv) Others மற்றவை	27763404	21042935
<b>Total</b>	<b>53313152</b>	<b>40467221</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 10 - Fixed Assets</b>		
அட்டவணை 10 நிலையான சொத்துக்கள்		
<b>I. Premises</b>		
கட்டிடங்கள்		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	379454	377760
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	3972	1844
	383426	379604
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	526	150
	382900	379454
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	125482	115880
<b>Total</b>	<b>257418</b>	<b>263574</b>
<b>II. Other Fixed assets</b>		
<b>(including Furniture and Fixtures)</b>		
பிற நிலையான சொத்துக்கள் (அலுவலக சாமான்களும் சேர்ந்தவை)		
At cost as on March 31 preceding year முந்தைய ஆண்டு மார்ச் 31 இல் வாங்கிய விலைப்படி	974840	905630
Additions during the year நடப்பு ஆண்டில் வாங்கியது	95998	71425
	1070838	977055
Deductions during the year நடப்பு ஆண்டில் கழித்தது	4693	2215
	1066145	974840
Depreciation to date நாளது வரையில் தேய்மானம்	832484	745456
<b>Total</b>	<b>233661</b>	<b>229384</b>
<b>Grand total (I &amp; II)</b>	<b>491079</b>	<b>492958</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Balance Sheet	AS ON	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 11 - Other Assets</b> அட்டவணை 11 இதர சொத்துக்கள்		
I. Inter-Office adjustments கிளைகளுக்குள் உள்ள நிலுவைகள்	NIL	NIL
II. Interest accrued வரவேண்டிய வட்டி	718303	761380
III. Stationery and stamps புத்தகங்கள், பாரங்கள் மற்றும் அஞ்சல் தலைகள்	1845	1974
IV. Non-Banking Assets acquired in satisfaction of claims கடன் வகைகளுக்காக பெற்ற வங்கியின் தொழில் சாராத சொத்துக்கள்	NIL	NIL
V. Other Assets இதர சொத்துக்கள்	811172	1189597
<b>Total</b>	<b>1531320</b>	<b>1952951</b>
<b>Schedule 12 - Contingent Liabilities</b> அட்டவணை 12 சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள்		
I. Claims against the Bank not acknowledged as debts கடன்கள் என்று வங்கியால் அங்கீகரிக்கப்படாத கோரிக்கைகள்	56624	54763
II. Liability on account of outstanding forward exchange contracts எதிர்பார்ப்பு அந்நிய செலாவணி ஒப்பந்தங்களினால் கொடுக்க வேண்டிய பொறுப்புகள்	13846642	4507684
III. Guarantee given on behalf of constituents in India வாடிக்கையாளர்களுக்கான (இந்தியாவில்) உத்தரவாதம் கொடுத்தவை	6138420	3249169
IV. Acceptances, endorsements and other obligations அடுத்தவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பொறுப்புகள்	4178975	4257393
V. Estimated amount of contracts remaining to be executed on capital account and not provided for கட்டிடங்கள் வகையில் முடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தங்களுக்காக ஒதுக்கப்படாத தொகை	2832	3526
<b>Total</b>	<b>24223493</b>	<b>12072535</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 13 - Interest earned</b>		
அட்டவணை 13 வட்டிவகையில் வருமானம்		
I. Interest/discount on advances/bills	5059474	3870408
கடன்களுக்குரிய வட்டி மற்றும் பில்களை டிஸ்கவுண்ட் செய்த வகையில்		
II. Income on investments	2296882	2194987
முதலீடுகளின் பேரில் வருமானம்		
III. Interest on balances with Reserve Bank of India and other Inter-Bank funds	71435	168627
ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் உள்ள இருப்புகளுக்குரிய வட்டி		
IV. Others	313619	145861
மற்றவை		
<b>Total</b>	<b>7741410</b>	<b>6379883</b>
<b>Schedule 14 - Other Income</b>		
அட்டவணை 14 இதர வருமானம்		
I. Commission, exchange and brokerage	351016	326160
கமிஷன் மற்றும் தரகு வகையில்		
II. Profit on sale of investments (net)	96238	98335
முதலீடுகளை விற்ற (நிகர) வகையில் இலாபம்		
III. Profit on revaluation of investments	-131371	-98912
முதலீடுகளை மறுமதிப்பு செய்த வகையில் இலாபம்		
IV. Profit on sale of Land, Building and other assets(net)	158	3943
நிலம், கட்டிடம், மற்ற சொத்துக்களை விற்ற வகையில் (நிகர) இலாபம்		
V. Profit on exchange transactions	163291	115072
அந்நிய செலாவணி மாற்றம் மூலம் பெற்ற இலாபம்		
VI. Miscellaneous Income	696345	383923
பிற வகைகளில் வருமானம்		
<b>Total</b>	<b>1175677</b>	<b>828521</b>
<b>Schedule 15 - Interest Expended</b>		
அட்டவணை 15 வட்டி செலவினங்கள்		
I. Interest on deposits	4623436	3296501
வைப்பு நிதிகளுக்குரிய வட்டி		
II. Interest on Reserve Bank of India/ Inter-Bank Borrowings	19867	11796
ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்களுக்குரிய வட்டி		
III. Others	344734	113782
மற்றவை		
<b>Total</b>	<b>4988037</b>	<b>3422079</b>

## TAMILNAD MERCANTILE BANK LIMITED, THOOTHUKUDI

(Rs. In Thousands)

Schedules to Profit & Loss Account	YEAR ENDED	
	31st March 2008	31st March 2007
<b>Schedule 16 - Operating Expenses</b> அட்டவணை 16 நடைமுறைச் செலவுகள்		
I. Payments to and provisions for employees ஊழியர்களுக்கான சன்மானம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை	1013964	889882
II. Rent, taxes and lightings வாடகை, வரி மற்றும் மின்சாரச் செலவுகள்	137448	118319
III. Printing and stationery அச்சக்கூலி மற்றும் எழுது பொருள் வகைகள்	34633	30798
IV. Advertisement and publicity விளம்பரம்	32398	32613
V. Depreciation on Bank's property வங்கியின் சொத்துக்களில் தேய்மானம்	96630	102191
VI. Directors fees, allowances and expenses இயக்குநர்களின் பீஸ், அலவன்ஸ் மற்றும் செலவுகள்	4291	3617
VII. Auditors fees and expenses (including branch auditors) தணிக்கையாளர்களின் பீஸ் மற்றும் செலவுகள் (கிளைகளின் தணிக்கையாளர்களுக்கான பீஸ் சேர்ந்தவை)	3054	3244
VIII. Law charges சட்ட செலவுகள்	3345	3219
IX. Postages, telegrams, telephones, etc. தபால், தந்தி, தொலைபேசி செலவுகள்	46523	37429
X. Repairs and maintenance பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு செலவுகள்	57746	44251
XI. Insurance காப்பீட்டு தொகை	63759	54344
XII. Other expenditure மற்ற செலவுகள்	191331	154456
<b>Total</b>	<b>1685122</b>	<b>1474363</b>

## SCHEDULE – 18

### NOTES ON ACCOUNTS FOR THE YEAR ENDED 31<sup>st</sup> MARCH 2008

1. The Balance Sheet and Profit & Loss Account have been prepared in conformity with Forms A & B of the Schedule III to the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.
2. During the year, out of 200 branches, 199 branches have been subjected to statutory audit other than one branch opened during the month of March 2008.
3. Reconciliation of inter branch adjustment accounts has been completed up to 31.3.2008.
4. (i) In accordance with RBI guidelines, the investments portfolio of the Bank has been classified into 3 categories as given below:

Category	Book value Rs. in crore	% to total investments
Held to Maturity	1409.31	55.19
Available for Sale	1141.95	44.72
Held for Trading	2.28	0.09

SLR securities under "Held to Maturity" category accounted for 17.63% only of Bank's Demand and Time Liabilities as on 14.03.2008 as against the ceiling of 25% stipulated by Reserve Bank of India.

(ii) During the year, the excess of acquisition cost over face value of securities kept under "Held to Maturity" category is amortized up to the date of maturity and the amortized amount for the year aggregates to Rs.13.14 Crores (previous year Rs. 9.89 Crores). As per the instructions of RBI the amount has been shown as a deduction under the head "Profit on Revaluation of Investments" in the Profit and Loss Account.

(iii) A sum of Rs.4.34 Crores (previous year Rs.26.16 Crores) has been provided as depreciation while shifting securities from "Available for Sale" to "Held to Maturity" category

## அட்டவணை 18

2008 வருடம் மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குகளைச் சார்ந்த குறிப்புகள்:

1. இருப்பு நிலைக்குறிப்பு மற்றும் இலாப நடக்க கணக்குகள் 1949-ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் அட்டவணை IIIல் கொடுக்கப்பட்டுள்ள படிவங்கள் A மற்றும் B ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மற்றும் 1956-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் 211-ல் கண்டுள்ளபடியும் தயாரிக்கப்பட்டுள்ளன.
2. இவ்வாண்டில் மொத்தமுள்ள 200 கிளைகளுள் மார்ச் 2008 இல் திறக்கப்பட்டுள்ள 1 கிளை தவிர மற்ற 199 கிளைகளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
3. கிளைகளுக்கிடையேயான வரவு செலவு கணக்குகள் 31.03.2008 வரை நேர் செய்யப்பட்டுள்ளன.
4. (i) பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க முதலீடுகள் கீழ்க்கண்ட 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

	புத்தக மதிப்பு (ரூ. கோடிகளில்)	மொத்த முதலீடுகளில் சதவீதம்
முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை	1409.31	55.19
விற்பனைக்கு கிட்டிடுபவை	1141.95	44.72
வியாபார நோக்கத்தோடு வைத்திருப்பவை	2.28	0.09

முதிர்வு காலம் வரை வைக்கக்கூடியவை என்ற தலைப்பின் கீழ் உள்ள எளிதில் பணமாக்கக் கூடிய மொத்த கடன் பத்திரங்களுக்கும் மார்ச் 14, 2008 நிலவரப்படி வங்கியால் கேட்டதும் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் கால வரையறைப்படி கொடுக்கப்பட வேண்டிய பொறுப்புகளுக்கும் உள்ள சதவீதம் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச அளவான 25 சதவீதத்துக்கும் குறைவாக 17.63 சதவீதமாக இருந்தது.

(ii) நடப்பு ஆண்டில் முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் முதிர்வு மதிப்பிற்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறு கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் முதிர்வுகாலம் வரை வருடந்தோறும் பகிரப்பட்டு இவ்வருடத்துக்கான பணம் செலவுக் கணக்கில் எழுதப்படுகிறது. இத்தொகை இவ்வருடம் ரூ.13.14 கோடி. (கடந்த வருடம் எழுதப்பட்ட தொகை ரூ.9.89 கோடி). பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க இந்த தொகை "கடன் பத்திரங்கள் மறுமதிப்பீட்டின்படி கிடைத்த இலாபம்" என்ற தலைப்பின் கீழ் தள்ளுபடியாக காண்பிக்கப்படுகிறது.

(iii) விற்பனைக்கு கிட்டும் வகையில் உள்ள முதலீடுகளை முதிர்வு காலம் வரை வைத்திருக்கக் கூடியவையாக மாற்றும்பொழுது ஏற்படக்கூடிய மதிப்பிழப்புக்காக ரூ.4.34 கோடி (கடந்த வருடம் எழுதப்பட்ட தொகை ரூ.26.16 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



and there is no shifting from "Held for Trading" to "Available for Sale" category.

(iv) Profit on sale of securities held under "Held to Maturity" category amounting to Rs.5.27 lakhs has been taken to profit and loss account and thereafter appropriated to Capital Reserve Account. Loss on sale of securities held under Held to Maturity category amounts to Rs.57.95 lakhs.

## 5. Additional disclosures

5. கூடுதலாக வெளிப்படுத்த வேண்டியவை

### A. Capital

மூலதனம்

வியாபார நோக்குடன் வைத்திருக்கும் முதலீடுகளை விற்பனைக்குக் கிட்டுபவையாக இவ்வருடம் மாற்றம் செய்யவில்லை

(iv) முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் விற்பனை வாயிலாக ஈட்டிய இலாபமான ரூ.5.27 இலட்சம் இலாப நட்டக் கணக்குக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு மூலதன ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதிர்வுகாலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் விற்பனையில் ரூ.57.95 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

Items வகைகள்	Current Year நடப்பு வருடம்	Previous Year கடந்த வருடம்
(i). CRAR (%) மூலதன தன்னிறைவு விகிதம்	15.35	16.77
(ii). CRAR - Tier I captial (%) மூலதன தன்னிறைவு விகிதம் - முதல் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	14.70	16.12
(iii). CRAR - Tier II captial (%) மூலதன தன்னிறைவு விகிதம் - இரண்டாம் தர மூலதனத்தை கணக்கிலெடுத்து	0.65	0.65
(iv). Percentage of the shareholding of the Government of India in nationalized banks அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் இந்திய அரசின் முதலீடு	NA	NA
(v). Amount of subordinated debt raised as Tier- II capital இரண்டாம் தர மூலதனத்தில் சேர்க்க தகுதி வாய்ந்த நீண்டகால கடன்கள்	Nil	Nil

## B. Investments

முதலீடுகள்

(Rs. In crore)

ரூ.கோடி களில்

Items வகைகள்	Current Year நடப்பு வருடம்	Previous Year கடந்த வருடம்
<b>1. Value of Investments</b> முதலீடுகளின் மதிப்பு		
(i) <b>Gross Value of Investments</b> முதலீடுகளின் மொத்த மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2576.73	2339.91
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(ii) <b>Provisions for Depreciation</b> தேய்மானத்திற்கான ஒதுக்கீடுகள்		
(a) In India இந்தியாவில்	23.19	23.50
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
(iii) <b>Net Value of Investments</b> முதலீடுகளின் நிகர மதிப்பு		
(a) In India இந்தியாவில்	2553.54	2316.41
(b) Outside India வெளிநாடுகளில்	Nil	Nil
<b>2. Movement of provisions held towards depreciation on investments</b> முதலீடுகளின் தேய்மானத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் மாற்றம்		
(i) <b>Opening balance</b> ஆரம்ப இருப்பு	23.50	7.90
(ii) <b>Add: Provisions made during the year</b> இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது	3.82	15.60
(iii) <b>Less: Write-off/ write-back of excess provisions during the year</b> இவ்வாண்டு கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	4.13	0.00
(iv) <b>Closing balance</b> இறுதி இருப்பு	23.19	23.50

**i. Repo Transactions :** During the year the Bank is not having any market deal of Repo / Reverse Repo in securities except lending and borrowing under Liquidity Adjustment Facility (LAF) of RBI.

இவ்வாண்டு வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கும் முகமாக பாரத ரிசர்வ் வங்கியால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் தவிர்த்து அங்காடியில் நிலவும் இது சம்பந்தமான வாணிபத்தினை வங்கி மேற்கொள்ளவில்லை.

(Rs. In crore)  
ரூ.கோடிகளில்

	Minimum outstanding during the year குறைந்த அளவு	Maximum outstanding during the year அதிகமான அளவு	Daily Average outstanding during the year இவ்வருடத்தில் ஒரு நாளின் சராசரி நிலுவை	Outstanding As on March 31, 2008 31.03.2008 அன்று உள்ள அளவு
Securities sold under repos திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்திரவாதத்துடன் விற்கப்பட்ட முதலீடுகளின் மீது வாங்கிய கடன்	0.00	52.50	1.48	0.00
Securities purchased under reverse repos திரும்ப பணமாக்கும் உத்திரவாதத்துடன் வாங்கப்பட்ட முதலீடுகளின் மீது கொடுத்த கடன்	0.00	26.25	0.54	0.00

**ii. Non-SLR Investment Portfolio**

சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக் கூடிய முதலீடுகள் அல்லாதவை, அவற்றை வெளியிட்டவர்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன:

**a) Issuer composition of Non SLR investments**

(Rs. in crore)  
ரூ.கோடிகளில்

No. எண்	Issuer வெளியீட்டாளர்	Amount மொத்த தொகை	Extent of Private Placement தனிப்பட்ட முறையில் விநியோகித்ததன் அளவு	Extent of 'Below Investment Grade' Securities தகுதியான தரத்துக்குக் குறைந்தவை	Extent of 'Unrated' Securities தரம் நிர்ணயிக்கப்படாதவை	Extent of 'Unlisted' Securities பட்டியலில் இடம் பெறாதவை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(i)	PSUs பொதுத்துறை நிறுவனங்கள்	321.74	298.20	10.50	10.50	140.20
(ii)	FIs நிதிநிறுவனங்கள்	148.00	148.00	0.00	0.00	24.00

(iii)	Banks வங்கிகள்	43.00	42.70	0.20	0.00	0.00
(iv)	Private Corporate பொதுத்துறை அல்லாத கம்பெனிகள்	5.63	0.11	0.00	0.00	0.11
(v)	Subsidiaries / Joint Ventures இணை நிறுவனங்கள் / கூட்டு நிறுவனங்கள்	Nil	Nil	Nil	Nil	Nil
(vi)	Others மற்றவை	111.64	92.89	Nil	Nil	Nil
(vii)	Provision held towards depreciation தேயமானத்திற் கான ஒதுக்கீடு	(20.62)	X X X	X X X	X X X	X X X
	Total மொத்தம்	609.39	581.90	10.70	10.50	164.31

The amounts reported under columns 4, 5, 6, and 7 need not be mutually exclusive.

4, 5, 6 மற்றும் 7 வது கட்டங்களில் உள்ள தொகைகள் ஒன்றில் குறிப்பிட்டது ஏனையவற்றில் உடன்படாதவையாக இருக்காது.

#### b) Non performing Non-SLR investments

வருவாய் ஈட்டாத சட்டபூர்வமாக எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகள் அல்லாதவை

(Rs. in crore)  
ரூ.கோடிகளில்

Particulars விபரங்கள்	Amount தொகை
Opening balance ஆரம்ப இருப்பு	Nil
Additions during the year since 1st April, 2007 2007 ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து கூடுதலாக சேர்ந்தவை	Nil
Reductions during the above period அதே காலத்தில் கழிக்கப்பட வேண்டியவை	Nil
Closing balance இறுதி இருப்பு	Nil
Total provisions held மொத்த ஒதுக்கீடுகள்	Nil

Shares to the value of Rs.12960/- held in a company have been valued at Re.1/- and classified as NPI & provision made to that extent as the shares are not quoted and the latest balance sheet of the company is not available.

ஒரு கம்பெனியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.12960 மதிப்பிலான பங்குகள் கம்பெனி ஒன்றுக்கு ரூ.1 வீதம் மதிப்பிடப்பட்டு வருமானம் ஈட்டாத முதலீடுகளாக வகைப்படுத்தப்பட்டன. ஏனென்றால் அந்த கம்பெனியின் பங்குகள் பங்குசந்தையின் குறியீட்டில் இல்லை. மேலும் அந்த கம்பெனியின் சமீபத்திய இருப்பு நிலைக் குறிப்பும் கிடைக்கவில்லை.

### C. Derivatives

The Bank has not entered into any forward rate agreement/interest rate swap or exchange traded interest rate derivative during the year.

வட்டி விகிதத்தில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை ஈடுகட்டும் வகையில் ஒப்பந்த வணிகம் எதையும் வங்கி மேற்கொள்ளவில்லை.

### D. Asset Quality

சொத்துக்களின் தரம்

#### i. Non-Performing Asset

வருமானம் ஈட்டாத சொத்துக்கள்

(Rs. in Crore)

ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Net NPAs to Net Advances (%) நிகர கடன்களில் வருமானம் ஈட்டாத நிகர கடன்களின் விகிதம் (%)	0.38	0.98
(ii) Movement of NPAs (Gross) வருமானம் ஈட்டாத மொத்த கடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	190.60	230.58
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	57.00	73.00
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	125.42	112.98
(d) Closing balance இறுதி இருப்பு	122.18	190.60
(iii) Movement of Net NPAs வருமானம் ஈட்டாத நிகரகடன்களில் மாற்றங்கள்		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	39.79	67.92
(b) Additions during the year இந்த வருடத்தில் கூடுதலாக சேர்ந்தவை	51.06	61.45
(c) Reductions during the year இந்த வருடத்தில் கழிக்கப்பட்டவை	70.70	89.58
(d) Closing balance இறுதி இருப்பு	20.15*	39.79*
(iv) Movement of provisions for NPAs(excluding provisions on standard assets) வருமானம் ஈட்டாத நிகர கடன்களுக்கான ஒதுக்கீடுகளில் மாற்றங்கள் (தரமானகடன்களுக்கான ஒதுக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)		
(a) Opening balance ஆரம்ப இருப்பு	148.53	160.28
(b) Provisions made during the year இந்த வருடம் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள்	20.71	30.19
(c) Write-off/ write-back of excess provisions தள்ளுபடி செய்யப்பட்டது/ கூடுதலான ஒதுக்கீடு திருப்பி எடுக்கப்பட்டது	69.35	41.94
(d) Closing balance இறுதி இருப்பு	99.89	148.53

\*In addition to Provision for Bad & Doubtful Debts, a sum of Rs.2.14 crore ( Previous year Rs. 2.28 crore) being claim received from ECGC / DICGC and kept separately has been deducted to arrive at net NPAs.

சந்தேகத்திற்கிடமான மற்றும் வராக்கடனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒதுக்கீட்டுடன் வைப்பு நிதி மற்றும் கடன்கள் காப்பு ஆணையம் / ஏற்றுமதி கடன் காப்பு ஆணையத்திடமிருந்து பெற்று தனியாக வைத்திருக்கும் ஈட்டுத் தொகை ரூ.2.14 கோடி( முந்தைய வருடம் ரூ. 2.28 கோடி) வருமானம் ஈட்டாத நிகர கடன்களில் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

## ii. Details of Loan Assets subjected to Restructuring

திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட கடன்களின் விபரங்கள்

(Rs. in crore)  
ரூ.கோடிகளில்

Item வகை	Current year நடப்பு ஆண்டு	Previous year முந்தைய ஆண்டு
(i) Total amount of loan assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள்	7.21	16.26
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மொத்த கடன்கள்	Nil	12.17
(ii) The amount of Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்கள்	5.25	12.34
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரமான கடன்கள்	Nil	8.39
(iii) The amount of Sub-Standard assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள்	1.96	0.01
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட தரம் குறைந்த கடன்கள்	Nil	Nil
(iv) The amount of Doubtful assets subjected to restructuring, rescheduling, renegotiation; திருப்பி செலுத்த அனுமதிக்கப்பட்ட காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள்	Nil	3.91
of which under CDR இவற்றுள் குழும வியாபார அமைப்புகளுக்கான விசேச ஏற்பாட்டின் கீழ் திருப்பி செலுத்தும் காலங்கள் மாற்றி அமைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடன்கள்	Nil	3.78
<b>Note: [ (i) = (ii)+(iii)+(iv) ]</b>		

### iii. Details of financial assets sold to Securitisation / Reconstruction Company for Asset Reconstruction

கடன் வாங்கியவர்களின் பிணைய சொத்துக்களை கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்கப்பட்ட சொத்துக்கள் விவரம்

Item வகை	2007-08	2006-07
(i) No. of accounts கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
(ii) Aggregate value (net of provisions) of accounts sold to SC/RC கடன் தொகையினை வசூல் செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக அமைப்புக்கு விற்க கணக்குகளின் மொத்த மதிப்பு (ஒதுக்கீடுகள் நீங்கலாக)	Nil	Nil
(iii) Aggregate consideration மொத்த மதிப்பீடு	Nil	Nil
(iv) Additional consideration realized in respect of accounts transferred in earlier years முந்தைய வருடங்களில் மாற்றப்பட்ட கணக்குகளிலிருந்து வசூலான தொகை	Nil	Nil
(v) Aggregate gain/loss over net book value நிகர புத்தக மதிப்பில் ஈட்டிய மொத்த இலாபம் / நஷ்டம்	Nil	Nil

### iv. Details of non performing financial assets purchased / sold from other banks

பிற வங்கிகளிலிருந்து வருமானம் ஈட்டாத கடன் சொத்துக்களை வாங்குவது / விற்பது விபரங்கள்

#### a. Details of non performing financial assets purchased:

வருமானம் ஈட்டாத கடன் சொத்துக்களை வாங்கிய விபரங்கள்

Particulars வகை	2007-08	2006-07
1. a) No of accounts purchased during the year இவ்வருடத்தில் வாங்கிய கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
b) Aggregate outstanding நிலுவையில் உள்ள மொத்த மதிப்பு	Nil	Nil
2. a) Of these number of accounts restructured during the year இவ்வருடத்தில் மாற்றி அமைக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
b) Aggregate outstanding நிலுவையில் உள்ள மொத்த மதிப்பு	Nil	Nil

#### b. Details of non performing financial assets sold :

வருமானம் ஈட்டாத கடன் சொத்துக்களை விற்க விபரங்கள்

Particulars வகை	2007-08	2006-07
1. No of accounts sold இவ்வருடத்தில் விற்க கணக்குகளின் எண்ணிக்கை	Nil	Nil
2. Aggregate outstanding நிலுவையில் உள்ள மொத்த மதிப்பு	Nil	Nil
3. Aggregate outstanding received பெறப்பட்ட நிலுவையில் உள்ள மொத்த மதிப்பு	Nil	Nil

#### v. Provisions on Standard Asset

தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடு

Rs. In crore  
ரூ.கோடிகளில்

Item வகை	As at 31.03.08 நடப்பு ஆண்டு	As at 31.03.07 முந்தைய ஆண்டு
Provisions towards Standard Assets தரமான கடன்களுக்கான ஒதுக்கீடு	22.00	16.45

#### vi. Floating Provisions

பொதுப்படையான ஒதுக்கீடுகள்

Rs. In crore  
ரூ.கோடிகளில்

	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Opening balance of floating provisions பொதுப்படையான ஒதுக்கீடுகளின் ஆரம்ப இருப்பு	12.86	12.00
The quantum of floating provisions made during the year இவ்வருடத்தில் செய்யப்பட்ட பொதுப்படையான ஒதுக்கீடுகளின் அளவு	0.00	0.86
Purpose and amount of draw down made during the year இவ்வருடத்தில் அவ்வாறான ஒதுக்கீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தொகை மற்றும் காரணம்	0.00	0.00
Closing balance இறுதி இருப்பு	12.86	12.86

#### Draw down from Reserves

A sum of Rs.10.96 Crores has been debited to the opening balance of revenue reserve towards provision made for transitional liability of employee benefits as per Revised Accounting Standard 15.

ஒதுக்கீடுகளில் இருந்து பெறப்பட்டவை

திருத்தி அமைக்கப்பட்ட கணக்கு முறை 15 ன் படி ஊழியர்களின் உடல் நலக்குறைவு விடுப்புக்காக ரூ 10.96 கோடி வருவாய் ஒதுக்கீட்டின் ஆரம்ப இருப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

#### E. Business Ratios

வங்கியின் செயலாக்கத்தை பறைசாற்றும் வியாபார விகிதங்கள்

Items வகைகள்	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Interest Income as a percentage to Working Funds \$ வட்டி வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	9.64%	9.44%
(ii) Non-interest income as a percentage to Working Funds \$ வட்டி வகையில் அல்லாத வருமானத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	1.46%	1.23%
(iii) Operating Profit as a percentage to Working Funds \$ செயல்பாட்டின் வழியாக ஈட்டிய மொத்த இலாபத்திற்கும் நடப்பு நிதிக்கும் \$ உள்ள விகிதம்	2.79%	3.42%
(iv) Return on Assets@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் @	1.58%	1.57%
(v) Business (Deposits plus advances) per employee # (Rs. in lakhs) வைப்பு நிதி மற்றும் கடன்கள் அடிப்படையில் ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் # (ரூ.இலட்சத்தில்)	541.99	451.23
(vi) Profit per employee (Rs. in lakhs) ஊழியர்களின் தனிநபர் இலாபம் (ரூ.இலட்சத்தில்)	5.31	4.76



\$ Working funds are reckoned as average of total assets (excluding accumulated losses, if any) as reported to Reserve Bank of India in Form X under Section 27 of the Banking Regulation Act, 1949, during the 12 months of the financial year.

\$ நடப்பு நிதி என்பது ரிசர்வ் வங்கிக்கு 1949ம் வருடத்திய வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 27ன் கீழ் நிதியாண்டில் 12 மாதங்களும் அனுப்பும் படிவம் Xல் குறிப்பிட்டுள்ள மொத்த சொத்துமதிப்பின் சராசரியாகும்.

@ 'Return on Assets is with reference to average working funds (i.e. total of assets excluding accumulated losses, if any).

@ வருமானத்திற்கும் சொத்து மதிப்பிற்கும் உள்ள விகிதம் சராசரி நடப்பு நிதியைச் (மொத்த சொத்து மதிப்பில் கூட்டப்பட்ட நஷ்டங்கள் ஏதேனும் இருந்தால் அவை நீங்கலாக) சார்ந்திருக்கிறது.

# For the purpose of computation of business per employee (deposits plus advances) inter bank deposits are excluded.

# ஊழியர்களின் தனிநபர் வியாபாரம் கணக்கிடப்படும் பொழுது வங்கிகளுக்கிடையேயான வைப்பு நிதி தவிர்க்கப்பட்டுள்ளது.

## F. Asset Liability Management

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆளுகை

### Maturity pattern of certain items of assets and liabilities

பொறுப்புகள் மற்றும் சொத்துகளின் முதிர்வு நிலை

(Rs. in crore)

ரூ.கோடி களில்

	1 to 14 days	15 to 28 days	29 days to 3 months	Over 3 months & up to 6 months	Over 6 months & up to 1 year	Over 1 year & up to 3 years	Over 3 years & up to 5 years	Over 5 years	Total
	1 முதல் 14 நாட்கள் வரை	15 முதல் 28 நாட்கள் வரை	29 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை	3 மாதங்களுக்கு மேல் 6 மாதங்கள் வரை	6 மாதங்களுக்கு மேல் ஒரு வருடம் வரை	1 வருடத்திற்கு மேல் 3 வருடங்கள் வரை	3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்கள் வரை	5 வருடங்களுக்கு மேல்	மொத்தம்
Deposits வைப்பு நிதி	457.18	333.46	1070.48	1197.35	1405.86	2251.49	731.30	223.14	7670.26
Advances வழங்கப்பட்ட கடன்கள்	180.30	130.72	375.06	578.96	1270.75	2022.33	490.96	282.24	5331.32
Investments முதலீடுகள்	23.32	30.40	88.59	106.18	68.88	652.82	397.82	1185.53	2553.54
Borrowings வாங்கிய கடன்கள்	0.00	0.00	0.00	0.32	0.24	0.55	0.00	0.00	1.11
Foreign Currency assets அந்நிய செலாவணி சொத்துக்கள்	16.47	4.36	11.02	7.92	0.00	0.00	0.00	4.80	44.57
Foreign Currency liabilities அந்நிய செலாவணி பொறுப்புகள்	5.24	1.34	2.99	3.28	5.80	1.61	0.41	0.00	20.67

## G. Lending to Sensitive Sector

பாதிப்பை உடனே வெளிப்படுத்தக்கூடிய துறைகளுக்கான கடன்கள்

### i. Exposure to Real Estate Sector

அசையாத சொத்துக்களின் மீதான வியாபாரத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Category பிரிவுகள்	Rs. in crore ரூ.கோடிகளில்	
	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
<b>I) Direct exposure</b> நேரடியாக வழங்கப்பட்டவை		
(a) Residential Mortgages – Lendings secured by Mortgage of residential properties that is or will be occupied by the borrower or that is rented of which குடியிருப்புகளின் மீதான கடன்கள் - கடன் வாங்குபவரின் சொந்த உபயோகத்திற்காக அல்லது வாடகைக்காக உள்ள குடியிருப்புகளை அடமானமாகக் கொண்டது	288.84	349.03
Individual housing loans up to Rs.20 lakhs (previously Rs. 15.00 lakhs) வீட்டுக்கடன் தலா ரூ.20 இலட்சம் வரை (முந்தைய ஆண்டு ரூ.15. இலட்சம்)	249.58	251.39
(b) Commercial Real Estate – Lendings secured by mortgages on commercial real estates (office buildings, retail space, multi-purpose commercial premises, multi-family residential buildings, multi-tenanted commercial premises, industrial or warehouse space, hotels, land acquisition, development and construction, etc.). Exposure included non-fund based (NFB) limits also; வணிக வளாகங்கள்	143.65	91.80
(c) Investments in Mortgage Backed Securities (MBS) and other securitised exposures – சொத்துக்கள் ஜாமீனாகக் கிடைக்கும் வகையிலான முதலீடுகள்	Nil	Nil
a. Residential குடியிருப்புகள்		
b. Commercial Real Estate வணிக வளாகங்கள்		
<b>II) Indirect Exposure</b> மறைமுகமாக வழங்கப்பட்டவை		
Fund based and non-fund based exposures on National Housing Bank (NHB) and Housing Finance Companies (HFCs) பணப்பட்டுவாடா மூலமாக அல்லது பணப்பட்டுவாடா அல்லாத வகையில் தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டவை	70.04	Nil

## ii. Exposure to Capital Market

பணப்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

Rs. in crore

ரூ.கோடிகளில்

Items வகைகள்	Current year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
(i) Investments made in equity shares பங்குகள் மீதான முதலீடுகள்	8.32	3.35
(ii) Investments in bonds/ convertible debentures கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள்	-	-
(iii) Investments in units of equity-oriented mutual funds பங்குகளாக மாற்றத்தக்க பரஸ்பர நிதி மீதான முதலீடுகள்	18.75	25.50
(iv) Advances against shares to individuals for investment in equity shares (including IPOs/ESOPs), bonds and debentures, units of equity oriented mutual funds கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட பங்குகளின் மீதான தனிநபர் கடன்கள்	3.72	6.05
(v) secured and unsecured advances to stock brokers and guarantees issued on behalf of stockbrokers and market makers பங்குச்சந்தை தரகர்களுக்கும், பங்குச்சந்தையை உருவாக்குபவர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஈட்டின் பேரில் மற்றும் ஈட்டின் பேரில் இல்லாத கடன்கள்	14.96	10.25
(vi) Advances for any other purposes to the extent secured by the collateral security of shares or convertible bonds or convertible debentures or units of equity oriented mutual funds i.e, where the primary security other than shares / convertible bonds / convertible debentures / units of equity oriented mutual funds does not fully cover the advances  இதர தேவைகளுக்காக வழங்கப்பட்ட கடன்கள்	15.08	--
<b>Total Exposure to Capital Market</b> பணப்பரிமாற்றுச் சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் <b>(i+ii+iii+iv+v+vi)</b>	60.83	45.15
(vii) Of (v) above, the total finance extended to stockbrokers for margin trading. பங்குச்சந்தை தரகர்களுக்கு முதலீடுகளை வாங்கத் தேவையான பணத்தைப் புரட்டும் வகையில் வழங்கப்பட்ட கடன்கள் (மேலே(v)ல் உள்ளடங்கியது)	Nil	Nil

### iii. Risk Category wise Country Exposure

Pursuant to the Circulars dated February 09, 2003 and June 17, 2004 issued by RBI on country risk management the following are the Bank's country risk exposure based on the country risk classification provided by Export Credit Guarantee Corporation (ECGC).

நாட்டின் இடர்பாடு மேலாண்மை சம்பந்தமாக பாரத ரிசர்வ் வங்கியின் 09.02.2003 மற்றும் 17.06.2004 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏற்றுமதி கடன் காப்பு ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் ஈட்டிய அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பில் ஏற்படும் இடர்பாடு காரணமாக ஒவ்வொரு நாட்டையும் வகைப்படுத்திய விவரங்கள் கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகின்றன:

Risk Category	Exposure (net) as at March 31, 2008 மார்ச் 31, 2008 ல் நிகர நிலுவைகள்	Provision held as at March 31, 2008 மார்ச் 31, 2008 ல் ஒதுக்கீடு	Rs. in crore ரூ.கோடிகளில்	
			Exposure(net) as at March 31, 2007 மார்ச் 31, 2007 ல் நிகர நிலுவைகள்	Provision held as at March 31, 2007 மார்ச் 31, 2007 ல் ஒதுக்கீடு
இடர்பாடுகளின் வகை				
Insignificant குறிப்பிடும் வகையில் அல்லாமல்	10.89	Nil	10.94	Nil
Low குறைந்த	0.01	Nil	6.59	Nil
Moderate மிதமான	--	Nil	5.84	Nil
High அதிகமான	--	Nil	--	Nil
Very High மிகஅதிகமான	--	Nil	--	Nil
Restricted தடைசெய்யப் பட்ட	--	Nil	--	Nil
Off-credit கடன் நிறுத்தி வைக்கப் பட்ட	--	Nil	--	Nil
Total மொத்தம்	10.90	Nil	23.37	Nil

As the country-wise net funded exposure does not exceed 1% of the Bank's total assets for any country, no provision is required for the risk involved.

தனிப்பட்ட எந்த நாட்டுடனும் மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த காரணத்தால் ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

**iv. Details of credit exposures where the Board of the Bank had considered sanctioning limits in excess of the exposure limit fixed earlier but within the prudential norms of RBI.**

இயக்குநர் குழுவினரால் தனிப்பட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் அளவு அக்குழுவினரால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உயர்ந்தபட்ச அளவுக்கு அதிகமானாலும் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருப்பதை குறிக்கும் விபரங்கள்

**Details of Single borrower limit exceeded by the bank**

தனிப்பட்ட ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் வங்கியால் வழங்கப்பட்ட மொத்தக்கடன் அளவு

Rs. In crore  
ரூ.கோடிகளில்

Sl	Name of the borrower கடன் வாங்கியவரின் பெயர்	Exposure ceiling வரையறுக்கப்பட்ட அளவு	Limit Sanctioned வழங்கப்பட்ட கடன்	Outstanding as on 31.03.08 31.03.08 அன்றைய அளவு
1	IVRCL Infrastructures & Projects Ltd IVRCL இன்ப்ரூஸ்ட்ரக்சர்ஸ் & ப்ரொஜெக்ட்ஸ் லிமிடெட்	170.00	185.00	95.97

**H. Miscellaneous**

மற்றவை

**i. Amount of Provisions made for Income-tax during the year:**

இந்த வருடத்திற்கான வருமான வரி ஒதுக்கீடு

Rs. in crore  
ரூ.கோடிகளில்

	Current year நடப்பு ஆண்டு	Previous year முந்தைய ஆண்டு
Provision for Income Tax (including provision for FBT Rs. 0.50 crore) வருமான வரிக்கான ஒதுக்கீடு (உபரி நன்மை வரிக்காக ஒதுக்கப்பட வேண்டிய ரூ.0.50 கோடியும் சேர்த்து)	54.50	55.20

**ii. Disclosure of Penalties imposed by RBI : Nil**

பாரத ரிசர்வ் வங்கியால் அபராதம் விதிக்கப்பட்ட விபரங்கள் : இல்லை

### iii. Break up of 'Provisions and Contingencies' shown under the head Expenditure in Profit and Loss Account

செலவினங்கள் என்ற தலைப்பின் கீழ் இலாப நஷ்டக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் வகைக்கான விபரங்கள்

Rs. in crore  
ரூ.கோடிகளில்

	Current Year நடப்பு ஆண்டு	Previous Year முந்தைய ஆண்டு
Provisions for depreciation on Investment net of excess provision withdrawn முதலீடுகளின் மதிப்பிழப்பிற்கான ஒதுக்கீடுகள் (கூடுதலான ஒதுக்கீட்டை திரும்ப பெற்றது நீங்கலாக)	8.16	42.35
Provisions for depreciation on Non Performing Investment வருவாய் ஈட்டாத முதலீட்டுக்கான ஒதுக்கீடுகள்	Nil	Nil
Provision towards NPA வருவாய் ஈட்டாத கடனுக்கான ஒதுக்கீடுகள்	20.71	30.19
Provision towards Standard Asset தரமான கடன்களுக்கான ஒதுக்கீடுகள்	5.55	5.50
Provision made towards Income tax வருமான வரிக்கான ஒதுக்கீடு	54.50	55.20
Other Provision and Contingencies (with details) இதர ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் (விவரங்களுடன்)		
Deferred Tax தள்ளி வைக்கப்பட்டுள்ள வரிகள்	8.73	-7.82

### iv. Details of complaints / unimplemented awards of Banking Ombudsman

புகார்கள் மற்றும் புகார்களை விசாரிக்கும் பொருட்டுள்ள வங்கித் தீர்வாணையம் வழங்கிய செயலாக்கப்படாத தீர்ப்புகள் :

<b>A. customer complaints</b> வாடிக்கையாளரின் புகார்கள்	
Number of complaints pending at the beginning of the year இந்த வருட ஆரம்பத்தில் முடியாமல் இருந்த புகார்களின் எண்ணிக்கை	15
Number of complaints received during the year இந்த வருடத்தில் வந்த புகார்களின் எண்ணிக்கை	113
Number of complaints redressed during the year இந்த வருடத்தில் தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை	124
Number of complaints pending at the end of the year இந்த வருட முடிவில் முடியாமல் இருந்த புகார்களின் எண்ணிக்கை	4
<b>B. Awards passed by the Banking Ombudsman</b> புகார்களை விசாரிக்கும் வங்கித் தீர்வாணையம் அளித்த தீர்ப்புகள்	
Number of Unimplemented awards at the beginning of the year இந்த வருட ஆரம்பத்தில் செயலாக்கப்படாத தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of awards passed by the Banking Ombudsman during the year இந்த வருடத்தில் வங்கித் தீர்வாணையம் அளித்த தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of awards implemented during the year இந்த வருடத்தில் செயலாக்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil
Number of unimplemented awards pending at the end of the year இந்த வருட இறுதியில் செயலாக்கப்படாத தீர்ப்புகளின் எண்ணிக்கை	Nil

## 6. Disclosure Requirements as per Accounting Standards where RBI has issued guidelines in respect of disclosure items for Notes on Accounts:

பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்க வெளியிடப்பட வேண்டிய கணக்குமுறைக் குறிப்புகள்

6.1. There were no material prior period Income /Expenditure requiring disclosure under Accounting Standard-5 on Net Profit or Loss for the period, Prior period and Extraordinary items and changes in Accounting Policies.

6.1. கணக்கு முறை 5-ன்படி வெளியிடப்பட வேண்டியவைகளான கடந்த வருட மற்றும் நடப்பு ஆண்டிற்குரிய நிகர இலாபம் நஷ்டம் மற்றும் அசாதாரணமான கணக்கு வகைகள், கணக்கு நெறிமுறை மாற்றங்களின் கீழ் வரக்கூடிய முக்கியமான கடந்த வருடத்துக்குரிய வருமானம் / செலவினங்கள் எதுவும் இல்லை

6.2. Income items recognized on cash basis are neither material enough nor do they require disclosure under AS 9 on Revenue Recognition.

6.2. கணக்கு முறை 9. வருவாய் அங்கீகரிப்பின் கீழ் வெளியிடப்பட வேண்டிய ரொக்க அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டிய முக்கியமான வருமானம் எதுவும் இல்லை

### 6.3 Revised Accounting Standard -15 : Employee Benefits

The Bank has hitherto been measuring the liability for employee retirement as per the erstwhile AS15 (1995) on Employee Benefits. Commencing from April 2007 the bank has adopted revised AS15. Consequently, a transitional obligation of Rs.10.96 crores towards sick leave accrued up to 31.03.2007 has been adjusted against opening reserves as required by the accounting standard. Provisioning towards sick leave for the current year amounting to Rs.0.18 crores has been charged to the Profit and Loss account.

6.3. மாற்றியமைக்கப்பட்ட கணக்கு முறை 15 : ஊழியர் நலன்கள்

ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஏற்படக்கூடிய பொறுப்புகளை அளவிட வங்கியானது இது வரை கணக்கு முறை 15 ஊழியர் நலன் 1995 ம் வருடத்திற்குரிய கணக்கு முறையை கடைப்பிடித்து வந்தது ஏப்ரல் 2007 முதல் மாற்றியமைக்கப்பட்ட கணக்கு முறை 15ஐ கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக 31.03.2007 வரை சேர்ந்துள்ள நோய்கால விடுப்பின் மேல் ஏற்பட்ட பொறுப்பான ரூ. 10.96 கோடி ஆரம்ப ஒதுக்கீட்டில் இருந்து கணக்கு முறையில் கண்டுள்ளபடி சரிகட்டப்பட்டது. நடப்பு ஆண்டில் ஏற்பட்ட நோய் கால விடுப்பிற்காக ரூ. 0.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலாப நஷ்ட கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

### 6.4. Accounting Standard 17 - Segment Reporting

கணக்கு முறை 17 - பிரிவுகளுக்கான விளக்கம்

The Bank's operations are classified into two primary business segments viz., Treasury and Banking operations. Treasury Operations mainly comprise of Trading in Investments and Banking Operations comprise of all other activities. Interest and other costs have been allocated on reasonable basis.

வங்கியானது தனது செயல்பாட்டை இரண்டு வகையான வியாபாரப் பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தப்பட்டது மற்றும் முதலீடு சம்பந்தப்பட்டது என்பவை ஆகும். வட்டி மற்றும் இதர செலவுகள் இரண்டு வியாபாரப்பகுதிக்கும் இடையே நியாயமான முறையில் பகிர்வு செய்யப்பட்டுள்ளன.

**PART A: Operational Segments:**

செயலாக்கத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டவை

 (Rs.in crore)  
 ரூ.கோடிகளில்

Particulars	For the year ended 31.03.2008				For the year ended 31.03.2007		
	Treasury	Corporate/ Wholesale Banking	Retail Banking	Total	Treasury	Other Banking operations	Total
வியாபாரப் பிரிவு விவரங்கள்	முதலீடு சம்பந்தமாக	கூட்டமைப்பு மொத்த வியாபார வங்கித்துறை சம்பந்தமாக	சில்லறை வியாபார வங்கித்துறை சம்பந்தமாக	மொத்தம்	முதலீடு சம்பந்தமாக	ஏனைய வங்கித்துறை செயலாக்கம் சம்பந்தமாக	மொத்தம்
Revenue வருவாய்	265.08	121.87	504.76	891.71	247.85	472.99	720.84
Result (Profit+)/Loss(-)) முடிவு - இலாபம்/ நஷ்டம்	83.02	46.26	191.62	320.90	72.95	208.72	281.67
Unallocated income /Expenses பகிரப்படாத செலவுகள்				139.66			120.69
Operating Profit மொத்த இலாபம்				181.24			160.98
Income Tax வருமான வரி				54.50			55.20
Extraordinary Profit வழக்கத்துக்கு மாறான இலாபம்							--
Net Profit நிகர இலாபம்				126.74			105.78
Other Information மற்ற விபரங்கள்	<b>As at 31.03.2008</b>				<b>As at 31.03.2007</b>		
Segment assets பிரிவுகளுக்கான சொத்துக்கள்	2599.53	1881.04	4303.22	8783.79	2446.47	4625.79	7072.26
Unallocated assets பகிரப்படாத சொத்துக்கள்				81.04			14.67
Total assets மொத்தசொத்துக்கள்				8864.83			7086.93
Segment Liabilities பிரிவுகளுக்கான பொறுப்புகள்	2604.06	1199.26	4967.07	8770.39	2192.50	4124.61	6317.11
Unallocated liabilities பகிரப்படாத பொறுப்புகள்				94.44			769.82
Total liabilities மொத்த பொறுப்புகள்				8864.83			7086.93



**Note:**

1. For the year ended 31<sup>st</sup> March 2008, the Bank's operations are classified into Treasury, Corporate /wholesale and retail segments, whereas for the previous year the operations are classified under Treasury and Other Banking Operations only and as a result the figures are not comparable.

1. மார்ச் 31, 2008 இல் முடிவடைந்த ஆண்டில் வங்கியின் செயல்பாடு முதலீடு, கூட்டமைப்பு / மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் வங்கியின் செயல்பாடு வங்கித்துறை செயலாக்கம் மற்றும் முதலீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளாக மட்டும் இருந்ததால் ஏற்படக்கூடிய முடிவுகள் ஒப்பிடக்கூடியவை அல்ல.

2. Assets and Liabilities wherever directly related to segments have been accordingly allocated to segments and wherever not directly related have been allocated on the basis of segment revenue.

2. எங்கெங்கு சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் வியாபார பிரிவுகளோடு நேரடியாக தொடர்பு இருப்பின் அந்த பிரிவிற்கு தகுந்தவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேரடி தொடர்பு இல்லாத பட்சத்தில் அந்த பிரிவில் வரும் வருமானத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. The Bank operates only in Domestic Segment.

3. வங்கி உள்நாட்டு பிரிவுகளோடு மட்டும் செயல்பட்டு வருகிறது.

**PART B Geographic Segments**

வியாபார இடத்தை பொறுத்த பிரிவுகள்

(Rs.in crore)  
ரூ.கோடிகளில்

Particulars விபரங்கள்	Domestic உள்நாட்டில்		International வெளிநாட்டில்		Total மொத்தம்	
	31.03.2008	31.03.2007	31.03.2008	31.03.2007	31.03.2008	31.03.2007
Revenue வருவாய்	891.71	720.84	--	--	891.71	720.84
Assets சொத்துக்கள்	8864.83	7086.93	--	--	8864.83	7086.93

**6.5. Accounting Standard 18 - Related Party disclosures**

கணக்கு முறை 18 - வியாபாரத்தை நடத்தும் நபர்கள் வங்கியுடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தின் வெளிப்படை விளக்கங்கள்

Key Management Personnel

முக்கிய நிர்வாகி

Thiru G. Narayana Moorthy

Managing Director and Chief Executive Officer

திரு. G. நாராயண மூர்த்தி

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

Period

காலம்

01.04.2007 to 31.03.2008

Remuneration paid

வழங்கப்பட்டுள்ள ஊதியம்

Rs.16,80,000/-

## 6.6. Accounting Standard 20 - Earnings Per Share

கணக்கு முறை 20 - ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபம்

Items வகைகள்	Amount (Rs.)	Amount (Rs.)
	2007-08	2006-07
Earnings for the year மொத்த வருவாய்	12673.51 lakhs	10577.64 lakhs
Basic weighted average number of shares பங்குகளில் அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454	2,84,454
Basic EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய அடிப்படை இலாபம்	4455	3719
Diluted weighted average number of shares பங்குகளின் தளர்த்தப்பட்ட அறுதியிட்ட சராசரி எண்ணிக்கை	2,84,454	2,84,454
Diluted EPS (in Rs.) ஒவ்வொரு பங்கும் ஈட்டிய தளர்த்தப்பட்ட இலாபம்	4455	3719
Nominal value of shares –Basic பங்குகளின் பெயரளவிடான மதிப்பு – அடிப்படை	28.45 lakhs	28.45 lakhs
Nominal value of shares – Diluted பங்குகளின் பெயரளவிடான மதிப்பு – தளர்த்தப்பட்டது	28.45 lakhs	28.45 lakhs

## 6.7. Accounting Standard-21: Accounting for Investments in Associates in Consolidated Financial Statements

6.7.கணக்குமுறை 21 கூட்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்த நிதி அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டியவை

The Bank has no subsidiary and hence the need for consolidation of financial statements does not arise.  
வங்கிக்கு துணை நிறுவனம் ஏதும் இல்லாததால் நிதி அறிக்கைகளை ஒருங்கிணைத்து வழங்கத் தேவையில்லை

## 6.8.Accounting Standard 22 - Accounting for Taxes on Income

6.8.கணக்கு முறை 22 - வருமானம் மீதான வரி கணக்கீடு

In respect of Income Tax, the assessment has been completed up to the Assessment Year 2005-06. Appeals are pending with Income Tax Appellate Tribunal and Commissioner of Income Tax (Appeals) for various years. No provision is considered necessary for the disputed income tax on the basis of favourable decisions.

வருமான வரிக்கணக்கைப் பொறுத்தமட்டில் மதிப்பீட்டு வருடம் 2005-06 வரையிலான மதிப்பீடு முடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கான மேல் முறையீடுகள் வருமான வரி தீர்ப்பாயம் மற்றும் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. வங்கிக்கு சாதகமான தீர்ப்புகளை எதிர்நோக்கி வழக்கு நிலுவையில் உள்ள வருமான வரி கணக்குகளுக்கு ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

The bank has adopted Accounting Standard-22 (Accounting for Taxes on Income) issued by the Institute of Chartered Accountants of India. Consequently, the bank had recorded the cumulative net Deferred Tax Asset of Rs.14.67 crore relating to the period up to 31.03.2007 arising out of timing difference as an accretion to the General Reserve. The amount charged to Profit and Loss account during the year is Rs.8.73 crore and the net Deferred Tax Asset stands reduced to Rs.5.94 crore as on 31.03.2008.

வருமானம் மீதான வரியை கணக்கிடுவதில் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 22 கையாளப்பட்டுள்ளது. அதன் பயனாக வெவ்வேறு காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவது மற்றும் திரும்பப் பெறுவது தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்களின் நிகர மதிப்பு 31.3.2007 வரை ரூ.14.67 கோடிகளாக கணக்கிடப்பட்டு அதற்கு சமமான தொகை பொது ஒதுக்கீடு என மாற்றப்பட்டுள்ளது. இந்த வருட இலாப நஷ்டக் கணக்கில் செலவாக ரூ.8.73 கோடி எழுதப்பட்டதால், வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட நிகர சொத்து மதிப்பு 31.03.2008 தேதியன்று ரூ.5.94 கோடியாக குறைந்துள்ளது.

The major components of deferred tax assets/liabilities as at 31.03.2008 arising out of timing difference are as follows;

31.3.2008 தேதியன்று வருமான வரி கட்டுவது மற்றும் திரும்ப பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்து மற்றும் பொறுப்புகளின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Particulars விவரங்கள்	(Rs. in crore) ரூ.கோடிகளில்	
	Deferred tax Asset சொத்துக்கள்	Deferred tax Liability பொறுப்புகள்
Depreciation on Fixed Assets அசையாத சொத்துக்கள் மீதான தேய்மானம்	--	0.15
Interest accrued on Govt. securities/bonds but not due முதலீடுகள் மீதான வட்டி வருமானமாக எடுக்கப்பட்டு காலக்கெடு வராததால் பெறப்படாதவை		1.12
Profit on Sale of Assets சொத்துக்களின் விற்பனை மூலம் ஈட்டிய இலாபம்	--	0.20
NPA Provisions வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள்	6.45	--
Amortisation of premium /depreciation on Investments முதலீடுகளின் வாங்கிய விலைக்கும் முகமதிப்பு விலைக்கும் உள்ள வித்தியாசத்துக்காக மற்றும் முதலீடுகளின் மதிப்பிழப்பிற்காக ஒதுக்கப்பட்டவை	--	1.49
Provision for retirement benefit, etc ஓய்வூதியத்துக்கான ஒதுக்கீடுகள்	2.37	--
Provision for Contingencies and Intangible Assets எதிர்பாராத செலவுகள் மற்றும் உருவகப்படுத்த முடியாத சொத்துகளுக்கான ஒதுக்கீடுகள்	0.08	--
Deferred tax asset/liability வருமான வரி கட்டுவது மற்றும் திரும்பிப் பெறுவதை தள்ளி வைத்ததினால் ஏற்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்	8.90	2.96

### 6.9. Accounting Standard 26 - Intangible assets

கணக்கு முறை 26 - உருவகப்படுத்தமுடியாத சொத்துக்கள்

Depreciation on software is calculated on straight line method at 33.33% in compliance with Accounting Standard 26.

மென்பொருள் மீதான தேய்மானம் கணக்கு முறை 26 - ல் கண்டுள்ளபடி 33.33% என நேர்கணக்குமுறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

### 6.10 Accounting Standard-28 : Impairment of Assets

i. The application software in use at the bank has been purchased from Banking Software product developer and is depreciated as per RBI guidelines. Fixed assets possessed by the bank are treated as "Corporate assets" and are not "Cash Generating Units" as defined by AS-28 issued by Institute of Chartered Accountants of India. In the opinion of the management, there is no impairment of any of the fixed assets of the bank.

6.10. கணக்கு முறை 28: பழுதடைந்த சொத்துக்கள்

i. வங்கியில் உபயோகப்படுத்தப்படும் மென்பொருள் வங்கிகளுக்கு மென்பொருளை பிரத்தியேகமாக உருவாக்குபவர்களிடமிருந்து வாங்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி தேய்மானம் கணக்கிடப்பட்டுள்ளது. வங்கியின் உடைமையாகவுள்ள நிலையான சொத்துக்களை " வருமானம் உருவாக்கக்கூடிய சொத்துக்கள் " என்று தீர்மானிக்காமல் "கூட்டமைப்பு சொத்துக்கள்" என்று இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்கு முறை 28ன் படி கையாளப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் கருத்துப்படி வங்கியின் நிலையான சொத்துக்கள் எதுவும் பழுதடையவில்லை.

ii. Schedule – 12 on contingent liabilities: Such liabilities are dependent upon the outcome of court/arbitration/out of court settlement, the amount being called up, terms of contractual obligations, devolvment and raising of demand by parties concerned, disposal of appeals respectively.

ii. அட்டவணை 12 சந்தர்ப்பங்களை அனுசரித்த பொறுப்புகள் : நீதிமன்றம் / மத்தியஸ்தர் / நீதிமன்றத்தின் மூலமாக இல்லாமல் ஏற்படும் தீர்ப்பு, கோரப்பட்ட தொகை, ஓப்பந்தங்கள் மூலமாக எழக்கூடிய பொறுப்புகள், வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த உத்திரவாதத்தின் மீது கோரப்பட்ட தொகை மற்றும் வங்கியால் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் ஏற்படக்கூடிய பொறுப்புகளை சார்ந்தே மேற்கண்ட சந்தர்ப்பங்களை சார்ந்த பொறுப்புகள் அமைந்துள்ளன.

7. In respect of certain branches / offices where information was inadequate, the data available at Controlling / Head office was considered.

சில கிளை அலுவலகங்களால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லாததால் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய கட்டுப்பாட்டு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் கருதப்பட்டுள்ளன.

8. Previous year's figures have been regrouped wherever necessary to conform to this year's classification.

பழைய வருடத்துக் கணக்குகள் இவ்வருடத்துக்கு ஒத்துப்போகமாறு தேவையான அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

9. Figures have been rounded off to the nearest thousand rupees.

தொகைகள் ரூபாய் ஆயிரம் அளவுக்கு சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.

sd/- G.Narayana Moorthy  
Managing Director and CEO

sd/- R.Kannan Adityan  
sd/- V.Bhaskaran  
sd/- P.H.Arvinth Pandian  
sd/- P.Prem Vetty  
Directors

sd/- A.Narayanan  
sd/- N.Balasubramanian  
sd/- A.Selvaganesh  
sd/- S.Swaminathan  
Directors

sd/- P.R.Varatharajan  
sd/- A.Manickam  
sd/- S.Selvan Rajadurai  
General Managers

sd/- K.K.Sharma  
Company Secretary

Vide our Report attached  
For Vivekanandan Associates  
Chartered Accountants

Thoothukudi  
23.05.2008

sd/- N.Subramanian  
Partner

## SCHEDULE -17

### SIGNIFICANT ACCOUNTING POLICIES

### அட்டவணை 17 முக்கிய கணக்கு நெறிமுறைகள்

#### 1. GENERAL

The financial statements have been prepared on ongoing concern concept, historical cost convention and conform to statutory provisions and practices prevailing within the banking industry. The items of income and expenditure are taken on accrued basis except where specifically stated.

#### 2. FOREIGN EXCHANGE TRANSACTIONS

i. Foreign currency balances both, under assets and liabilities, outstanding forward exchange contracts and swaps are evaluated at the year-end rates published by FEDAI. The resultant profit / loss is shown as income / loss.

ii. Deposit accounts denominated in foreign currency such as FCNR (B) EEFC, RFC and placement of such deposits in foreign currency are recorded at year-end FEDAI rates. Foreign currency loan accounts are also disclosed at the year-end FEDAI rates.

iii. Contingent liabilities on account of acceptances, endorsements and other obligations including guarantees and Letters of Credit denominated in foreign currencies are translated at year-end FEDAI rates.

#### 3. INVESTMENTS

A) Classification of investments has been made as per the guidelines of Reserve Bank of India.

i) The entire investment portfolio of the Bank is classified under three categories viz. "Held to Maturity", "Available for sale" and "Held for Trading".

ii) The investments are classified for the purpose of Balance Sheet under five groups viz. (i) Government securities, (ii) Other approved securities, (iii) Shares, (iv) Debentures and Bonds and (v) Others.

#### 1. பொது

நிதி அறிக்கைகள் தொன்று தொட்டு பின்பற்றி வரும் முறைப்படியும் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கும் வங்கித்துறையில் நிலவி வரும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப இயங்கிவரும் ஸ்தாபனம் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குறிப்பிடப்பட்ட சிலவற்றைத் தவிர்த்து வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நட்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கி பின்பற்றுகிறது.

#### 2. அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள்

i) வெளிநாட்டு நாணயம் கையிருப்பு, இவ்வகையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முன்னோக்கு அந்நிய செலாவணி ஒப்பந்தங்கள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலையில் மதிப்பிடப்பட்டு அதில் ஏற்படுகிற இலாபம் / நட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ii) FCNR(B), EEFC, RFC போன்ற அந்நியச் செலாவணி சம்பந்தமான வைப்புநிதிகள் அந்நியச்செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக் கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்நியச் செலாவணியில் வாங்கப்பட்ட கடன்களும் அந்நியச்செலாவணி மாற்றுநிறுவனங்களின் குழுமத்தால் வருடக்கடைசியில் அறிவிக்கப்படும் விலைமதிப்பின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

iii) எதிர்பார்க்கும் பொறுப்புகள், பிணையப்பொறுப்புகள் மற்றும் ஒப்புதல் கடிதங்கள் மூலம் எதிர்பார்க்கும் இழப்புகள் அந்நியச் செலாவணி மாற்று நிறுவனங்களின் குழுமத்தால் அறிவிக்கப்படும் வருடக் கடைசி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

#### 3. முதலீடுகள்

A. முதலீடுகள் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க பிரிக்கப்பட்டுள்ளன.

i. வங்கியின் அனைத்து முதலீடுகளும் முதிர்வு காலம் வரை வைக்க கூடியவை, விற்பனைக்கு கிட்டுபவை, மற்றும் வியாபாரத்துக்கென வைக்கப்பட்டுள்ளவை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ii. இருப்பு நிலை கணக்குக்காக முதலீடுகள் (1) அரசாங்க கடன் பத்திரங்கள் (2) ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கடன் பத்திரங்கள் (3) பங்கு முதலீடுகள் (4) கடன் பத்திரங்கள் (5) மற்றவைகள் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

**B) Valuation of investments is done as follows:**

i) Investments held under "Held to Maturity" are valued at cost price. Wherever the cost price is more than the face value, the premium paid is amortized over the remaining period of maturity. Profit on sale of securities under "Held to Maturity" category is initially taken to Profit & Loss account and then appropriated to Capital Reserve Account. If there is a loss it is charged to Profit & Loss account.

ii) Investments classified under "Available for Sale" category are marked to market at the year-end. Scrip wise appreciation / Depreciation is segregated category-wise. The Net Depreciation category wise is charged to P & L account. The Net Appreciation in any category is ignored.

iii) Investments classified under "Held for Trading" category are marked to market scrip wise every month and net depreciation category wise is charged to revenue and the net appreciation is ignored.

iv) Investments are valued at year-end as per RBI guidelines for 31.03.2008 as follows:

a) Central Government Securities are valued as per price list published by FIMMDA.

b) State Government Securities and other Approved Securities are valued after appropriate mark up over YTM rates for Central Government securities declared by FIMMDA.

c) Debenture and Bonds have been valued with appropriate mark up over the YTM rates for Central Government Securities declared by FIMMDA.

d) Quoted shares are valued at cost or market rates whichever is lower.

e) Unquoted shares are valued at book value ascertained from the latest available Balance Sheet and in case the latest Balance Sheet is not available, the same is valued at Re.1 per company.

**B. முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன**

i. முதிர்வு காலம் வரை வைக்க வேண்டிய பிரிவில் உள்ள முதலீடுகள் அடக்க விலையில் கணக்கிடப்படுகின்றன. வாங்கிய விலை, முகமதிப்பு விலைக்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அக்கூடுதல் தொகை மீதமிருக்கும் முதிர்வு காலத்தில் பகிர்ந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதிர்வு காலம் வரை வைக்கக்கூடிய முதலீடுகளை விற்பதில் கிடைக்கும் இலாபமானது இலாப நட்ட கணக்கிற்கு முதலில் எடுத்துச் செல்லப்பட்டு பின்பு மூலதன நிதிக்கு மாற்றப்படுகின்றது. நஷ்டமாகும் பட்சத்தில் இலாப நஷ்டக் கணக்கிலெடுத்து இலாபத்தில் குறைக்கப்படுகிறது.

ii. விற்பனைக்கு கிட்டுபவை என பிரித்திருக்கும் முதலீடுகள் ஒவ்வொன்றும் அங்காடியில் நிலவும் விலையில் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு முதலீட்டுக்கான தேய்மானம் மற்றும் மதிப்பு அதிகரிப்பு தரவாரியாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு தரத்திலும் உள்ள நிகர தேய்மானம் இலாப நட்டக் கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகரமதிப்பு கூடும்பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iii. வியாபாரத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலையில் ஒவ்வொரு மாதமும் மதிப்பிடப்பட்டு நிகர தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இலாப/நட்ட கணக்குக்கு எடுக்கப்படுகிறது. நிகர மதிப்பு கூடும் பட்சத்தில் அவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

iv. பாரத ரிசர்வ் வங்கியால் 31.03.2008 தேதியுடன் முடிவடையும் வருடத்தில் முதலீடுகளை கணக்கிடும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் வலியுறுத்தலுக்கிணங்க முதலீடுகள் கீழ்க்கண்டவாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன.

a) மத்திய அரசு கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர் களுக்கான மறு முதலீட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்படுகிற அங்காடி விலைக்கிணங்க மதிப்பீடு செய்யப்படுகின்றன.

b) மாநில அரசு கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் மேலே கூறிய நிறுவனம் மத்திய அரசு கடன் பத்திரங்களுக்கு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன.

c) கடன் பத்திரங்கள் இந்தியாவிலுள்ள நிலையான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கான மறு முதலீட்டு நிறுவனம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் தகுந்த ஏற்ற இறக்கம் கொடுத்து மதிப்பிடப்படுகின்றன.

d) பங்குச் சந்தையின் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பங்குகள், பங்குச் சந்தை குறியீட்டின்படி அல்லது வாங்கிய விலைப்படி இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதன்படி மதிப்பிடப்படுகின்றன.

e) பங்குச் சந்தையின் குறியீட்டில் இல்லாத பங்குகள் கம்பெனிகளின் சமீபகாலத்தில் இருப்பு நிலைக் கணக்கில் கண்டுள்ள பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. சமீப காலத்தில் இருப்பு நிலைக்கணக்கு கிடைக்காத பட்சத்தில் கம்பெனிக்கு ரூ.1 என்ற ரீதியில் கணக்கிடப்பட்டுள்ளது.

f) Preference shares are valued at YTM if dividend is received regularly. Where dividend is in arrears, appropriate depreciation is provided based on the number of years for which dividend is in arrears as per RBI guidelines.

g) Mutual Fund units are valued at market rates/NAV/ Repurchase price as applicable.

h) Provisions for investments are made as per RBI prudential norms.

C. Prudential norms: Securities guaranteed by the State Government where the principal / interest is due but not paid for a period of more than 90 days are treated as non performing investments and appropriate provision is made and interest in respect of such investments is recognized as income only on cash basis.

D. In terms of the instructions of RBI, the excess of acquisition cost over face value of securities kept under "Held to Maturity" category is amortized up to the date of maturity and the amount amortized has been shown as a deduction under the head "Profit on Revaluation of Investments" in the Profit and Loss Account.

### Accounting for REPO Transactions

In respect of Reverse Repo transactions under Liquidity Adjustment Facility (LAF) with the RBI, monies paid during the year are debited to "Money at Call & Short Notice" (along with the additional 5% margin securities received, which are kept under Sundry Liabilities LAF Account) and reversed on maturity of the transaction. Revenue thereon is accounted for as interest income.

In respect of Repo Transactions under LAF with the RBI, monies borrowed during the year on such transactions are credited to borrowings from RBI. Expenditure thereon is accounted for as Interest Expenditure. The investments pledged with the RBI for this purpose are reduced for reckoning SLR.

f) முன்னுரிமைப் பங்குகள் இலாப பங்கீட்டுத் தொகை ஒழுங்காக கிடைக்கும் பட்சத்தில் வட்டி வகையிலான வருமானத்தை முதிர்வு காலத்துக்கு பகிர்வு செய்து மதிப்பிடப்படுகின்றன. ஒழுங்காக இலாப பங்கீட்டுத் தொகை வராத பட்சத்தில் உகந்த தேய்மானத்துடன் பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலுக்கிணங்க மதிப்பிடப்படுகின்றன.

g) பரஸ்பர நிதி முதலீடுகள் அங்காடியில் நிலவும் விலை அல்லது திரும்ப வாங்க நிர்ணயிக்கும் விலை அல்லது நிகர சொத்து மதிப்பு இவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

h) முதலீட்டுக்கு தேவையான ஒதுக்கீடு பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி நிர்ணயிக்கப்படுகிறது.

C. நுட்பமான வரையறைகள்: பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி மாநில அரசால் பொறுப்பேற்கப்பட்ட கடன்பத்திரங்கள் மீதான வட்டி அல்லது அசல் தவணைக் காலம் கடந்து 90 நாட்களுக்கும் மேலாக வசூலாகாத பட்சத்தில் அவை வருமானம் ஈட்டாத முதலீடுகள் எனக் கருதப்பட்டு, தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, அதன்வகையிலான வட்டி வசூலாகும்போது மட்டுமே வருமானமாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.

D. பாரத ரிசர்வ் வங்கியின் வலியுறுத்தலின்படி, முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீடுகளின் முதிர்வு மதிப்பிற்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கும் பட்சத்தில் அவ்வாறு கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் முதிர்வு காலம் வரை பகிரப்பட்டு, இலாப நட்டக் கணக்கில் "முதலீடுகளின் மறுமதிப்பீட்டில் உண்டான இலாபம்" என்ற கணக்கில் கழித்தல் அடையாளமிட்டு காண்பிக்கப்படுகிறது.

வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும்/விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/வாங்கும் வணிகம் சம்பந்தமான கணக்கு முறைகள்

பாரத ரிசர்வ் வங்கியுடன் வெகுவாகப் பணமாக்கும் முதலீடுகளை திரும்ப வாங்கும்/விற்கும் உத்திரவாதத்துடன் விற்கும்/வாங்கும் வணிகத்தில் அவ்வாறாக வாங்கும் முதலீட்டின் மொத்தத் தொகை 5% பிணையத்தொகையும் சேர்த்து குறுகிய காலத்தில் வசூலாக வேண்டிய கடன்தொகை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்வகையிலான வருமானம் வட்டி வருமானமாக கணக்கிடப்படுகிறது.

இம்மாதிரி விற்கப்படும் முதலீடு பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கப்பட்ட கடனாக காண்பிக்கப்படுகிறது. இவ்வகையிலான செலவு வட்டி வகையிலான செலவாக கணக்கிடப்படுகிறது. இவ்வகைக்கு பாரத ரிசர்வ் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட முதலீடுகள் சட்டபூர்வமாக வைக்கப்பட வேண்டிய முதலீட்டுத்தொகையினை கணக்கிடப்படுவதில் இருந்து கழிக்கப்படுகின்றன.

#### 4. ADVANCES

Advances are classified into Standard, Sub-standard, Doubtful and Loss Assets and provisions for possible losses on such advances are made as per prudential norms /directions issued by Reserve Bank of India from time to time. In addition to the specific provision made towards identified NPAs, the bank also holds floating provision. The advances stated, except standard advances in the Balance Sheet are net of provisions made for Non-performing Assets.

#### 4. கடன்கள்

பாரத ரிசர்வ் வங்கியின் வரையறைகளுக்கு உட்பட்டு கடன்கள் வருமானம் ஈட்டுபவை மற்றும் வருமானம் ஈட்டாத கடன்கள் முறையே தரம் குறைந்தவை, சந்தேகத்துக்கிடமானவை மற்றும் இழப்பினை ஏற்படுத்தக் கூடியவை என பிரிக்கப்பட்டு அக்கடன்கள் கொடுத்த வகையில் ஏற்படக் கூடிய இழப்புகளை சரி செய்யும் பொருட்டு பாரத ரிசர்வ் வங்கியின் நுட்பமான வரையறைகளுக்கேற்ப தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வருவாய் ஈட்டாத கடன்கள்மீது தேவைக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பு நிலைக்கணக்கில் காட்டப்பட்டுள்ள கடன்கள் வருமானம் ஈட்டாத கடன்கள் மீதான ஒதுக்கீடுகள் கழித்து உள்ள தொகையாகும்

#### Provisions for Standard Assets

தரமான கடன்கள் மீதான ஒதுக்கீடுகள்

Type of advance கடன் வகை	Provision made as per RBI norm ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி செய்த ஒதுக்கீடு
a) Direct Advances to agriculture & SME sector நேரடி விவசாயக்கடன்கள் மற்றும் சிறியது முதல் மத்திமமான தொழில்களுக்கு வழங்கப்பட்ட நேர்த்தியான கடன்கள் மீது	0.25%
b) Advances to residential housing loans beyond Rs.20 lakhs ரூ.20 இலட்சத்திற்கும் மேலான வீட்டுக் கடன்கள் மீது	1.00%
c) Advances to specific sector i.e Real estate, credit card receivables, capital market exposure, personal loans, and Non deposit taking NBFCs அசையாத சொத்துக்கள் மீதான வியாபாரத்துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை, பணப்பரிமாற்று சந்தை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வைப்புநிதி வாங்காத வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மீது	2.00%
d) All other advances not included in (a), (b) and (c) above மேலே சொல்லப்பட்டவைகள் அல்லாத மற்ற கடன்கள் மீது	0.40%

#### 5. நிலையான சொத்துக்கள்

#### 5. FIXED ASSETS

- Fixed assets are carried at cost of acquisition less accumulated depreciation. Cost includes freight, duties, taxes and incidental expense related to the acquisition and installation of the asset.
- Depreciation on fixed assets, except on computers, is provided on written down value method at rates prescribed under Schedule XIV of the Companies Act, 1956.
- Depreciation on computers/ATMs, including hardware, Peripherals & software acquired for setting up on line banking is provided on straight-line method at the rate of 33.33% as per RBI guidelines.
- Advances made in respect of properties taken on rent are included under other assets.

- நிலையான சொத்துக்கள் வாங்கிய விலையிலிருந்து இதுவரையில் கணக்கிடப்பட்டுள்ள தேய்மானம் கழித்து காண்பிக்கப்பட்டுள்ளன. வரிகளும், சரக்கு கட்டணமும், வாங்குவதற்கும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகளும் வாங்கிய விலையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
- நிலையான சொத்துக்களின் தேய்மானமானது (கணிப்பொறிகள் தவிர்த்து) 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டம் அட்டவணை XIV ல் கண்டுள்ளபடி முந்தைய ஆண்டுகளின் தேய்மானம் கழித்து உள்ள புத்தக மதிப்பின் மீது கணக்கிடப்பட்டுள்ளது.
- கணினிமயமாக்கும் பொருட்டு வாங்கப்பட்ட கணிப்பொறிகள், மென்பொருள் மற்றும் அவற்றை நிறுவுவதற்கான செலவுகள் மீதான தேய்மானம் 33.33 சதவீதம் நேர்வரிசை முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
- வாடகை முன்பணம் இதர சொத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளது.



## 6. STAFF TERMINAL BENEFITS

### Gratuity

The bank provides gratuity, a defined benefit retirement plan covering all employees. The bank makes annual contribution to a fund administered by trustees and managed by the Life Insurance Corporation of India for an amount notified by the LIC of India. The bank accounts for liability for future gratuity benefits based on an actuarial valuation carried out annually.

### Pension

The Pension Fund of the Bank has purchased annuities from LIC of India for all pensioners and family pensioners of the Bank during the year.

### Provident Fund

In accordance with the law and PF rules of the bank, all eligible employees of the bank are entitled to receive benefits under Provident Fund, a defined contribution plan in which monthly contribution from the employees and the Bank's contribution is made at a determined rate. These contributions are made to a fund set up by the bank. The bank has no liability for future provident fund benefits other than its annual contribution and the Bank recognizes such contributions as expense in the year in which it is incurred.

### Leave Encashment

Provision for leave encashment benefit is made based on an actuarial valuation. To comply with the revised Accounting Standard 15 issued by Institute of Chartered Accountants of India, provision for sick leave is also provided based upon the actuarial valuation as per the said guidelines during year 2007-2008.

## 7. PROVISION FOR TAXATION

Provision for Income Tax including Fringe Benefit Tax is made on the basis of the estimated tax liability with adjustment for deferred tax in terms of Accounting Standard 22 issued by ICAI.

## 8. REVENUE RECOGNITION:

Income and expenditure is generally accounted on accrual basis except in the following cases.

### 6. ஊழியர்கள் நலன்கள்

#### கருணைத் தொகை

வங்கியானது எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வூதியின் கருணைத் தொகையை வழங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தால் நடத்தப்படும் நிதிக்கு அவர்கள் குறிப்பிடும் தொகையை ஒவ்வொரு வருடமும் வங்கி அளிக்கிறது. அந்த நிதிக்கு ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய தொகை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப் படி கணக்கிடப்பட்டு வங்கியால் கணக்கிலெடுக்கப்படுகிறது.

#### ஓய்வூதியம்

ஓய்வூதியம் தேவை என விருப்பம் தெரிவித்துள்ள எல்லா ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் பொருட்டு நிதி கண்காணிப்பினை வங்கியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.

#### தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

சட்டரீதியாகவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் நியதிப்படியும் தகுதி உடைய எல்லா ஊழியர்களும் மேற்படி நிதியின் பயனுக்குரியவர்கள். அவ்வாறான நிதி வரையறைப்படி பணியமர்த்துபவர்கள் மற்றும் ஊழியர்கள் செலுத்திய தொகையினால் நிர்மாணிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்கு இவ்வாறான வகையில் இந்நிதிக்காக அளிக்கப்பட்டு இலாப நட்டகணக்கில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு வரும் தொகை போக எதிர்காலத்தில் எந்த ஒரு பொறுப்பும் கிடையாது.

#### விடுப்பினை பணமாக்குதல்

விடுப்பினை பணமாக்கும் வசதிக்கான ஒதுக்கீடு அவ்வாறான தொகை கணக்கிட சிறப்பு பயிற்சி பெற்றவரின் கணிப்புப்படி கணக்கிடப்படுகிறது. 2007-08-ம் ஆண்டு, நோய்கால விடுப்பிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

### 7. வரிகளுக்கான ஒதுக்கீடு

வரி வகையில் ஏற்படக்கூடிய பொறுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்கு முறை 22ல் உள்ளதற்கு இணங்க தள்ளி வைக்கப்பட்ட வருமான வரிபாக்கி மற்றும் நிலுவையினை கருத்தில் கொண்டு வருமான வரிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

### 8. வருவாய் அங்கீகரிப்பு

வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிடுவதில் பொதுவான கணக்கு முறையான அந்தந்த வருடத்துக்குரிய வரவு செலவுகளை இலாப நஷ்ட கணக்குகளுக்கு எடுக்கும் முறையை வங்கி பின்பற்றுகிறது. ஆனால் கீழ்க்கண்ட வருமானம் மற்றும் செலவினங்கள் வரவு சமயத்திலும் செலவு சமயத்திலும் எந்த வருடத்திற்கு உரியது எனப் பாராமல் கணக்குக்கு எடுக்கப்படுகிறது.

i) In the case of NPAs, Income is recognized on cash basis, in terms of guidelines of Reserve Bank of India. Where recovery is not adequate to upgrade the NPA accounts by way of regularization, such recovery is being appropriated towards interest in the first instance and towards the principal/book values thereafter, except in the case of suit filed accounts. In case of Non-performing investments (NPIs), the same accounting treatment as above is followed except otherwise agreed.

ii) Dividend on investments in shares, units of mutual fund, income from sale of mutual fund products, locker rent, and commission on Government business are accounted on cash/realization basis.

iii) Income related to credit card is accounted on the basis of the bills raised.

iv) In the case of matured term deposits, interest is provided as and when such deposits are renewed.

v) In the case of suit filed accounts, legal expenses are charged to the profit and loss account. Similarly, at the time of recovery of legal expenses, in respect of such suit filed accounts, the amount recovered is accounted as income.

i. பாரத ரிசர்வ் வங்கி ஆணைப்படி வருவாய் ஈட்டாத கடன்கள் மீதான வட்டி வசூலாகும்பொழுது கணக்கில் எடுக்கப்படுகிறது. வசூலாகும் தொகை வருவாய் ஈட்டும் திறனற்றக் கடனிலிருந்து மீளும் அளவுக்கு இல்லாத பட்சத்தில் (வழக்குத் தொடரப்பட்டக் கடன்கள் தவிர) அத்தொகை முதலாவது வட்டி வகைக்கும் மீதமுள்ளது அசலுக்கும் கணக்கிலெடுக்கப்படும். இவ்வாறான வருவாய் ஈட்டு திறனற்ற முதலீடுகள் மீதான வருமானமும் மேலே கண்ட முறையில் கணக்கிலெடுக்கப்படுகிறது.

ii. பங்கு இலாபத்தொகை, பரஸ்பரநிதி மீதான வருமானம், பரஸ்பரநிதியை விற்கும்பொழுது கிடைக்கும் வருமானம், பாதுகாப்பு பெட்டக வாடகை மற்றும் அரசாங்க அலுவல் நிமித்தம் கிடைக்கும் தரகு கூலி ஆகியவை வசூலாகும் பொழுது வருமானமாக கணக்கிலெடுக்கப்படுகின்றன.

iii. வங்கி வழங்கும் கடன் அட்டையை பயன்படுத்தி பொருள் வாங்கும் வசதிக்கு வசூலிக்கப்படும் வருமானம் அவ்வப்பொழுது விலைப்பட்டியலை சமர்ப்பிக்கும் பொழுது வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

iv. முதிர்வு பெற்ற தவணைக்கால வைப்பு நிதியானது புதுப்பிக்கும் பொழுது அதற்கான வட்டி கணக்கிலெடுக்கப்படுகிறது.

v. பணம் வசூல் செய்யும் பொருட்டு வழக்குகள் தொடுத்திருக்கும் பட்சத்தில் அவ்வாறான வழக்கு பதிவு செய்ய மற்றும் நடத்துவதற்கான செலவுகள் அவ்வப்பொழுது இலாப நஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறான செலவுகள் வசூலாகும் பொழுது வசூலான தொகை வருமானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

## 9. EARNINGS PER SHARE

The bank reports basic and diluted earnings per share in accordance with Accounting Standard-20 of the ICAI. For the year under reference, both Basic and diluted earning per share being the same, is computed by dividing the net profit after tax by the weighted average number of equity shares outstanding for the period.

## 9. ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாபவிகிதம்

பதிவு செய்யப்பட்ட இந்திய கணக்கீட்டாளர்களுக்கான நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட கணக்குமுறை எண் 20ல் கண்டுள்ளபடி ஒவ்வொரு பங்குக்கும் ஈட்டிய இலாப விகிதம் கணக்கிடப்படுகிறது. வங்கியானது ஒவ்வொரு பங்குக்கும் உரிய அடிப்படை மற்றும் தளர்த்தப்பட்ட சராசரி வருமானம் சமமாக இருப்பதாக கணக்கிட்டுள்ளது. அவ்வாறான வருமானம் நிகர இலாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்து கணக்கிடப்படுகிறது.

## 10. NET PROFIT

The net profit disclosed in the profit and loss account is after

- i) Provision for direct taxes
- ii) Provision for loan losses
- iii) Provision for depreciation / losses on investments and
- iv) Other usual and necessary provisions.

## 11. CONTINGENCIES

Loss, if any from contingencies arising from claims, litigation, assessment, fines, penalties etc are recorded when it is probable that a liability has been incurred and the amount can be reasonably estimated.

## 10. நிகர இலாபம்

இலாப நட்டக் கணக்கில் கண்டுள்ள நிகர இலாபமானது கீழ்க்கண்ட செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் கணக்கிடப்பட்டுள்ளது.

- i. சட்டபூர்வ நேரடி வரி விதிப்பிற்கான ஒதுக்கீடுகள்.
- ii. கடன் கொடுத்த வகையில் ஏற்படக்கூடிய இழப்புகளை சரிசெய்வதற்கான குறைந்த பட்ச ஒதுக்கீடுகள்.
- iii. முதலீடுகளில் ஏற்படக்கூடிய தேய்மானத்திற்கான /இழப்புகளுக்கான ஒதுக்கீடுகள்.
- iv. வழக்கமான மற்றும் அத்தியாவசிய ஒதுக்கீடுகள்.

## 11. எதிர்நோக்கும் இழப்புகள்

இழப்பீடுகள், வழக்குகளின் தீர்ப்புகள், வரி கணிப்பு, தண்டனைத் தொகைகள் போன்ற எதிர்நோக்கும் இழப்பீடுகள் பொறுப்புகளாக மாறும் பட்சத்தில் அல்லது அவ்வாறான தொகைகளை உத்தேசமாக நிர்ணயிக்கும் தருவாயில் கணக்கிலெடுக்கப்படுகின்றன.

sd/- G.Narayana Moorthy  
Managing Director and CEO

sd/- R.Kannan Adityan  
sd/- V.Bhaskaran  
sd/- P.H.Arvinth Pandian  
sd/- P.Prem Vetty

**Directors**

sd/- A.Narayanan  
sd/- N.Balasubramanian  
sd/- A.Selvaganesh  
sd/- S.Swaminathan

**Directors**

sd/- P.R.Varatharajan  
sd/- A.Manickam  
sd/- S.Selvan Rajadurai

**General Managers**

sd/- K.K.Sharma  
Company Secretary

Vide our Report attached  
For Vivekanandan Associates  
Chartered Accountants

Thoothukudi  
23.05.2008

sd/- N.Subramanian  
Partner

## AUDITORS' REPORT

தணிக்கையாளர்கள் அறிக்கை

To  
The Shareholders,  
Tamilnad Mercantile Bank Ltd.,  
Tuticorin

பெறுநர்  
பங்குதாரர்கள்  
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் லிமிடெட்  
தூத்துக்குடி

We have audited the annexed Balance Sheet of the **Tamilnad Mercantile Bank Limited, Tuticorin** as at 31<sup>st</sup> March 2008, the annexed Profit and Loss Account of the Bank for the year ended on that date, in which are incorporated the returns of 10 branches audited by us and 189 branches audited by branch auditors and one branch not audited during the year. We have also audited the Cash flow statement annexed to the Balance sheet for the year ended on that date. Preparation of these financial statements is the responsibility of the Bank's management. Our responsibility is to express our opinion on these financial statements based on our audit.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 31.03.2008 அன்று இருப்பு நிலைக் குறிப்பு மற்றும் அன்றைய தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நடட்டக் கணக்குகளும் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டன. இவை எங்களால் தணிக்கை செய்யப்பட்ட 10 கிளைகள். மற்றும் வேறு தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட 189 கிளைகளிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. பணப்பரிமாற்ற அறிக்கையும் எங்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலே கண்ட பொருளாதார அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் வங்கி நிர்வாகத்தின் சொந்தப் பொறுப்பில் பெறப்பட்டவை. எங்களுடைய பொறுப்பு, தணிக்கையின் அடிப்படையில் மேற்படி பொருளாதார அறிக்கையின் மீதான கருத்துக்களை வெளியிடுவது மட்டுமே.

We conducted our audit in accordance with the auditing standards generally accepted in India. Those standards required that we plan and perform the audit to obtain reasonable assurance about whether the financial statements are free of material misstatements. An audit includes examining, on a test basis, evidence supporting the amounts and disclosures in the financial statements. An audit also includes assessing the accounting principles used and significant estimates made by management, as well as evaluating the overall financial statement presentation. We believe that our audit provides a reasonable basis for our opinion.

இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிற தணிக்கை வரைமுறைகளுக்கிணங்க தணிக்கை மேற்கொண்டிருக்கிறோம். அவ்வாறான தணிக்கை வரைமுறையில் நிதி ஆதார அறிக்கைகள் உண்மை நிலைக்குப் புறம்பாக இல்லாததை கூடியவரை உறுதி செய்யும் பொருட்டு தணிக்கையினை திட்டமிட்டு செயலாற்றுவதின் தேவையை வலியுறுத்துகின்றன. தணிக்கையானது நிதி பரிமாற்றத்தினை நிரூபணமாக்கும் ஆவணங்களை சோதனை அடிப்படையில் சரிபார்த்தல், கணக்கு நெறிமுறைகளுக்கு ஏற்ப நிதி நிலைமையையும், நிர்வாகத்தின் தோராய மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துதல் மற்றும் அனைத்து நிதி ஆதார அறிக்கைகளையும் தரமிடுதல் ஆகியவற்றை அடக்கியது. நாங்கள் மேற்கொண்ட தணிக்கை எங்களது கருத்துக்கு தகுந்த ஆதாரங்களை அளிக்கிறது.

The Balance sheet and the Profit and Loss Account have been drawn up in accordance with the provisions of section 29 of the Banking Regulation Act, 1949 read with Section 211 of the Companies Act, 1956.

இருப்பு நிலைக் குறிப்பும், இலாப நஷ்டக் கணக்கும் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949ன் பிரிவு 29 மற்றும் கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ன்படி தயாரிக்கப்பட்டுள்ளன.

The reports on the accounts of the Branches audited by Branch Auditors have been dealt with in preparing our report in the manner considered necessary by us.

மற்ற கிளைகளின் தணிக்கையாளர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த விபரங்கள் தேவையான அளவிற்கு இவ்வறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

We report that:

மேற்படி கணக்குகளுக்கான கீழ்க்கண்ட எங்களது அறிக்கையை நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்.

- We have obtained all the information and explanations, which to the best of our knowledge and belief, were necessary for the purpose of our audit and have found them to be satisfactory.
- The transactions of the Bank, which have come to our notice, have been within the powers of the Bank.

- எங்களது தணிக்கைக்குத் தேவையான எல்லா விபரங்களையும் தேவையான அளவிற்கு பெற்று அவை திருப்திகரமானதாக இருந்ததாக கருதுகிறோம்.
- எங்களது கவனத்திற்கு வந்த வங்கியின் நடவடிக்கைகள் வங்கியின் அதிகாரங்களுக்கு உட்பட்டே உள்ளன.

c. In our opinion, proper books of account as required by law have been kept by the bank so far as appears from our examination of those books and proper returns adequate for the purpose of our audit have been received from the branches of the Bank

d. The Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report are in agreement with the books of account and the branch returns.

e. In our opinion, the accompanying Balance Sheet, Profit and Loss Account and the Cash Flow Statement dealt with by this report comply with the Accounting Standards referred to Sub-section 3(c) of Section 211 of the Companies Act, 1956, to the extent they are not inconsistent with the Accounting policies prescribed by the Reserve Bank of India.

f. On the basis of the written representation received by the Board from the directors, and taken on record by the Board of Directors, we report that none of the Directors is disqualified as on 31<sup>st</sup> March 2008 from being appointed as a director in terms of clause (g) of sub-section (1) of section 274 of the Companies Act, 1956.

g. In our opinion and to the best of our information and according to the explanation given to us, the said accounts together with the notes thereon give the information required by the Companies Act, 1956 in the manner so required for banking companies, and on such basis and subject to the notes on accounts and significant accounting policies attached to the Balance sheet and Profit and Loss account give a true and fair view:

i) In the case of the Balance Sheet of the state of affairs of the Bank as at 31<sup>st</sup> March 2008,

ii) In the case of the Profit and Loss Account, the Profit of the Bank for the year ended on that date and

iii) The Cash Flow statement gives a true and fair view of the Cash flows for the period covered by the statement.

For Vivekanandan Associates  
Chartered Accountants

Tuticorin  
23.05.2008

Sd/-N.Subramanian  
Partner

c) எங்கள் கருத்துப்படி வங்கியின் புத்தகங்களை ஆராய்ந்ததில். வங்கி அவைகளை விதிகளுக்கு உட்பட்டு சரியாக வைத்துள்ளது. மற்றும் தணிக் கைக்குத் தேவையான விபரங்கள் கிளைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன.

d) இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள வங்கியின் இலாப நஷ்டக்கணக்கு. இருப்பு நிலைக்குறிப்புகள் மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை வங்கியின் புத்தகங்களின் அடிப்படையிலும் மற்றும் கிளைகளிலிருந்து பெறப்பட்ட விபரங்களின்படியும் சரியாக உள்ளன.

e) எங்களது கருத்துப்படி இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ள இருப்பு நிலைக் குறிப்புகள், வங்கியின் இலாப நஷ்ட கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 211ல் உள்ள உட்பிரிவு 3(C)ல் கண்டுள்ள கணக்கீட்டு வரையறைக்குட்பட்டு தயாரிக்கப்பட்டு, பாரத ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட கணக்கு நெறி முறைகளுக்கு உட்பட்டு இயன்ற அளவு முரண்பாடு இல்லாத நிலையில் உள்ளது.

f) வங்கியின் இயக்குநர்கள் எழுத்து மூலமாக கொடுத்து இயக்குநர் குழுவால் கருதப்பட்ட தகவலின்படி 2008ம் வருடம் மார்ச் 31ம் தேதியில் எந்த ஒரு இயக்குநரும் கம்பெனிகள் சட்டம் 1956ன் 274(1)(g) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி தகுதியற்றவராக கருத வேண்டிய நிலையில் இல்லை.

g) எங்களுக்கு அளிக்கப்பட்ட விபரங்கள் மற்றும் விளக்கங்கள் அடிப்படையில் வங்கியின் கணக்குகள் மற்றும் அதற்கான குறிப்புகள் 1956ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு காக வரையறுக்கப்பட்ட விபரங்களை அளிக்கிறது. இருப்பு நிலைக் குறிப்புகள் மற்றும் இலாப நஷ்டக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் சார்ந்த குறிப்புகள். முக்கிய கணக்கு வைப்பு கொள்கைகளின்படி. சரியான மற்றும் உண்மையான நிலையைக் காட்டுகின்றன.

எங்களது கருத்துப்படி மார்ச் 31, 2008 அன்றைய வங்கியின் இருப்பு நிலைக்கணக்கு, அத்தேதியில் முடிவடைந்த நிதியாண்டிற்கான இலாப நட்டக் கணக்கு மற்றும் பணப்பரிமாற்ற அறிக்கை முறையே வங்கியின் சரியான மற்றும் உண்மையான நிலை, ஈட்டிய இலாபம் மற்றும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளை காட்டுகின்றன.

விவேகானந்தன் அசோசியேட்ஸ்காக  
தணிக்கையாளர்கள்  
(ஓப்பம்)

தூத்துக்குடி  
23.05.2008

N. சுப்பிரமணியன்  
பார்ட்னர்

The Annual Report has been translated into Tamil to the extent possible. If there is any error in translation the Bank, its Directors, Officers and Employees shall not be held liable.

இவ்வருடாந்திர அறிக்கை இயன்ற அளவு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழை இருப்பின், வங்கியோ, வங்கியின் இயக்குநர்களோ, அதிகாரிகளோ, மற்றும் ஊழியர்களோ பொறுப்பல்ல.



### CASH FLOW STATEMENT FOR THE YEAR ENDED 31.03.2008

	Year ended 31.03.2008	Year ended 31.03.2007
<b>Cash Flow from operating activities</b>	Rs. In thousands	
Net profit for the year	1,267,351	1,057,762
<u>Add/Deduct</u>		
Loss/(Profit) on sale of assets	(158)	(3,943)
Depreciation on Fixed assets	96,630	102,191
Provisions & Contingencies (incl. Deferred tax adjustments)	976,577	1,254,198
<b>Cash profit generated from operations I</b>	<b>2,340,400</b>	<b>2,410,208</b>
<b>Cash flow from operating assets &amp; liabilities II</b>		
<u>Increase/Decrease in liabilities</u>		
Deposits	16,503,842	8,170,071
Other liabilities & Provisions	(409,387)	(979,082)
<u>Increase/Decrease in assets</u>		
Advances	(12,845,931)	(9,203,320)
Investments	(2,371,320)	455,325
Other assets	421,629	(620,225)
<b>Total</b>	<b>1,298,833</b>	<b>(2,177,231)</b>
<b>A Net cash flow from operating activities I + II</b>	<b>3,639,233</b>	<b>232,977</b>
Cash flow from investing activities		
Sale/disposal of fixed assets	5,377	6,308
Purchase of fixed assets	(99,970)	(73,269)
<b>B Net Cash flow from investing activities</b>	<b>(94,593)</b>	<b>(66,961)</b>
Cash flow from financing activities		
Borrowings	(559,403)	339,065
<b>C Net Cash flow from financing activities</b>	<b>(559,403)</b>	<b>339,065</b>
<b>Total cash flow during the year (A+B+C)</b>	<b>2,985,237</b>	<b>505,081</b>
<u>Cash &amp; Cash equivalents as on 01-04-2007</u>		
Cash & bank balances with RBI	3,680,253	2,813,030
Balances with banks & money at call & short notice	1,111,901	1,474,042
Total	4,792,154	4,287,073
<u>Cash &amp; Cash equivalents as on 31-03-2008</u>		
Cash & bank balances with RBI	6,788,213	3,680,253
Balances with banks & money at call & short notice	989,178	1,111,901
Total	7,777,391	4,792,153
<b>Increase or decrease in cash flow</b>	<b>2,985,237</b>	<b>505,081</b>

Sd/- R.Kannan Adityan  
Sd/- V.Bhaskaran  
Sd/- P.H.Arvinth Pandian  
Sd/- P.Prem Vetty  
Directors

Sd/- A.Narayanan  
Sd/- N.Balasubramanian  
Sd/- A.Selva Ganesh  
Sd/- S.Swaminathan  
Directors

Sd/- G.Narayana Moorthy  
Managing Director & CEO

Sd/- P.R.Varatharajan  
Sd/- A.Manickam  
Sd/- S.Selvan Rajadurai  
General Managers

Sd/- K.K.Sharma  
Company Secretary

Thoothukudi  
23.05.2008

Vide our Report attached  
For Vivekanandan Associates  
Chartered Accountants

sd/- N.Subramanian  
Partner

## LIST OF BRANCHES - STATEWISE

### TAMILNADU

- |                                      |                                   |  |
|--------------------------------------|-----------------------------------|--|
| 1. Thoothukudi Main                  | 53. Prahasapuram                  | 106. Ramanathapuram                    |
| 2. Madurai Main                      | 54. Chennai - T.Nagar             | 107. Sattur                            |
| 3. Sivakasi                          | 55. Rayagiri                      | 108. Thiruvannamalai                   |
| 4. Virudhunagar                      | 56. Kanjampuram                   | 109. Nagapattinam                      |
| 5. Nagercoil                         | 57. Podanur                       | 110. Coimbatore - R.S.Puram            |
| 6. Dindigul                          | 58. Kumarapalayamputhur           | 111. Dharmapuri                        |
| 7. Theni                             | 59. Kannankurichi                 | 112. Sankarankovil                     |
| 8. Chennai - 21                      | 60. Ayyalur                       | 113. Mettupalayam                      |
| 9. Vilathikulam                      | 61. Thanjavur                     | 114. Chennai - Aminjikarai             |
| 10. Muhavoor                         | 62. Sonakanvilai                  | 115. Marthandam                        |
| 11. Kamuthi                          | 63. Arumanai                      | 116. Hosur                             |
| 12. Pavoorchatram                    | 64. Usilampatti                   | 117. Chennai - Tambaram                |
| 13. Puthiyamputhur                   | 65. Vallalnathi                   | 118. Palayamkottai                     |
| 14. Rajakkamangalam                  | 66. Pannaipuram                   | 119. Thirumangalam                     |
| 15. Nagamalai Pudukottai             | 67. Rajapalayam                   | 120. Sivaganga                         |
| 16. Coimbatore Main                  | 68. Tirupur                       | 121. Cumbum                            |
| 17. Pudur                            | 69. Odaipatti                     | 122. Thoothukudi - SIPCOT              |
| 18. Anjugramam                       | 70. Kallimandayam                 | 123. Chennai - Perambur                |
| 19. Tiruchirapalli                   | 71. Viralipatti                   | 124. Chennai - Thiruvanniyur           |
| 20. Chennai - G.T.                   | 72. Pavithrampudur                | 125. Valliyoor                         |
| 21. Kommadikottai                    | 73. Pottireddipatti               | 126. Chengalpattu                      |
| 22. Megnanapuram                     | 74. Vattur                        | 127. Chennai - Anna Nagar              |
| 23. Yercaud                          | 75. Cuddalore                     | 128. Madurai - Tallakulam              |
| 24. Kayamozi                         | 76. Govindakudi                   | 129. Gobichettipalayam                 |
| 25. Tirunelveli                      | 77. Vengadampatti                 | 130. Chennai - Purasawalkam            |
| 26. Thalakkulam                      | 78. Karur                         | 131. Thuckalay                         |
| 27. Mullakkadu                       | 79. Palani                        | 132. Gingee                            |
| 28. Salem                            | 80. Pollachi                      | 133. Tiruchendur Road<br>- Thoothukudi |
| 29. Radhapuram                       | 81. Puliampatti                   | 134. Kovilpatti Pasuvanthanai Road,    |
| 30. Tisaiyanvilai                    | 82. Edalakudy                     | 135. Vadakkankulam                     |
| 31. T.Kallikulam                     | 83. Madurai - Simmakal            | 136. Alagappapuram                     |
| 32. Vellore                          | 84. Mayiladuthurai                | 137. Kulasekaram                       |
| 33. Elayirampennai                   | 85. Chennai - Mount Road          | 138. Perundurai                        |
| 34. Kovilpatti                       | 86. Porulur                       | 139. Bodinayakanur                     |
| 35. Pudukottai<br>(Thoothukudi dist) | 87. Padanthalumoodu               | 140. Paramakudi                        |
| 36. Erode                            | 88. Mayiladumparai                | 141. Virudhachalam                     |
| 37. Kumbakonam                       | 89. Kappukad                      | 142. Pillayarpuram                     |
| 38. Aruppukottai                     | 90. Kancheepuram                  | 143. Aranthangi                        |
| 39. Kallloorani                      | 91. Thoothukudi - South           | 144. Surandai                          |
| 40. Alangulam                        | 92. Chengavilai                   | 145. Bhavani                           |
| 41. Bommidi                          | 93. Vadamalaikurichi              | 146. Ranipet                           |
| 42. Thickenamcode                    | 94. Pandaravilai                  | 147. Tindivanam                        |
| 43. Thiruvavar                       | 95. Varagur                       | 148. Krishnagiri                       |
| 44. Villupuram                       | 96. Chockalingapuram              | 149. Arakonam                          |
| 45. Palliyadi                        | 97. M.M.Kovilar                   | 150. Sivakasi, A.J.College             |
| 46. Verkizhambi                      | 98. Madurai - Chinthamani         | 151. Panruti                           |
| 47. Chinnamanur                      | 99. Coimbatore - Dr.Nanjappa Road | 152. Sholinganallur                    |
| 48. Colachel                         | 100. Chennai - T.T.K.Road         | 153. Shenkottai                        |
| 49. Agasteeswaram                    | 101. Udumalpet                    | 154. Perumanallur                      |
| 50. Eriodu                           | 102. Tiruchengodu                 | 155. Rasipuram                         |
| 51. Sayalkudi                        | 103. Karaikudi                    | 156. Sathyamangalam                    |
| 52. Siruthondanallur                 | 104. Pudukottai (Pudukottai Dt.)  | 157. Sriperumbudur                     |
|                                      | 105. Namakkal                     |  |



## LIST OF BRANCHES - STATEWISE

### ANDHRA PRADESH

1. Hyderabad
2. Guntur
3. Vijayawada
4. Nellore
5. Rajahmundry
6. Tadepalligudam
7. Secunderabad
8. Visakhapatnam
9. Kakinada
10. Tirupathi
11. Kurnool
12. Nandyal

### KERALA

1. Tirupuram
2. Kottugal
3. Thiruvananthapuram
4. Kollam
5. Ernakulam
6. Kozhikode
7. Changanacherry
8. Kottayam

### NEW DELHI

1. Delhi

### GUJARAT

1. Ahmedabad
2. Surat
3. Unjah
4. Vadodara
5. Surat, Ring Road

### MAHARASHTRA

1. Mumbai - Mandvi
2. Navi Mumbai - Vashi
3. Ichalkaranji
4. Pune
5. Mumbai - Andheri
6. Mumbai - Sion

### ORISSA

1. Cuttack

### PUNJAB

1. Ludhiana

### KARNATAKA

1. Bangalore City
2. Bangalore Cantonment
3. Gulbarga
4. Mangalore
5. Hassan

### RAJASTHAN

1. Bhilwara

### UNION TERRITORIES

1. Pondicherry
2. Karaikal

### WEST BENGAL

1. Kolkata

## PROGRESS AT A GLANCE

(Rupees in lakhs)

Year	Capital	Reserves	Investments	Deposits	Advances	Profit	No. of Branches
1983	19	134	2064	9269	5338	49	103
1984	19	171	2815	12487	6580	58	106
1985	19	240	3091	13409	6752	90	108
1986	19	337	3915	14556	7345	136	108
1987	19	424	4765	16795	7810	157	108
1988-89	19	576	5473	17792	10820	228	115
1989-90	28	1025	6309	22604	12445	235	115
1990-91	28	1320	9309	30906	17257	305	117
1991-92	28	1826	12012	40819	20662	498	117
1992-93	28	2470	15975	54769	28838	665	123
1993-94	28	3874	20912	78897	43210	1036	133
1994-95	28	5528	29306	104404	63412	1683	139
1995-96	28	7916	34100	111687	69580	2405	139
1996-97	28	11317	49698	125830	74619	3420	142
1997-98	28	15107	66238	160445	82547	3815	142
1998-99	28	18587	88605	205595	97147	3503	144
1999-2000	28	22623	123899	266453	125504	4063	157
2000-2001	28	27643	148532	319807	158835	5040	160
2001-2002	28	33167	181571	372999	177266	5535	163
2002-2003	28	39660	214211	408458	195998	6376	165
2003-2004	28	47654	235371	440427	211399	8068	171
2004-2005	28	55856	228557	482688	262624	8235	172
2005-2006	28	65650	236194	520287	312639	10119	173
2006-2007	28	75887	231641	601988	404672	10578	183
2007-2008	28	85800	255354	767026	533132	12673	200

# OUR BANK'S FINANCE TO.....



Sea food processing Unit



Pharmaceutical Unit



Printing Unit



Weaving Unit



Oil Refinery



Wind Mill

## *Our Vision*

*To be a progressive bank  
with a strong brand  
equity, enhancing value  
for all the stake holders  
through excellence in  
performance and  
good governance*